



உடு:

மோ. வெ. கோ. பிரசரங்கள்,

3838

பாகஷத்த் தோகுதி: பகுதி I.

## குசேலர்.

விந்தங்க முள்ள அருந்தமிழ் நாடகம்.

இது

காரக்குடி

ஸ்ரீ கம்பராமாயண ப்ரசாரகர்

மோ. வெ. கோவிந்தராஜ் ஸையங்காரன்  
இயற்றப்பெற்றது.

வித்யாபாது பத்ராதியர்

வித்வான் எஸ். சாமிநாதையர் அவாகள்

எழுதிய

இங்கிலீஸ் முன்னுரையுடன்  
கூடியது.

முதற்பதிப்பு: 1000 பிரதிகள்.

லோகமித்ரன் ஆபீஸ்  
நாகநாதபுரம்  
காரக்குடி.

All Rights Reserved.

---

கோங்கா  
தனவுசியன் யந்திரசாலையில்  
பதிப்பிக்கப்பெற்றது.  
1917-இனவரி-மீ'

---

## தமிழ்த் தெப்பவணக்கம்.

---

“ பொருப்பிலே மிறங்கு தென்னான்  
புகழிலே கிடங்கு சங்கத்  
திருப்பிலே யிருக்கு வைகை  
யேட்டிலே த்வழந்த பேதை  
கெருப்பிலே கின்று கற்றேர்  
கிளைவிலே கடங்கதோ ரோ  
மருப்பிலே பழின்ற பாலை  
மருங்கிலே வளரு கின்றுள்.”



தமிழ்சிரியர் வணக்கம்.

---

குருமணியை யினகுலத்தி  
ஞல்வேதக் குணமணியைக்  
குறிக்குங் கம்பச்சக்

குருமணியை யழுதெழழுகு  
மொழிதந்த முனிமணியை  
யுவக்கு மேதைக்

குருமணியைப் புதமணியை  
யிருமதைதே ராஞ்சமணியை  
யுயர்கோ பாலக்

குருமணியைச் சிரமணிவை  
கதிமணியைக் குறுக்டவே  
கூர்க்கு நெஞ்சே.



*Sri,*

## INTRODUCTION.

---

**K**he Character of Kuchela is the embodiment of the highest virtues among the Hindu Puranas. The story of Kuchela is so well known that it needs no narration. There is already a poetical work in Tamil known as *Kuchelopakyanam* widely read in the tamil country.

The Story of Kuchela is narrated by Bhagavatas at all times and in all places. However, it is a pity, that such a popular story, has not been dramatized by any author in the tamil language; and this defect has been rectified by my friend *Mr. M. V. Govinda Raja Ayyangar*, of *Kambaramayana* fame, who has prepared a drama in tamil, in simple chaste and popular style for the use of the tamil country.

The work consists of V Acts and each act is divided into III Scenes. My friend asked me to write an introduction simply out of my love and admiration for the character of Kuchela. It would have been much better had the work been entrusted to better hands.

The work bristles with apt quotations from the classical works of the Alwars and Kamban and is original in its plot etc. though based on Srimat Bhgaavatha

and is clothed in homely and popular expressions inculcating pure bhakti and very chaste and noble ideas. The conversational style adopted throughout will, I am sure, entertain every young reader both male and female.

The author carefully introduces his characters who have been given suitable names of his own coinage and gives the picture of the national life without spoiling the *Nava Rasa* characteristic of the drama.

The poverty has been depicted in its true colour but the picture has not been overdrawn. The contentment and Iswara Bhakti, the highest happiness for a poor man in this world of turmoils, has been maintained throughout the work by the author. The work ought to be in the hands of every boy and girl and is in every way fit to be introduced as a text book in all the boys' and girls' at least as a nondetailed one in every Secondary and Primary Schools.

The work, I am sure, will revolutionize the conduct of modern school boys and girls, many of whom being ignorant of how to behave towards elders. Any ordinary reader cannot but, be struck with the beautiful conversation and behaviour of Susheela and Padmavati in the first two Acts. It is fit to be dramatized in every girl School.

The author gives a true picture of a poor brahmin household, leading a pure and noble life. Bhakti predominates throughout the work. And as such, it is

hoped that the work will be read in every Hindu household with much profit and the simple and pure life depicted in the work will be followed by a very good householder in the Tamil land.

The author has admirably brought out some of the patent vices of the society of modern days. The work does not make a show of learning and every Hindu virtue is nobly drawn up in homely and simple style.

I believe, well wishers of our world renowned simple homelife of the Hindus, will patronise the author that he may be encouraged in writing many more works of this stamp, popularising the grand truths contained in our sacred works. The reader will understand the other beauties, which cannot be detailed in brief introduction like this.

Though written as a drama it has the sweetness of a novel too. And the reader, I am sure, when he begins to read it once, will not lay down the book without finishing it. It has needless for me to add more, as I am afraid I will be trespassing into the readers' own judgement of the work. And I leave the rest to the readers themselves.

The author is not unknown in the land. He was editing an instructive and well written Tamil journal known as "*Lokamitran*" for some years, and is already known to Tamil scholars and to intelligent public as good

lecturer in "Kambaramayana. In these days of novels containing sometimes objectionable matters of vitiated taste, the appearance of this noble work at this time, should be welcomed by all who are interested in Tamil literature especially, the books written for the youngsters and school children.

Though mainly written for the young, it is worthy of being read even by elders, considering the chaste noble ideas contained in the work. One noteworthy feature of the whole work is that it avoids flowery and ornate style throughout.

The author has carefully used nothing but homely and everyday expressions even in picturing the scenery introduced by him. The rules of Sanathana Dharma have never been neglected or vitiated even in a single place. The Hindu virtues have been brought out with a cautious eye throughout. The ideas are wholly Hindu; western thoughts have been carefully kept out by the author.

In conclusion, I would earnestly request every School manager and pioneers of education in the Tamil land to see this noble work introduced in schools under their influence. I hope to see that the scene III of the Act I and the scene II of the Act IV are put on the stage on important occasions, in every important town of our land, at least in the girls' schools.

KONAPET, } S. Swaminatha Avvar.  
January. 1917 } Editor "Vidyabhanu."

## புதிப்புரை.

---

உலகில் மக்களுக் குறுதி பயச்சும் ஸாதனங்களான நால்வகைப் பயண்களுள், முதன் மூன்றும், பற்றெழுழித்துப் போதும் என்றென்னிய மனமுடை பர்க்கே பொன்செய்யும் பருக்கென்னின்று, ஸாத்ய ரூபமாக ஸாகப்ராப்திக்குப் பரமஸாதனமான வீட்டுப்பயின் வலியும் தான் நிற்கின்றன. அத்தகைய மனமும், அம்முன்றனுள்ள நடு அண்டான பொருளின்வழித் திருப்தியைப் பெற்றவிடன், ஏனென்ற முன்பின்னுய இரண்டினையும் அடைவே பெற்று, ஒப்புவழித் தாக நிற்கும்.

இந்த உயர்ந்த பழக்கத்தைச் சொல்கள் பெற்றுப்ப வேண்டுமென உணர்ந்து நம்பபரியோர் தங்க-ரியசிரிய தீஞ்சொற்களில் இலக்கியப் பதுதிகளை இயற்றி, அதனுள் அரிபபரிய உரையிடுகினை உரைப்பாராகிப் பலபெரியாது உத்சமச-கிழக்களைச் செல்வனே தந்து மக்கு ஊக்கத்தை முட்டியிருக்கிறார்கள்.

அத்தகைய சரிதங்கள் பலவற்றுண்ணும் ஈம் எதித்துக்கொண்ட குசேலர் சரிதையோ, “வறுமையிற் செம்மை” என்னும் வண்மையிலே, “த ஜீரா பினேர் கைவிடப் படார்” என்னும் கட்டிரையிலே, “பி வத்து தார் டூப் ராவார்” என்னும் புத்தியிடாமும், ஆங்காரு வர் புத்திடப் படிப்போடு மனத்துன் பசுமரத்தாணியெனப் பதி வைப்படு, ராண்றும்.

இச்சரிதத்தினை ஒருநாடக நுலாகச் செய்துதல் வேண்டுமென்று என்று கண்பரும், திருச்சி மௌங்கட்ட ஜோஸப் கலாகாலையின் போதாசிரியர் ஒருவருமானிய மகா-ா-ா-ஸ்ரீ எஸ். ஏ. சுப்ரமணிய அய்யா ஜி. ஏ. அவர்கள் சொன்னதன் நிமித்தம், உடன்படலாயிற்று. ஏற்ப, ஓர்னும் அவ்வமயம் அந்தக்கலாசாலையிலேயே தமிழரியனுக் கிருந்தலையால் அவகாசமும் கிடைத்திருந்தது. ஆகவீல்

உடனே ஆரம்பித்து, அதற்கு ஸாதாமன் என்ற நாமம் கொடுத்து, ஐவர்கள் ஆப்போது பதிப்பித்துக் கொண்டிருந்த ஸாபோத பாரி ஜாதம் என்னும் மாதாங்கத் தமிழ்ப்பத்திரிகையின் 1908—1909 வருஷங்களின் பிரசாரங்களாக எழுதிவெந்தேன்.

பின்னர், அதனைத் திருக்கண் சாத்திய எனது நண்பரும், ஸ்ரீ கம்பராமாயண உபக்ஷாஸ யாரங்கதருமான ஸ்ரீமத் பால ஸாஸ்வதி பி. ஆரி. கிருஷ்ணமார்க்கரியர் அவர்கள் அதனை விரைவில் ஒரு புஸ்தக சூபாமாக வெளியிட முயன்றார்கள். யானும் அதற்குடன் பட்டு, அச்சுரிதை “ஸாதாமன்” என்ற பெயருடன் உயர்ந்த கண்ட மில் எழுதப் பட்டிருந்ததால், ஓளியகண்டகொண்டு யாவர்க்கும் பயன் படமாறு செய்விக்க வேண்டு பெயருது அன்றாருது வேண்டுகோட்கு இளைக்கி, எளியகண்டயாக்கி அதன்நாயகத்தையும் “குடேசனர்” என மாற்றித் தந்தனன்.

உடனே அவர்கள், தமது அருகமைங்பராசி, ஸ்ரீரங்கம் கீழைச் சித்திர வீதியில் வாழும் ஸ்ரீமான் ஜே. கிருஷ்ணயிபங்கார் அவர்காது பொருளுதவியால், திருச்சி வேட்நல்லேடு ரேவ்யு அச்சியங்கிராமையில் பதிப்பித்தார்கள்.

அப்போது நான்சிறிது காலம் அங்கிருந்துவிட்டுப் பிறகு, எனது உறவினர் ஒருவரது வாசஸ்தலமாகிய விருத்தாசலம் தாலுகா திட்டகுடி க்ராமத்துக்குப்போய், அங்கேயே ஸ்ரீகம்பாமாயண உபக்ஷாஸத் தொழிலில் அமர்த்து விட்டேன்.

1910 ஞாத்தில் எனக்கு ஸ்ரீமான் ஜே. கிருஷ்ணயியங்கார் அவர்களிடமிருந்து, “குடேசலருக்கு முகவரை” வேண்டு மென்ற வேண்டு கோட்கடி தமொன்று வந்தது. அதற்கு மறுமொழியாக, நான்அந்தப் புஸ்தகம் வெளிவருமுன், அதற்கும் எனக்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றியும், எழுதிக்கொடுத்ததன் கைம்மாருன நிபந்தனையைப் பற்றி யுர் டிருதியிருந்தேன்.

பிறகு, எந்த அசௌகரியத்தினாலோ அவர்கள் எனக்குக்கடிகம் எழுதாது போகக் கடிதப்போக்கு வரவே இல்லாமற் போய் விட்டது. 1912 எத்தில் என் மூடைய ராமாயண உபந்யாஸத்தை முடித்துக் கொண்டு ஸ்ரீரங்கம் சென்றிருக்கப்போது, 'குசேலர்' என்னும் புஸ்கம், முகவரை முதலிய யாதுமின்றி என் அனுமதியில்லாமலே, இருப்பினும் பெயர் என்பெயராகக்கொண்டு வெளிவந்திருக்கத்தைப் பார்க்க தேன். பின்னர், ஸ்ரீமான் ஜே. கிருஷ்ணப்பங்கார் அவர்களைக் கேட்டதில், அவர்கள் ஸ்ரீமத் பி. ஆர். கிருஷ்ணமாசாரியார் அவர்கள் 500 புல்தகங்கள் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள் என்றும், அவர்கள் வந்தால் ஏதாகிலும் ஏற்பாடு செய்து கொள்ளலாமென்றும் கொண்டுர்கள். அப்போது ஸ்ரீமத் கிருஷ்ணமாசாரியார் அவர்கள் இருந்தவிடம் தெரியவில்லை. ஆகையால் அதனுடன் அந்த டெவது மூலம் விண்ணுபோய் விட்டது.

பிறகு புல்தகங்களும் விசேஷமாக வெளியில் உலாவாமல் ஸ்ரீமான் ஜே. கிருஷ்ணப்பங்கார் வீட்டுப்பீரோவிலேயே தூங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிய வந்தது. பலமுறை கேட்டலுப்பும் பயன்பெறுதலால், இவ்வரிய நாடகம் வெளிவர வேண்டும் என்ற ஆசையுடன், என்கண்பர் ஒருவர் கையில் இருந்த புல்தகங்களைக் கொண்டு சிலதிருத்தங்களுடன் இதனை வெளியிட ஆர்ப்பிர தேன்.

நான், இப்போது காரைக்குடியில் குடியிருக்குத்தொண்டே கோனுபட்டு அச்சாபீவில் இதனை அச்சடிக்கும்படி கோட்டப்படியால், எனது அவசரத்தினாலும் அச்சாபீவினாலும் ஏற்பட்டிருக்கும் சில பிழைகளைப் பின்புறத்தில் தொகுக்கப்பட்டிருள்ள பிழைத்திருத்த அட்டவளையில் வெளிப்படுத்தியிருக்கிறேன்.

அவ்வப்போது, இதனுடன் தோன்றிய பிழைகளை எனக்கு ஏரி : நான்காண்பித்து உதவிய எனது நண்பர்கட்டு நான்பெரிதும் கடலைப் பாடு உண்ணவாக இருக்கிறேன்.

இவ்வரியதால் வெளிவகுந்து சிலவுவதன்பொருட்டு அவ்வப்போது எனக்குப் பொருள் தங்குதலிய, காரைக்குடி ஸ்ரீமான் அ. சீதா. அ. சிதம்பரந்தேடியார் அவர்கள் முதலிய எனது ணங்பாகாகிய தனவைசிய மணிக்கும் மிகவும் நன்றிபாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தவிர, தமது தேஹுக்ரமத்தையும் கவனியாது இந்துவகுக்கு இங்கலீஷில் ஒருமுன் னுரையை எழுதித்தந்து, புஸ்தகமும் விரைவில் வெளிவருவதற்கு வேண்டிய முயற்சிகளும் செய்துதலிய, வித்தியா பாது பத்ராதிபர் வித்திவான் ஸ்ரீமத் எஸ். சாமிதாதையரி அவர்களுக்கும், இதனைத் தாமதமில்லாமல் வெளிப்படுத்தித் தரும்படி உத்தரவு செய்து முடித்துக் கொடுத்துதலியவரும் கோனுபட்டு தனவைசியன் பிரஸ் பாத்யஸ்தாகனில் ஒருவரும் என் நண்பருமான ஸ்ரீமான் கூ. முது. ஏன்முக்குந்தேடியார் அவர்கட்கும் என் நன்றிமறவாத கடமையைச் செலுத்துகிறேன்.

இதனை முதன்முதல் புஸ்தகரூபமாக வெளிப்படுத்தவேண்டுமென்று என்னைத் தூண்டிய நண்பர் ஸ்ரீமத் பாலஸரங்கவி பண்யதபி, ஆர். கிருஷ்ணமாசார்யார் அவர்கட்கும், முதலில் “ஸாதாமன்” என்னும் பெயருடன் இந்த நாடகத்தைத் தாத பத்தி கையாறிய “ஸாபோத பாரினாத” த்தில் வெளிப்படுத்துதலிய நாடகம் மகா-ஈ-ஈ-ஸ்ரீ. எஸ். எ சுப்ரமணிய ஜியர் அவர்கட்கும் எத்துகடமையைச் செலுத்துகிறேன்.

இதனை மறுபடிப்பில் வெளிப்படுத்தவும் தமிழ்மூலகில் சிலவிவரவும் கருணைசெய்யும் வள்ளலாகி, யாவாது இருதயகுகையிலும் நின்கருளிகும் அருட்பெருஞ் ஜோதிக்கு அவைதமும் அடிமையாவதை மறவாதிருக்கிறேன்.

**மோ. வெ. கே.**


## சிறப்புப்பாயிரம்.

மகிழலன்பட்டி வித்வான் மகா-ா-ா-ஸ்ரீ  
மு.கத்தேசுச்செட்டியா அவர்கள்,  
இயற்றியது.

நேரிசையாசிரியப்பா.

பொன்றிகழ் மருமத் தொன்றிய திருமால்  
பத்திரிற் கிறங்க ஏத்தமர்க் கருள்வான்  
மேற்கொள்பதே ரேற்றத் தேற்கு மிறுதிப்  
மிறப்புடை ஞானத் திறப்படு கண்ணன்  
கருணையு கட்டும் ஒருவழிக் கொண்ட  
மாதவக் குசேல மக்கயவன் சரிதம்  
மேதக வுடையார் ஒதினர் புரணத்  
தாங்கது கற்போர்க் கோங்குஹம் பயனுணர்க்  
தாரிய வாங்கிலச் சீரியன் முறையில்  
நாடக வொழுங்கிற் பீற வியற்றினன்  
அன்னவனி யாரெனிற் ருன்னுபல் வளது  
நன்னர் கிறைவு.இ நாமக் கல்லெலனு  
நகரிடை விருந்து நாட்டுக் கோட்டை  
நகர வைசியர் நலம்பெறு காரைப்  
பதிவமிற் போங்கு விதிமுறை மாணவர்  
பலருங் தமிழியல் புலமுறத் தருநற்  
கோழிலுடைப் புலவன் கழிவில்பல் குணங்கள்  
உடையா னன்பிற் நடையாதி யாருஞ்  
சேதா ரென்னும் போதமும் பொதுமையுங்  
கற்றுங் கொழுகுங் குற்றமில் சிலமு

மிக்கோ னவைக்கட் டக்கேர் பல்ரமுன  
 கம்பர் கவிப்பொரு வின்பம் பயப்பக  
 குதுங் திறனுடை மாறில் காட்சியன்  
 குலமறை வைணவக் கோவிந்த ராஜன்  
 னன்னும் பெயரினன் னன்ப விவங்வில்  
 இந்து லகத்தே ஸிரப்பி னிகழ்ச்சியும்  
 வறுமையிற் செம்மையும் பொறையின் மாட்சியும்  
 தெய்வங் கொள்கையே யுய்தி யுதவு  
 மென்னு முன்மையும் இன்ன பலவாம்  
 அறப்பர ஸனநன் குறக்காண் டலினிக்  
 நாடக மெவர்க்கு நீறுது பயனைப்  
 பலித்தெஞ் னுரன்றும் டண்போடு  
 கிலைத்து கிலவுக நிலமிசை யானே.



## மதிப்புரை.

நன்பர் மகா-ஈ-ஏ-ஸ்டி வித்துவான் மே. வெ. கோவிந்தராஜ் ஜியங்காவர்கள் இயற்றிய “குசீஸலர்” என்னும் நாடகத் தமிழ் நூலை முற்றிலும் படித்துப் பார்த்தேன். முன்னுளில் வழங்கிய நாடகக் தமிழ் நூல்கள் இங்காளில் மறைந்து போய்விட்டதனால், அக் குறையை நீக்கச்சிலர் முன்வந்து ஆங்கில நாடகமுறையையும் ஸம்ஸ்கிருத நாடக முறையையும் பின்பற்றி நூல்கள் இயற்றிவருகின்றனர். அங்காலிகளிற் கில இத்தேசத்து நாகரிகத்துக்குப் பொருந்தாதனவாயும், பொருந்தியுள்ளன கில செவ்விய தமிழ்நடையில் இயலாதனவரயுங்காணப்பதிதலால், அவ்விருகுற்றமும் நீங்கியுள்ள சிலநாடகங்களே தமிழ்மாணவர்கட்கு உபயோக முன்வையாகும். இக்.குசேலர்’ என்னும் நாடகமோ பாகவதத்திலிருந்தெதுத்து வல்லார்த் தேவர்ஜுபிள்ளையவர்களாற் காவியரூபமாகப் பாடப்பெற்ற ‘குசேலோ பாக்கியானம்’ என்னும் நூலை ஆதாரமாகக் கொண்டு செவ்விய தமிழ்நடையில் உலகவியல், கட்டின்பெருமை, ஈசுவரபக்தி, ஞானிகளுக்கும் அஞ்ஞானிகளுக்குமுள்ள வித்தியாசம், ஞானிகள் உயிர்களிடத்துக் காட்டுங்கருணை, ஈசுவரன் ஞானிகளை அனுக்கிரகிக்கும் முறை

முதலிய பலவும் விளங்க இயற்றப் பெற்றிருக்கின்றது. எனவே, இந்துல் தழுமக்களைவரும் படிக்கத்தக்க தும் மரணவர்களுக்கு இன்றியமையாததுமாகும். ஆத வரல் இந்துகள் தமிழ் ரீதைவரும் வாங்கிப்படுத்தின் புறுவார்களாக.

கோபூப்பட்டி, }  
25—12—1916 }

அ. கோபாலையன்,  
தலைமையாசிரியர்,  
கற்பகவிராயக கல்லூரில்.

நிலைமன்றிலவாசிரியப்பா.

மலர்தலை மாநில மன்பதைக் கேள்வரம்  
ஒழுக்கமே யுயரிய விழுப்பங் தரலால்  
இல்லற வாழ்க்கைகளியல்லபமேற் கொண்ட  
மன்றவிடின் நற்குண மாண்பும் பெறலாறும்  
புதல்வர் புதல்வர்யர் புகழுக் கேற்ற  
விதமுறு ஏடுக்கையு மெவ்வாற் ரூனு  
ஒருவயிற் ருதித்தோ ரூடனுறை வாழு காயு  
மருவிய பிறப்பு தூற்று மாண்பும்  
வற்றிமத் ரூற்றப் பசிப்பினு முறையில்  
பற்றிவர ஞானப் பாழ்படுத் தரமையும்  
பழையகண் பினர்பாற் பற்றக லாக்ஷ்மியும்  
எங்கனு நிறைவுறுமங்கள் ரூபியான்  
செங்கண் மாலைச் சிங்கதயி னிறுவது

மின் தேரை ரண்ணவாய் மன்னிய வீணத்து  
 நன்றென வணர்த்த நன்மொழி புணர்த்தி  
 விசேட கலக்திகழ் குசேல ரெனுமில்  
 வரும்பெரு தூலை யாவரு முணர  
 அன்பொடு மியற்றி மின்புறத் தங்தனன்  
 ஆபியக் தெங்கலை மாங்கில மிவற்றிற்  
 சீரிய டுலவன் றிகழ்வுறு கம்ப  
 காடன் பாக்களி னற்பெரு ஞகைப்போன்  
 நூன்முறை மருவு நான்மறை யாளன்  
 மாவிக் திரைசேர் மாதவற் போற்றுங்  
 கோவிக்கு ராஜக் குரிகி ரூணே.

இங்காம்,

சோகலிக்கம்புச்சுதார், }      ரெ. இராமாராத்தி ரீயர்.

18—12—1916      }      தமிழ்ப்பண்டிதர்.

வெண்டா.

கீடகத்தார்க் கிள்பநெறி கீட்டுக்கீச ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ  
 காடகத்தி னுடகமா காட்டி னுர்—கூடகத்தி ற்  
 பத்திமணி கோத்துப் பரவொலிசே ரத்தெரித்  
 வித்தகனுக் கோவிக்கு வேன். [தான்

நடராஜபுரம் வீர சோமசுந்தரச் செட்டியார்,

ஞாப்பிரகார சபா காரியத்தில்,

புதுவயல்.

எழுச்சிக்கழிநேடிலடியாசிரிய விருத்தம்.

உயர்வற உயர்க்க வொருகிறு நாதன்  
ஒப்பில்சீர்க் கற்பகத் தருவின்  
மயர்வறப் பழுத்து வளர்க்கக் கோதி  
வைத்தபர கவதமாங் கணிப்பால்  
அயர்வறப் பெருகுங் குசேலன்சீர்த் தேஜை  
அந்தமிழ் சாவலின் கவையாத்  
துயரறக் கொடுத்தான் கோவிந்த ராஜ  
க்குண வைணவ னழிந்தோனே.

நெடுவை. திரு. இராமவ்வாமி தீர்மார்,

செந்தமிழ் வித்தியாசாலை, } (இயல்கையாளர்.)  
வல்லபுரி. } தலைமையாசிரியர்.

அறுச்சிக்கழிநேடிலடியாசிரிய விருத்தம்.

இம்பரா ரவைகளின்கண் வன்மீகி  
முதலூலி னெடுத்துக் காட்டாற்  
கம்பரா மரயனாத்தின் பகுநிகளா  
கியவேரேற் காண்டங் கட்குங்  
கும்பரா னந்தமுறப் பொருள்கூறுங்  
கோவிந்த ராஜ னென்பா  
னய்பரா வலையானை யலைந்தகுசே  
லன்சரித மலைத்து மாய்ச்சு.

பத்திரினு லேயன்றிப் பசிதாக  
 முதலடக்கிப் பண்ணும் யோக  
 சித்திரினு லேமோகஷம் பேறலரிதென்  
 றனுதினமுஞ் சிந்தை செய்த  
 புத்தியினு லேதமிழி லைக்தங்க  
 சாடகமாப் புளைந்தான் சித்த  
 சுத்திரினு லேபடிப்போ ரெங்காரூஞ்  
 குறைவின்றிக் சுக்த்து வாழ்வார்.

கப்பராம ஜீயர்,  
 தலைமையாசிரியர்,  
 விவேகவீனாக்க வித்தியாசாலை, ஆத்தங்குடி.

சீர்வளருஞ் செய்யவறஞ் சேர்க்குமிக வேவளரும்  
 பார்வளரு மாக்தர் பயன்வளரும் — பேர்வளருஞ்  
 தேரமில் ‘குசேலரென்’த் தொன்று முயர்செறியாஸ்  
 காமினிது வாழ்வா நனி.

இந்தப் பூமியிலே வாழும் மனிதர்கள் திவ்யமான  
 பொருள்களை மாண்புக்கடயதாக வெறுப்பின் றிக்கொள்  
 ருதல் பிரத்யக்ஷமாகும். இவ்வித உணர்ச்சியானது  
 மனிதர்களிடத்தில் அறிவின் களர்ச்சியானே அமைக்க  
 தாகும். அறிவு இயற்கையாக வேறிராணிகளிடத்திலே  
 உள்ளது. அது மாக்களிடத்தினும் மக்களிடத்திலே  
 விசேஷமாக விளக்கம் பெறும். அறிவின் மிகுந்தியி  
 னுலே அரிய பேரினபத்தை மனிதர்கள் அடைவார்கள்.

மாதுஷ்ய ஜன்மமும் அறிவின் மேம்பாடும் புண்ய முகிழப்புடைய ஆத்மாக்களிடத்து அமைச்சுவர்ண. காலத்திற்கேற்ப மனிதர்கள் தங்கள் தங்கள் உடை நடை ஜனங்களும் முதலியலைவகை மாற்றி கல்வழியே நடப் பது செனிப்படையாதும். இத்தன்மையுடைய மனி தர்கள் அறிவு விருத்திக்கும் மனக்லைமைக்கும் உரிய நூல்களைப் படிப்பது முக்கிய கடமையாகும். இங்கு என்ன மே பண்கடக்காலத்துப் பெரியோர்கள் ஒழுகினார்கள், இவ்வண்மை சரிதவராய்ச்சி யுடையவர்கள் ரண்கு அறிவார்கள்.

நாங்கள் படிக்கும் எல்லா நூல்களும் அறிவை மேனிலைப் படுத்தவும், ஆத்மஸபத்தைத் தேடவும் கற்பிக்கின்றன. ஆண் பெண் என்ற இருபாலாருமே அறிவை வளர்க்கவேண்டும் தமிழிலே பற்பல நூல்கள் இலக்கண வரம்பு கடவாது இயற்றப் பெற்றுள்ளன. இக் ‘குசேலர்’ என்னும் வசந நூலை நமது தமிழகத்துப் பெண்கள் படித்தால் அடக்கம் கற்பொழுக்கம் முதலியன வன்றும். செய்யுட்களைப் படித்துப் பொருள் தெரிந்து கொள்வதிலும் வசநருபமான நூல்களைப் படித்து விளங்குவது மிகுஞ்சு கலபமாகும். வாக்கியத்தொடர்புடைய நூல்கள் தொன்னுட்செய்ப்பெற்ற அரிய நீதிகளையே எடுத்துப் புகட்டிமாறின், “பாறுடன் தேன்கலந்த” பரன்மைத்தெனக் கோடல் சாலும். இன்னவாறே இனிமை சேர்ந்த இல்லங்கும் பேணிய மறைத்துமாவாகிய “குசேலர்” என்னும் தபசீலர் ஒரு

வர் சர்த்தை “குசேலோபாக்கியாக” வழித்தாம் இயற்றி வெளிப்படுத்திக் கூடிப்பது மிகவும் பாராட்டத் தக்கதாதும். என்னை? சூ சீ சீ லர் ‘அழுக்கா ஹவா வெகுளி மின்னுச்சொன்னஞ்சு ‘மிமுக்கா வியன்ற தறம்’ என்னும் பொய்யாமோழி நினைந்து அன்புங்கீப்பாய்ச் சிய இல்லற ரெந்தியினராகவினேன்க.

இக் ‘குசேல்’ என்னும் வாக்கிய நூலானது ஆழந்த சிந்தனையோடு படிக்கப் படிக்கத் தெவிட்டாத சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதாகும் சமம் தமம் முனிய என்னெறிக்கு இந்தால் துணையாக வள்ளது. அன்பு ஒற்றுமை கேர்மை முதலியிவைகளை ஏும் போதிக்கின்றது. கல்வி, கேள்வி, ஆசாரம் என் பவற்றுல் மேன்மைபெற இக் ‘குசேல்’ துணையாக வள்ளது. இக்குசேலர் சரித்திரத்தை நாடகருபமாகப் பல சுகவுகள் பொருந்த இயற்றி, முன்னுளிலே புலவர் கள் பொருட்டு ஸ்ரீமந்தாராயண மூர்த்தியானவர் ஆரமிர்த ஈந்தது போல், புலவர்களவையில் இந்தாளிலே ஸ்ரீமத் கம்பராமாயணப் பயோத்தியிலே செம்பொருளாகிய இன்பச் சுவையமிழ்தைச் செவ்விது எடுத்துக் காட்டும் விற்பக்கரும், தண்டமிழ் ஆரிய பாஷா சாதூர யரும், எனது ஆப்த நண்பருமான பிரம்மநூர் மோ. வெகோவிச்தராஜ ஃயங்காரவர்கள் பிரகடனம் செய்தார்கள்.

இங்கிய பெரிய நூலை வெளிப்படுத்துமுன் “லேரகமித்திரன்” என்னும் மாதாந்தப்பத்திரிகையை

வெளிப்படுத்தி உலகமித்திரசிகாமணியரக விளக்கிய  
பீயங்காவர்களுக்குத் தமிழகத்தார் கடமை முன்ட  
வர்களே! இந்தன் நூலை மிக்க இலகுவான தமிழ் வாக்  
கியங்கள் போதுளச் செய்து அச்சு வாகனத்தேற்றி  
உலகவரச்செய்த நன்றியைப் பாராட்டுகின்றதோடு,  
இன்னும் அரிய நூல்களை இவ்வித்துவான் வழியானே  
வெளிவரச் செய்வதும் நம்மவர் கடமையாகும். அன்றி  
இந்தக் “குசேலர்” என்னும் நாடகத்தை உயர்தாக்  
கல்லூரியில் பாடமாகவும் ஏற்படுத்தவேண்டும் என்று  
நான் விரும்புகின்றேன். இதற்கு எனது சகோதர  
விதவ சிரோமணிகளும் துணை புரிவார்களென்பது  
எனது முரணமான கருத்து சுபமஸ்து.

வ. மு இரத்தினேசவரராயன்,

யாழிப்பாணத்து உடுவில், அகல-ஞூ கார்த்தியக-நீ உடுவ அகல-ஞூ கார்த்தியக-நீ உடுவ	தமிழ்ப்பண்டிதன், “இந்துபாடசாலை” மரத்தனோ.
--	--



## மதிப்புரை (தொடர்ச்சி.)

அமிழ்தினிமை யமர்க்குய மார்க்குபெருக்  
 தெய்வகுண மனமங்க தரகும்  
 தமிழ்மொழியிற் ரூண்நூல்கள் பலவாய்க்க  
 சதிருடையான் தனிச்சீ ரேய்க்க  
 இமிழ்திரைகுழ் பரவையுடைப் பரகத்தோ  
 ரேத்தினிய ஸிராம காதை  
 கமழ்புலவர் பேற்றிதஞ்சேர் கம்பவிரா  
 மாயனாத்தைக் கனிக்கச் சொல்வேன். (க)  
 அந்தணர்க்குத் திலகமனுன் கோவிந்த  
 ராசனெனு மையங் கார்தான்  
 செந்திருவாழ் கண்ணனருன் பெற்றகுசே  
 ஸன்சரிதை சிறந்த நூல்கள்  
 சந்தமுறக் கல்லாரு மெச்சவொரு  
 காடகமாச் சமைத்தான் பேராச்  
 இந்தவுப காரத்தைத் தமிழகத்தோர்  
 பாராட்ட வியைக்க தன்றே. (உ)

பு. க. ஸ்ரீனிவாஸாகாரியார்,  
 தமிழ்ப்பண்டிதர்,  
 ஊர்கலீஸ் காலேக். வே. ஊர்.

உலக முவப்ப வோப்புர வாற்றுதல்  
 இலகிய தன்னுவிர்க் கிண்றுணை யாமென  
 வான்றவிங் தடங்கிய வறிவுடைப் பெரியருட்  
 சான்றே ரேஞ்க்கொளுந் தகையுடைப் பெரியராஜ்  
 சுசிலம் வரய்ந்த சுகுணாற் றவழுடைக்  
 குசேல முனிவரின் குலவிய சரிதையைக்  
 கற்றவ ரன்றிக் கல்லர தவரும்  
 பெற்றுவங் தறிதரப் பிறங்கு ஸடகமாப்  
 பாத்திரங் காலமும் பகுப்புடன் ழூசுக் குச்  
 சாத்திர முறையிற் றந்தன னியாரெனின்  
 திருவுறை மார்பத் தொருதனி முதல்வன்  
 மாநுவலர் மறையடி மனத்தகத் துண்ணிக்  
 கைம்மா றுகவாக் கடப்பா டாற்றுந்  
 செம்மைசே ரஸிவிற் செழுமறை முதல்வ  
 னிம்பர்கா டுகப்பக் கம்பனுற் கவிதைனச்  
 செம்பொருள் காட்டிச் செவிக்குண வளிப்போன்  
 மாவிச்தை யாரருண் மன்னும்  
 கோவிந்த ராஜ்ஞங் குலவை னவனே.

வீ. குமாரவீரராயர்,

தலைமைத் தமிழ்ப்பண்டத்,

சித்திவிகாயக வித்யாசாலை பலவான்குடி

புர:

## உ ரினாம்புஜோ.

இந்தச் சிறுநூல்.

எனக்குத் தமிழ்ப் பாடுட்டிக்

காட்டா ராமாயணத் தாலாட்டுத்  
தமிழரசிரியத் தொழிலிலிருத்தி ஈகரிக வடையிற்  
செலுத்திய

எனது ஞானத்தாயுர்

நாற்களிப் பெருமானும் இயலிசையரளரும்  
ஞ் கம்பராமாயண ஸ்வரபதேச உத்போதகரும்  
சென்னை, கிளின்தவ காலேநில்

தமிழ்த் தலைமைப் புல்வை கடத்தியவரும்  
உபய வேதாந்தப்ரவர்த்தக ஸ்வரமியுமான  
ஸ்ரீமத் கா. ஸ்ரீ. கோபாலாச்சாரிய ஸ்வாமி  
வந்திமில்

ஏனக்குத் தமிழிலக்கிய விளக்கண மூலாக  
கல்லறிநுட்டிய

நன்றியறிதலுக்கோர் சூசகமாக  
வஸமர்ப்பிக்கப்பட்டது.

மேர. வெ. கோவீந்தராஜன்.

MAHAMAHOPADHYAYA,  
Dr. U. V. S. KAMINATHAIYAR LL.B.,  
TIRUVANMIYUR, MADRAS.

## நாடகபாத்திரங்கள்,

குசேலர் —

கதாகாயகர்.

கசீலி —

கதாகாயகி

அணசிலன் முதலிய }  
இருபத்தொருவர் — }

குசேலரது ஆண்மக்கள்.

பத்மவதி முதலிய ஆறுபெர் — அவரது பெண்மக்கள்.

வாமனன் —

(குசேலரது தோழர்

(காளகவழிபில் துணை சென்றவர்.)

சுதேவன், சுவேதன் —

குசேலரைத் துவாரகைக்கு  
அஸுத்தப் போனவர்.

துன்முகன் துஞ்சிலன் —

துவாரகையரண்மலை  
வாழிற்காவலர்.

ஐயவிழையர் —

ஸ்ரீகண்ணபிரானது அரண்  
மலையின் உட்புறக்காவலர்.

ருக்மிணி முதலிய என்மர் — கண்ணன் மனைவியர்.

சித்திரலேகைமுதலியவர் — ஸத்யபாமையின்தோழியர்.

கமலம் முதலியவரும் ஒரு பெரியவரும் சமயோசித  
மாகத் தோன்றுபவர்.

கதைநிகழ்விடம் : — அவந்தி, அவந்திக் காளகம் துவா  
ரகை.

ஸ்ரீ:  
முன் அரசர்.

(குஞ்சிதாராம் விதூஷகலூம் பிரதேவசிக்கிறார்கள்.)

கடவுள்ளன்.—(கடவுள் வாழ்த்து.)

பூத்தால் கால்முகத்தேங்கி போற்றுத் தூயிப்பதுவும்  
கேமேவு கைக்குள்ளங்கு சேரக் கமந்துவது  
மாலேவு மாமறைகள் வாழ்த்தப் பொவியதுவும்  
தாலேவு வஞ்சக் காட்ட முறைத்துவும்  
கீமேவு மாரணியங்கு சென்று திரிந்துவும்  
தூமேவு மன்பருளங் தோன்றப் பயில்வதுவும்  
பாலேக வண்ணன் பதம்.

விதூஷகன்.—(கடவுள் வாழ்த்து)

மரதர்களின் வருந்தாமே, போதமுறப் புரிந்திலீர்  
தெமல்த் திருமார்பன், கோதறசீர் குறிப்பீரே.  
மங்கையரின் வருந்தாமே, பொங்கழுறப் புரிந்திலீர்  
செங்கமலத் திருமார்பன், கெங்குங்கீர் குறிப்பீரே.  
வனிதையரின் வருந்தாமே, புரிந்தமுறப் புரிந்திலீர்  
கனி஦ொழுபிப்செங் திருமார்பன், இனியசீர் குறிப்பீரே.

குத்ரதார்.—வருக கண்டிர! இன்று காம் ஆரம்பித்  
துள்ள நாடகத்தினுக்ருத் தமது உதவி மிகுஷியும்  
வேண்டற்பாலது. தாம் கலைக்குவை தக்கு அவை  
யோகை சஞ்சிக்கும் ஆற்றல் உடையிரண்டே?

யும், நாயகர்குக் கல்வியானும் இசையானும் எஞ்சாவுரானும் அஞ்சாமூறானும் விஞ்சா சிற்றலை பெருமிதழும், நாயகரை, அவரது எணிமையைக் கொண்டு, துவாரகையின் லாபிற்காவலர் இழித் துக்காறிச் சிரிப்பினை விளைத்தலால் நடையும், நாயகரது குணப் பெருமையான் ஸ்ரீ கண்ணரிரான் அருளியவழி அவர்கள் எதிர்பாராக் செயலாகச் செல்வம் என்றியவாற்றூன் வியப்பும், அவ்விருவோரது குடும்பவருத்தத்தினையடியாக்கொண்டு கணக்மென்பாளோருமாது அவ்விருவர்களையும் பற்றி வெறுப்பினை விளைக்கும் விண் செயன்மொழிகளைக் காறியவாற்றூன் இழிப்பும் ஆங்காங்கு காணப்படும். வினாக்கன்.—நாடக பாத்திரருள் தலைவனும் தலைவியும் எவ்வகையினராவரோ?

குத்ரதாரர்.—

நிலங்கிரி பொறையு நின்மல குணலூ  
காவியமை உற்றவன் ஸ்ரீ சாத்தன்,

ஆகலின் ஸ்ரீதாமர் தீர்சாங்தராவார்.

வினாக்கன்.—ஸ்ரீதாமர் என்னும் பெயர் குசேலருக்கு இயற்கைப் பெறுவோ?

குத்ரதாரர்.—ஆம். குசேலரென்பது அவரது காரணப் பெயராகும்.

வினாக்கன்.—நாயகி எவ்வகையினரோ?

சுத்ரதார்.—

பொறுமை சாக்ற டினையே காந்தையெச்  
திறக்கிலுங் தீர கங்களை கங்கபாள்.

இப்பொறுமையானே இவட்கு கூடாத்கழரமா  
னன்னும் பெயரும் காங்கைகம் பொருக்கி  
யுள்ளது.

வினாக்கன்.—கதையின் முடிவு எவ்வகைத்து?

சுத்ரதார்.—கற்பொருளிலுதியே கதாந்தமாவிற்கென்று  
முன் வியப்புச் சுலவையை எடுத்தோடியபோதே  
செரல்லிமுடித்தேவே.

வினாக்கன்.—ஆயின் இக்கதை மெய்யிரயோ பொய்  
யுரையோ?

சுத்ரதார்.—

உண்மையா யுலகி விசுப்பிடி யாங்க்கும்  
கெளிந்த காதை தெளிப்பது மேயியுரா.

யாகவின் இப்பு உண்மைக் கதையேயாகும்.  
ஆயினும் நாடக விலக்கணக்தோன்றச் சில புளைங்  
அுரையுமோ.

வினாக்கன்.—ஆக, இங்காடகத்தின்பயன்யாதாகுமோ?

சுத்ரதார்.—

கல்வெளாழுக் காந்தை நனிலிரித் துரைத்தலு  
கல்வெளாழுக் கழுளார் நன்மை யெங்கலும்.

அமூலோகனின் இங்கணத நுதலும் பயன் அறனேயானும்.

விதுஷகன்.—இங்காடகத்தின் அங்க முறைப்படி கதையைச் சொல்லிடக் காலமிடந்தருமோ?

குத்ரதார்.—சுருங்கச் சொல்லி விளக்கவைப்பேன்.

முதலங்கம், தலைவன் தலைவியராகிய ஸ்தாமரும் கலீஸியும் தமது பெருமைக்கேற்ப அரூட்பெருஞ்சோதி வின் அங்கத கல்யாண குணங்களைப் பற்றி ஸம்பாஷித் தலும், அவரது புதல்வரசிய இருபத்தொருவரும் தமது ஏழ்மை தோன்ற ஸம்பாஷித்தலும், அவரது புதல்வியர் அஹவருள் மூத்தபத்தமவுதி யென்பான் சீதா தேவிகையத் துநித்து கிண்றபோது, வீட்டுக்குவங்துவான ஒரு பெரியவருடன் ஸம்பாஷித்து, அங்க ஸம்பாஷிகையால் தமது பிதாவை ஸ்ரீகண்ணமிராணிடம் அறுப்ப வேண்டுமென்று தான்கொண்ட அபிப்பிராயத்தைத் தாய் வந்தபிறகு சொல்லவும் ஆயிய மூன்று காட்சியானும்,

இரண்டங்கம், குசேலர் உண்டு இளைப்பாறி இருக்கும்போது, சகிலையும் பத்மவதியும் தாங்கன் நீர் மானித்திருந்தபடி அவரை ஸ்ரீ கண்ணமிராணிடம் செல்லும்படி வேண்ட அவர் வெகுநேரம் வாதித்துப் பிறகு உடன்படலும், ஒருபெரியவர் வந்து குசேலரைக் கண்ணாரிடம் சேன்று வரும்படித் துண்ட அவர்

உடன் ஈடுறுக்கம், கமலம் என்னும் ஒரு மாதின் வீட்டில் கூடிய தங்கம் கனகம் என்னும் இருவர் ஸம்பாஷினையின் முடிவில் குசேலர் துவாரகைக்குப் புறப்பட்ட செய்தி யுணர்த்தலும் ஆகிய மூன்று காட்சியாலும்,

மூன்றஞங்கம், குசேலர் வழியில் அவந்திக் காணகத்தில் சந்தித்த வரமனன் என்பார் ஒருவரோடு கூடுவழிகடக்கு ஒரு கிராமத்தை ரண்ணலும், கானகத்தில் கடுவெயிலில் குசேலர் படுத்துறங்க அவரைக் காண வென்றே துவாரகைவிலிருந்து புறப்பட்ட சுவேதன் சுதேவன் என்னும் இருவர் கண்டு வணங்கி அவரையும் அழைத்துக் கொண்டு கானகத்தைக் கடத்தலும், பிறகு அம்மூவரும் துவாரகைக்கு எதிர்க்கரையில் உள்ளதொரு சிற்றூரையடைக்கு கடலைக் கடத்தலும் ஆகிய மூன்று காட்சியாலும்,

நான்கஞங்கம், சுதேவன் சுவேதன் என்னும் இருவரும் குசேலரை அழைத்துத் துவாரகைக்குள் சென்று அரண்மனை வாயிலில் விட்டு விடை பெற்றுச் செல்ல மூம், குசேலர் அரண்மனைக்குள் நூழைய முடியாமல் வாயிற்காவலரால் இழித்துக் கூறப்பட்டு வருந்தினின்ற போது ஜயவிஜயர்கள்வந்து அவரைத் தேற்றியுபசரித் திருத்தித்தாம் கண்ணனிடம் செய்தி தெரிவிக்கச் செல்லலும், ஸுகண்ணபிரான் தமது அந்தப்புரத்தில் தமது மனைவியருடன் கேளிக்கையில் இருந்தபோது ஜயவிஜயர் சென்று குசேலர் செய்தி சொல்லலும் ஆகிய மூன்று காட்சியாலும்,

இந்தனங்கட்டி, கண்ணபிரான் துவரபாஷகரூட்டன் வரும் குசேலப் பெருமாணை கல்வரவேற்று உடிசுவித்துத் தமது மன்னவியரால் அவர்க்கு தோட்டுசோபாராம் செய் வித்துப் பிறகு அவருடன் குடிம்பப்போக்கே கூடுமங்களைப் பேசுவிட்டு கிட்டியைக்குப்பின் காலைக்கு எதிர்க்கிட்டு விட்டது, குசேலருக்கு யாதும் உதவுவதை காலையைத்திட்டது அனுப்பினதைப் பற்றி வத்யபாகவமானில் தோழிகள் கலையாடிக் கொண்டிருக்க, அஃத்தித்த வத்யபாகம் அப்பெண்கட்டுக் கண்ணன் அவறுண்டதும் முகமினி தடித்ததும் அதன் உன்னுறை பொருஞும் உரைந்த லும், பிறகு குசேலர் தமது வீட்டைடந்து கண்ணன்று அருள்பெற்ற மன்னர் பலரால் கங்குபசரிக்கப்பட்டு அதனால் இந்திரச்செல்வம் பெற்றுப் புத்திரீருக்கு விவாக உதவுவங்கள் நடத்தித் தாழும் தமது அனுஷ்டானதிகளைத் தவறுது நடத்திவருதலுமாகிய மூன்று காட்சியானும் முடிகின்றன.

வீதாஷிகன்.—இவ்வளவு தான் போதும். இப்போது கதை ஆரம்பமோ? இங்கு யார் வரவிருக்கிறார் கள்?

குத்ரத்ரர்.—குசேலரும் சுகிலையும் வருவர். கான் சென்று பாத்திரங்களை ஆயத்தப் படுத்தவேண்டும். செல்கி ரேண். தாங்களும் இங்கிருக்கே ஸமயம் கேர்க்க போது வைப்பையக் கணிக்கச் செய்துகொண் டிருக்கவேண்டும். (செல்கிருர்கள்)

ஆலை

ஶ:

# கு சே லர்.

முதலங்கம் — முதற்காட்சி.

---

காலம்—காலை. இடம்—துசேலர் யடினா

[துசேலரும் சீலையும்.]

துசேலர்:—சீலாய்! இத்தானியத்தை வாங்கிக்கொள்.

சீலை:—நாத! அப்படியே. இன்று என்ன நோயாயிற்று.

துசேலர்:—பெண்ணே! இன்று தானியம் ஏடுக்குமிடத் தில் ஓர் ஆச்சரியத்தைக் கண்டேன்.

சீலை:—அதென்ன? நான் அறியலாகுமோ?

துசேலர்:—கங்காய்! கற்புக்கட்டய மனைவியருக்குத் தெளி விக்காச்செய்தியும் உண்டோ?

சீலை:—ஆனால், அதனை எனக்கு அறிவிக்கவேண்டும் நாதா!

துசேலர்:—இற்றைநாள் நான் கண்டது பரம்பொருளின் அருட்பெருங்காட்சியே.

சீலை:—அண்ணலே! பகவான் தேவரீஸாப்போன்ற பக்தருக்கல்லாமல் மற்றவர்க்குத் தமது பெருமையைக் காண்பிக்காதது என்ன காரணமோ? இது வஞ்சினாய்வுவா? இதனால் அவரது அனக்த கல்யாண குணங்கட்டு குறை நோதோ?

குசேலர்:—இல்லறத்துணையே! இதேது இப்படிச்சொல் கிறுங்? “என்னைறப் படிப்பினும் பெண்புத்தி பேதமை” என்ற பழமொழி ஏற்பட்டது உனது இயற்கையைப் பார்த்துத் தானே என்று என்னுகிழேன்.

கச்சிலை:—நாரா! இப்பேதமையும் என்போன்ற பெண் கட்கு இயற்கைக் குணமாகும். அஃதிருக்கட்டும் தேவரிசொன்ன பேதமை என்னும் சொல்லுக்கு நான் இடமானதெப்படி?

குசேலர்:—பேதாய்! மாதவழிரான் ஜீவர்களிடம் பொது வரன் பிரிதியுள்ளவனைநு மகற்றால்கள் முறை மிட்டுக் கொண்டிருக்கின்றனவராகப் பலதடவை உனக்கு நான் சொல்லியிருந்தும் இப்பொழுது ‘அவர்க்கு வஞ்சலையல்லவா?’ என்று சொன்ன தனுல்; இது அறியாமையல்லவா?

கச்சிலை:—அப்படியானால், மற்றவர்கள் அப்பெருமானு நடைய பெறுமையைனத்தும் கவனியாதிருக்கிறார்கள் என்று சொல்கிறீர்களோ?

குசேலர்:—நும் உலகில் யாவரும் பார்த்து ஆனந்திக் கிற விக்கைகளைப் பாராதவர் கண்ணில்லாதவர்கள்லவா? அதுபோல அவரது மகிமையியாதவர் ஆரானக்கண்ணில்லாதவரே பகவான்று வஞ்சலையன்று.

கச்சிலை:—சரி, இன்று தாங்கள்கண்ட அதிசயமெதுவோ?

குசேலர்:—நான் இன்று வயல் வெளியில்சென்றும் தானி

யம் அகப்படாமல் வருந்தி கிள்ளேன். அப்போ முது... ...

கச்சிலீஸ்:—அப்படியானால் இன்றைக்குத் தானியம் மிகு தியாக இருக்கக் காணவேண்டுமா?

குசேலர்:—அதுதான், கேள், சொல்லுகிறேன். கான் வருந்தி, ‘இன்று அதிகி டுஹூக்கு ஒன்றுமில் கிடையே, என்னசெய்வேன் கண்டாறு! என்று அவரை நினைத்தேன்.

கச்சிலீஸ்:—அப்படியா! மின்னர் என்ன நடந்தது? அவர் தீனதயாளராயிற்றே!

குசேலர்:—ஆமாம். அதனால்தான் அவர் எனக்குத் தம் ராட்சியைத் தந்தார். இதுதான் இன்று கான் கண்ட அதிசயம்.

கச்சிலீஸ்:—அந்தக்காட்சி எப்படியிருந்தது?

குசேலர்:—அவருடைய கிழஞ்சுபமாவிருந்தது.

கச்சிலீஸ்:—அஃதாவது... ...

குசேலர்:—அவருடைய ஜோதியுறுவுக்கான் அதுதானே எங்கும் கிறைந்தது!

கச்சிலீஸ்:—இருக்கட்டும். அந்தச் சுட்குருவுக் கோன்றின தற்கும் தானியங்கட்கும் உண்டான் சம்பங்கும் என்ன?

குசேலர்:—அவ்வருவும் கோன்றவே பெரிய காற்று விசிற்கு; வீசவே தானியங்கள் கிணம்போக உதிர்ந்தன.

சுச்சிலீ:— ஆ! என்ன அதிசயம்!! என்ன அங்கு பக்தரி டத்தில்!!! இதுவை ரோ தினரக்ஷகத்துவம் என்பது!

துசேலர்:— அதில் தடையென்ன? அவரை கம்மியிருந்த வரில் யார்தாம் கைவிடப்பட்டார்?

சுச்சிலீ:— நாதா! ஆனால் அதுதானே அப்பறம்பொரு ஒக்கு உண்மை வாடவும்?

துசேலர்:— ஆமாம் எனெனில், மற்றைக்காட்சியிருவங்கள் எல்லாம் ஒவ்வொரு அனவுள்ளனவாகையால் அவைகள் எங்கும் நிறைந்து ஒளிதரமுடியாதன வாகும். பரம்பொருளோ எங்கும் நிறைந்த பொருளாதலால் அவ்வருவமே உண்மையானது என்பர் பெறியோர்.

சுச்சிலீ:— ஆனால் புண்ணியிரென்றும் பாபியிரென்றும் வேறுபாடில்லாமல் எல்லாரிடத்தும் அவர் நிறைந்திருக்கவேண்டுமோ?

துசேலர்:— கேள். அவர் ஜீவர்களிடத்தில் நிறைந்துள்ள வராயினும் மனத் தூய்மையுள்ளரசிடத்திலேயே களித்திருந்து அவர்கள் விரும்பியவற்றைத் தந்த ருஞவர்.

சுச்சிலீ:— அதென்ன அப்படி மாறுபடுகிறது? மற்றவரும் அவருடைய சங்கற்பத்தால் உண்டானவர்கள் தாமே.

துசேலர்:— அவராலேயே தோன்றினார்களாயினும் மன சிலைக்குத் தக்கபடிதான் பிரியம். ஒரு தகப்பன்

தனது பல மின்னைகளில் அன்புள்ளவர்களிடத்தில் மாத்திரம் பிரீதி வைப்பது போலாகும்.

கச்லை:—அப்படியானால் தீயேர் நன்றாய் வாழ்ந்திருத் தலும், நஸ்லவர் அப்படியில்லாதிருத்தலும் ஏன்?

குசேலர்:—ஏனெனில், இப்பிறப்பில் அனுபவிப்பன வெல்லாம் முற்பிறப்பின் பயனேயாகும்.

கச்லை:—முன்செய்த வினைப்பயன்கள் அனுபவித்தே யொழிய வேண்டுமென்றால், வேதம் சாந்திகருமங்களை ஏன் விதிக்கிறது?

குசேலர்:—அப்பிராயச்சித்த கர்மங்கள் செய்யப்பட்ட போது மனம் சமாதானப்படும்; அச்சமாதானத்தால் அனுபவம் கடிமையாகவிராது. அதல்லாமலும் வேதத்தில் விலக்கப்பட்ட தீவினைகளைச் செய்ய மனம் பயமடையாமல்.

கச்லை:—ஹாதா! அப்பிராயச்சித்தங்கள் செய்தும் முன் வினைப்பயனுக்கு உழைத்தே தீரவேண்டுமென்றால், கடவுட்கு உண்டாலும் பெருமை என்ன? இதனால் கடவுளின் கருணைக்குக் குறைவு தோன்றுமே.

குசேலர்:—கசீலாய்! பொது நோக்கமுள்ள அரசன் குற்றவாளியின் உலத்தையும் கிலையையும் கவனியாது குற்றத்திற்குத் தக்கபடி தண்டனை விதிப்பதே ஒழுங்காகும். கற்றறிக்தவர் இதில் குறைகூரார். இதைப்போலவேதான் கடவுள் கிருபையும் ஆகும்.

கச்லை:—அண்ணலே! அப்படியானால் சிற்றறிவினர்க்

கும் முற்றறிவினர்க்கும் உள்ள பேதம் என்ன?

துகேலர்:—நங்காய்! அப்படியன்று; பகவான் எல்லார் மன நிலையையும் ஆராய்வார். அரசர்க்கு அது பெரும்பான்மை முடியாததாகும். அதனால் சட்டப் படியே விதிக்கவேண்டியிருக்கின்றது கடவுளோ மனத்தை நன்கு ஆராய்ந்து ஒருவன் முதிர்ந்த பக்தியுடையனுமின், அவன்து இதர ஒழுக்கங்களைப் பாராமல் அவனுக்கு முடினில் வீட்டையளிப் பார். இதற்கு ‘கஷ்த்ரபங்து’ என்னும் அரசனே சாட்சியாவான்.

கச்லை:—நாதா! முதிர்ந்த பக்தியுடையாருக்கு முத்திப் பேறல்லாமல் வேறு ஒன்றும் உதவுமாட்டாரோ?

துகேலர்:—அவர் எல்லாவற்றையும் கொடுக்க வல்லவர் ராம்! என்றாலும் மற்றைப்பேறல்லாம் நிலையற் றனவாதலால் கற்ற ணைந்த பெரியார் அவற்றை விரும்பார்.

கச்லை:—என் அப்படி?

துகேலர்:—அவை நிலைக்கு வித்தாகும் ஆதலால்.

கச்லை:—மனம் தூய்மையாய் இருந்தால் அவை எப்படி திலைக்கு வித்தாகும்?

துகேலர்:—அறங்கம்பிய அருள்கூட அருந்தவானுதும் பெறல்லும் செல்வம் பெற்றால் அவர்க்குச் சித்தம் வேறுபடும்.

கச்லை:—அப்படிக் கொதவர் இல்லையா?

துகேலர்:—உண்டு; எங்கோ கிளர்.

சுசீலை:—இருக்கட்டும் செல்வத்தினால் மனத்தாய்க்கை அழியக்காரணமென்ன?

குசேலர்:—ஏ சீ ல ர ய? செல்வத்தில் நினைவுண்டான பொழுது காமம் வளியுறுகிறது. அது வளியுற்றால் பிறப்புக்குக் காரணம் ஜனிக்கிறது பிறவி உண்டானால் முத்திப்பேறு தடைபடும்.

சுசீலை:—இப்படியும் மனத்தாய்க்கையை யழிப்பது பர மாண்மாவின் சங்கற்பங்கானே?

குசேலர்:—இல்லை, இல்லை. ஜீவர்கள் செய்யுக்கீவினையால் அறிவின்மை தோன்றுகிறது. அந்த அஞ்சுரனத் தோற்றமே மாயையெனப்படும்! இதுதானவரை நமக்குத் தெரியவிடாது மறைக்கின்றது.

சுசீலை:—நாதா! இது என்ன? தீவினைக்குக் காரணம் அறிவின்மையல்லவா? தாங்கள் தீவினைதான் முதல் என்கிறீர்களே? இங்குக் காரணகாரிய நிகழ்ச்சியின் முறை தோன்றவில்லையே.

குசேலர்:—குணவதி! இதனால் காரணகாரியம் தோன்றுவது அருமையாகும். இதனையே உண்மையறிக் தவர் “பிஜாங்குரம்” என்ற நியாயமெனச் சொல்லுவர்.

சுசீலை:—பேரறிவுடையீர! எப்படியானாலும் ஆன்மாக கட்குத் தீவினையில் அறிவைச் செலுத்துவது பகவானுக்கு அழியாத நித்தையையேகொடுக்குமென்பதில் சங்கேதகமில்லை.

குசேலர்:—அப்படிக்கொள்ளாதே. ஓர் தோப்பில் பல

கனிமரங்கள் இருக்கச்செய்தேயும், அங்குள்ள தீங்கனிகளை விடுத்துத் தீக்கனியைப் பறித்துண்டு பரடு படுகிறவன் குற்றமுடையவனே யல்லாமல் தோப்புடையான் குற்றவரளியாகான்.

கச்சிலை:—நாதா! இதனால் இப்போதைய அனுபவம் முன்வினைப்பயனென்றும், அதை அனுபவித்தே தீரவேண்டுமென்றும், பகவானை மனத்தூய்கை யுடன் வணங்கினால் பெருப்பேறும் பெறலாமென்றும், இதற்கு விடாமுயற்சியோடு செய்யும் பக்தியே காரணமென்றும் அறிந்தேன். தங்கட்கு நாழிகையாயிற்றே!

துசேலர்:—ஆமாம், நிஷ்டைக்கு நோமாயிற்று. காலக்தாழ்ப்பது தக்கதன்று.

(மறைதல்)



## முதலங்கம்—இரண்டாங்காட்சி.

---

காலம்—மாலை.      இடம்—தெருத்தினீணை.

[துசிசலரின் புதலவர்கள்.]

குணச்வன்:—ஏட, சுமதி! நமது சகோதரர்கள் எங்கு இருக்கிறார்கள்? அறிக்குவா. அயலகத்துப் பிள்ளையாடவேண்டாமெனப் பன்முறை வற்புறுத்தியும், இளைக்குருக்கு அதுதோன்றுமல் தமது படிப்பிள்ளையும் கெடித்துக்கொண்டு தற்புகழ்ச்சியும் பேராசையும் இயல்பாயுடைய அவரொடு கூடி விணேகெடுக்கின்றனர். அந்தோ! என்னசெய்வேன்!! பிதாவோ அத்தியயனகாலக்தவிர மற்றைக்காலங்களில் சிறுரைக்கவனியாது சிஷ்டையிலிருந்து விடுகின்றனர். சமயம் கேர்ந்தபோது கேட்டால் ‘விதிச்செயல்’ ‘விதிச்செயல்’ என்று உதற்றிடுகிறார். தாய் மக்கட்கு அறிவுறுத்தியும் அச்சுறுத்தியும் யாதும் பயனில்லை. அந்தோ! தெய்வமே!! வளர்க்க வகையிலா எழைகட்கு அளவற்ற புத்திரரைத்தக்கு அப்பிள்ளைகட்கு சீங்காதமடமையையுக் கூட்டு, பெற்றோர்க்கு அழியாத துன்பத்தையும் அளிக்கின்றீர். இதுவோ தமது திருவிளையாட்டு? செல்வர்பலர் பிள்ளைப்பேற்றுத் தவிக்கின்றனரே. அவர்க்கு அருள்செய்தால் தகாதோ?

சுமதி:— அண்ணு! அவர்கள் விளையாட்டி லேயே முழு நோக்குடையாராயிருப்பதால் என்சொல்லில் கவ

‘ னம் செலுத்தாமலும், செலுத்தினாலும் அதை மறுத்தும் விடுகின்றனர். ஆகவின், நிலிரே ஸென் றிடின் அழைத்துவரலாகும்.

குண்டலன்:—ஆயின், குணுகரனும் அங்குள்ளே?

சுமதி—இல்லை, அண்ணு! அவனும் பிரதாபனும் தரு மலும் செல்லுங்கவிச மற்றைய பதினைவருங் தாம் விளையாடுகின்றனர்.

[குணுகரன் வந்தகை]

குண்டலன்—குணுகரா! இதுகாறும் எங்குற்றனை? மற்றை கம்மவர் எங்களர்?

குணுகரன்:—அண்ணு! காங்கள் சாந்தியினி குமாரி டஞ் சென்றிருந்தனம். எமது பாடங்களைக் கவனித்திருந்தோம்.

குண்டலன்:—ஆயின், தங்கையர் அறுவரும் எங்குறை கின்றனர்?

குணுகரன்—அங்கொயிட த்திலேயே.

சுமதி:—அண்ணு! அதோ வருகின்றனர் பிரதாபன் முதலானாலூர்.

குணுகரன்:—பரதன் முதலியவர் வரவில்லையே.

சுமதி:—ஏவர்களேன் வருவர் இப்போது? போஜன வேளைக் குத்த தவரூர்.

குண்டலன்:—குணுகரா! கூடவா. போயவரையழைத்து வருவோம்.

குணுகரன்:—சரி! அப்படியே.

[சேல்கிறீகள்]

பிரதாபன்:—இஃதென்ன அண்ணு! இப்பேதையர் என்க  
காலும் விளையாட்டிலேயே திரிகின்றனர்.

குணசீலன்:—நற்காலம் தோன்றினால் அதனைதிடிப்பர்.  
குசீலன்:—அஃதேது! இளமைமுதல் பயிலாவிடின் திரு  
ந்துவது கட்டையில்தான்.

தருமன்:—அப்படியன்று. நாம்தாம் திருத்தவேண்டும்.

குணசீலன்:—யாம் போவோம் வாருங்கள்.

[சேல்கிறுகின்றன]

தனுகரன்:—ஏட, தம்பி பரா! இப்படி விளையாடிக்  
கொண்டிருப்பது அழகோ?

பரதன்:—இல்லையன்னு! சிறிதுகாலம்.....பொழுது...

குணசீலன்:—என்ன? பொழுது போக்குகிறீர்களா?  
வேறு வேலையினால் கழியாதோ அந்தப்பொழுது?  
ஏட குமார்க்கா! நீதான் இதற்கு மூலம் போறும்  
குமார்க்கன்:—என்ன அண்ணு! யானல்லன். அபோஜ  
னன் தான் முதலில் அழைத்தது.

தருமன்:—அவனைழத்தால் கீங்கள் அவனைத் தடுப்ப  
தற்கென்ன?

குபோஜனன்:—ஆமாம், நீ மகாபுத்திமான்தான். நீ  
ஓருவன் போதாதோ உலகினுக்கு?

குணசீலன்:—என்ன? வார்த்தையில் மேலிகிறோய்.  
கிறுத்து, இது நற்பழக்கமில்லை.

குபோஜனன்:—இல்லை, அண்ணு... ....

குணசீலன்:—வாருங்கள் மனைக்குப் போவோம்.

வசிஷ்டன்:—அண்ணு! அதோ நிற்கிறுனே அந்தப் பையன் கையில் அணிச்திருப்பதென்ன? பளபள வென்றிருக்கிறதே?

குமார்க்கன்:—இதுதான் நீ பார்த்தது. அந்த விமலன் என்ற பையன் காதிலும் காலிலும் கையிலும் என்னவென்னவோ மஞ்சள் ஸ்ரீமாகவும் சிவந்த வரணமாகவும் அணிச்திருக்கிறார்கள். ஆஹா! அவை என்ன ஒளி வீசுகின்றன! அவற்றால் அவன் தேக காங்கி ஜூலிக்கின்றதே!

பரதன்:—அவையெல்லாம் ஆபரணங்கள். பிதாவினி டத்தில் பிரதாபன் பாடம் படித்துக் கொண்டிருந்தபொழுது கவனித்திருக்கிறேன். இந்தப் பிள்ளைகள் அணிச்திருப்பது போலத்தான் ஆபரணங்கள் வரணிக்கப் பட்டிருந்தன.

குணசீலன்:—இளைஞர்களே! அவைதாம் பிறவிக்கு விலங்கு, ஆசைக்குச் செவியி, படிப்பினுக்குப் பகை, விரோதத்திலுக்கு வித்து, கர்வத்துக்குத் தாய், குரோதத்திற்குப் பிதா; இவற்றால் அலக்கு யமும் அசூயையும் மனிதர் அடைந்து இகத்தில் சேமார்க்கத்தில் புதுந்து வருந்து இன் நரகத்தை அடைகின்றனர் என்பர் பெரியோர். அதனால் அவற்றில் வைத்த ஆசையை ஒழித்துவிடுக்கள்.

தருமன்:—அது மாதநூரமா அண்ணு! இங்கைக்கட்டு ஆசைப்பட்டுத் திருடர்கள் இக்குழங்கைகளைக் கொலையும் செய்து விடுகின்றனர். ஆசையினால் ஆபரணமிட்ட பெற்றோர்கள் தமக்கு வந்த ஆய

ரத்தை மாற்ற வகையற்று வருத்தத்தனும் கோபத்தாலும் உலகைப் பகைத்து மாள்கின்றனர்.

**குபோஜனன்:**—ஆமாம், தருமன் எல்லாவற்றிற்கும் சமாதானம் சொல்லிவருகிறேன். அவர்கள் செல்வர்புத்திரர்கள். அப்படித்தரன் ஆபரணங்களையிவர். ஏழையாகிய நமக்கு, அது முடியாது. இதுமாத்திரமா? அவர்கள் அருந்தும் சிற்றுண்டிகளும் பேருண்டிகளும் எண்ணீழுமுடியாது; ஏட்டிலடங்காது.

**பிரதாபன்:**—குபோஜனு! உண்மைதான். அப்படிச்செல் வத்துடன் வாழ்ந்திருக்க நாம் புண்ணீயம் செய்துவைத்தோயில்லை. இதனால் வருத்தப்படுவதிபயன் ஒன்றுமில்லை.

**வசிஷ்டன்:**—அவர்கள் ஆடையோ நமதுபோல மரப்பட்டையாலானதா? இல்லை. என்னவோ ‘பட்டு’ என்கிறார்கள், அதனால் செய்யப்பட்டதாம். என்ன வழவழப்பாயிருக்கிறது! இதுவும் முஜாபலந்தான். அதுவுமன்றி, அவர் பெற்றோர் அக்குழங்கைகளை அத்தனை ஆதரவோடு வளர்க்கின்றனர். நம்மைப் பெற்றவர் நம்மை அப்படி வளர்க்கிறதில்லை, பிதாவுக்கு நிஷ்டையும், மாதாவுக்கு அதிதிமுஜையுமே இவ்வுலகவின்பங்கள்.

**கச்சிலன்:**—அவர்கட்டுப் பிறந்திருப்பதுபோல ஒன்றுமிருப்பின் நம் பெரிஞ்சூரும் ஆதரிப்பர். இப்போது என்னசெய்வார் பாவம்! சரிவர ஆகாரங்கிடைப்பதே போதுமானது அன்றே?

குபோஜனன்:—ஆஹா! மகா ஆகாரங்கிடைக்கின்றதே யப்பா! நீதான் மெச்சிக்கொள்ளல் வேண்டும்! குழைச் சட்டியில் வார்த்துக் குடிக்கிழேமே, இது தானே? ஒருநாள் மாதவன் வீட்டுக்குப் போயிருந்தேன். அட்டா! என்ன போஜனம்! என்ன இலை!! என்ன பரிமளம்!!! அவன் சாப்பிடும்போது என்காவில் நீருறிற்று. அந்த உணவையும் அந்தப் பையன் சரியாய்க் கொள்ளாமல் நன்றாயில்லை யென்று வெளியில் எறிந்துவிட்டான். நான்கு நாள் கழித்தும் அந்த உலர்ந்த இலையில் மனம் போகவில்லை. அஃதன்ரே உணவென்பது! அந்த உணவு எனக்குக் கிடைத்திருந்தால் நான்குநாள் பசியாதபடி நன்றாய் விலாப்புடைக்கத் தின்றி ரூப்பேன்.

தருமன்:—உனக்கு உணவளிக்க எத்தனித்தவரது குடியும் நமது குடிபோலாய்விடும். வயிறு வண் ஞூன்தாழியோ அப்பா! உண்ட நமக்குப்பசியடங்கியும் இவனுக்குப் பசியடங்கிய பாட்டைக்காணேம்.

விகடன்:—அன்னை! வேண்டாம், வேண்டாம். கல்லுணவும் வேண்டாம், நாய்ச்சன்டையும் வேண்டாம். அப்பா! ஒவ்வொரு செல்வர் வீட்டிலும் சுவானங்கள் கூடிக்குரைத்து அவ்விடத்தை அசுத்தம் செய்கின்றனவே! அஃதில்லாமலிருப்பதே நமக்கு இன்பமும், உணவும் ஆகும்.

துணைகரன்:—ஏட, தமிகாள்! பாடம் படித்திர்களா? விளையாடப்போனீர்களே!

**பரதன்:**—அதற்குத்தான் விளையாட்டை நிறுத்திவக்கேறம்.

**குணச்சிலன்:**—குழந்தைகள்! நமக்குச் செல்வம் படிப்புத்தான். இதனால் சிரம்பாதபொருள் ஒன்றுமில்லை. இதனை நன்கு கவனிப்பிரகராக.

**பிரதாபன்:**—படித்திருப்பதால்தான் சாந்தீஸ்னி குமாரரைஅரசரும் உபசரித்து வேண்டுவன உதவுகள்றனர்.

**தருமன்:**—அண்ணு! பிதா சமிதாதானம் செய்ய அழைக்கிறூர். விரைவில் போவோம்.

**குணச்சிலன்:**—யாவரும் வாருங்கள் போவோம். கிற்றாற்றில் சந்தியாவந்தனத்தைச் செய்துவிட்டுப் போவோம்.

(மறைதல்)



## முதலங்கம்—முன்றங்காட்சி.

காலம்—காலை. இடம்—துசேலி மனை.

[சுசிலையும், புத்திரிகளும்.]

பத்மவதி:—தங்காய், சுமதிகா! இங்கேவா, அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறோய்?

[சுமதிகை வருங்க]

சுமதிகை:—அக்கா! ஏன் அழைத்தாய்;

பத்மவதி:—தங்காய்! பிதாவின் நிஷ்டையறையை நன் ரூய்ச் சுத்தஞ்செய்திருக்கிறோயா?

சுமதிகை:—சுந்தரமுகி சுத்தஞ்செய்கிறீர்.

பத்மவதி:—ஆனால், இதுவரையில் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?

சுமதிகை:—வாயிலில் கோலம் இட்டுக் கொண்டிருந்தேன்.

[சுந்தரமுகி வருங்க]

பத்மவதி:—ஏனாடி, சுந்தரமுகி! அறையைச் சுத்தஞ்செய்தாயா?

சுந்தரமுகி:—ஆமாம். செய்தாய்விட்டது. இன்னும் ஏதேனும் வேலையுண்டானால் செய்கின்றேன்.

பத்மவதி:—சுந்தரமுகி! சுமதிகையையும் அழைத்துக் கொண்டு ஆற்றுக்குப்போ, நான் இங்கேயே ஸ்தா

நம் செய்துவிட்டுத் தாய்க்குவேண்டிய உதவி கணிச்செய்கிறேன். அம்மாள்வரும் நோமானித்து. ஈந்தரமுகி:—நல்லது, அப்படியே; வாடி சுமதிகா

[இநுவரும்போதல்]

பத்மவதி:—[ஸ்ராணஞ்செய்து, வேறுசேலையுடித்து, தில கமணிந்து, பூஜையறைக்குள் சென்று வணங்கித்] (தனக்குள்) தாயே, தீதாய்! நீ எங்களைக் கடைக் கணிக்கக்கூடாதா? உன்னை கம்பியிருந்தார்க்குக் குறையில்லையென்பார்களே. அப்பு எங்கள் பக்கத்தில் பொய்த்துப் போரியிருப்பது? அசோகவனத் தில் ஒனக்குத் தீங்கு செய்துகொண்டிருந்த அரக்கியரைக் கொலைசெய்ய உத்தரங்கேட்ட. சிற்ய திருவடிக்கும் (ஹனுமானுக்கும்) புத்தி சொல்லி அரக்கியர்பால் இசக்கம்பாராட்டி ணையே. உனக்கு அபராதம் செய்த ஜயங்தனையும் அல்லவா கடைக் கணித்தாய்! நல்லபக்தராகிய என் பெற்றிருக்காக்கக்கூடாதா? நீ அறியாயோ இவர்களின் பக்கத்தையே? நீ புருஷகாரன் செய்பவள்ளனோ? அருட்பெருஞ் சோதிக்கு எங்களைப்பற்றிச் சொல்லக் கூடாதா? உன் அருணேங்கம் இருந்தால் ஆகாத துழுண்டோ? தாயே அருள் செய்க. எனது தாயின் சுக்ஞத்தாலும் உனக்கு இரக்கழுண்டா கவில்லையா? மேன்மேறும் துண்பத்தை நிங்கள் தந்தும் உங்கள்மேல் அற்பமேறும் குறை கூறுவளா? மற்றவர்யாவது கோவளா? என் நிதா வையாவது வேறுப்பளர்? கற்காலம் வரும் வரும்

என்றல்வோ சேரல்லிக் கொண்டிருக்கிறான். அந்தோ! அவள் செய்கையையும் இருப்பையும் காணவும் கிணக்கவும் எனக்குப் பயிறும் வருத்த முறைண்டாகின்றனவே. என் திராவோ நல்ல பக்தர். உலகு விரும்பும் ஒண்மூலடயார். நிஷ்டையில் உங்கள் பாதமன்றி மற்று ஒன்றையும் விரும்பாதவர். இந்தக் குடும்பத்தின் வருத்தத்தை விதிச்செயல் என்று தள்ளிவிடுகிறார். பரமதயாளர்களாகிய நீங்கள் கணாடக்கணித்தால் விதி என்னசெய்யும்? மூர்வை கர்மங்கள்தாம் என்ன செய்யும்? தாயே தயைபுரிவாய். [வாயிலில் சத்தம் கேட்கிறது.] (வெளியில்) யாரது; இதோவந்துவிட்டேன்.

(ஒரு பேரியவர் தோன்றுதல்)

பேரியவர்:—குழங்கதாய்! நீ குசேலர் புத்திரிதானே பத்மவதி:—ஆம். அவர் புத்திரிகளில் ஒருத்திதான்.

பேரியவர்:—செல்வமே! உன் முகத்தில் விவேகக்குறி தோன்றினாலும் சிறிது துயரக்குறி வெளிப்படுகிறதே, காரணமென்ன?

பத்மவதி.—சுவாமி! யாருக்கும் உள்ளதுதானே? தாங்கள் யாரோ தெரியவில்லை. பெரியவர்களாயிருக்கிறீர்கள். வரவேண்டும். வீற்றிருக்கவேண்டும் என் பெற்றேர் இப்பொழுது இங்கில்லை. நான் தான் இங்கு உபசரிக்கவேண்டியவள். ஏதேனும் குறை இருந்தாலும் பாராட்டாமல் கிருபை செய்யவேண்டும்.

பேரியவர்:—பக்கிக்கணியே! நான் பிறவிடம் உபசா  
ரத்தை விரும்பேன். மனத்துய்மையையே விரும்  
புவேன்.

பத்மவதி:—மாதவ! எவ்வளவுதான் தூயராயினும்  
வெளிவேடம் இல்லாதாகர உலகம் கவனிப்ப  
தில்லை. பகவானும் அப்படியே பக்ஷபாதம்  
செய்கிறோர்.

பேரியவர்:—சுகுணமே! அதேன் அப்படித் தோஷராயி  
தர்க்கும், தோஷம் கற்றிக்கிறார்கள்? அப்படி என்ன

பத்மவதி:—அப்படி மனத்துய்மையைக் கவனிப்பா  
ரானால் பிதாவின் மனசிலையும், அவர் சூணமும்,  
குடிம்பழும், அது படும் வருத்தமும் கடவுள் அறி  
யாதவையோ; இந்த ஒருசாக்கியே போ  
தாதோ பகவான் பக்ஷபாதமரன் அருளுடையர்  
என்பதற்கு?

பேரியவர்:—துழந்தாய்! பிராரப்தம் அதுபனித்துத்  
தானே தீரவேண்டும். அன்றைமுதினதை அழித்  
தெழுத அயனாலும் முடியுமா?

பத்மவதி:—பெருமானே! என்ன? யாவும் தெரிந்தும்  
தெரியாதவர்போல் பேசுகிறீர்கள். பிராகப்தம்  
அதுபனித்தே தீரவேண்டுமானால் கடவுளுக்குண்  
டாகும் பெருமையென்ன? அல்லது அப்படியே  
அதுபனிக்கப் படுகிறதா? பலர் அதுபனிக்கிறார்கள்.  
சிலர் இல்லை. சரவித்திரி தனது உறுதி

யான பக்தியால் தன் கணவன் சத்தியவானுக்கு விதித்திருந்ததாக மாற்றிக் கொள்ளவில்லையா? மார்க்கண்டேயனுக்கு விதித்திருந்தபடியே நடக்கத்தோ?

பேரியவர்.—என் அருமையே! பகவானுல் ஆகாதது ஒன்றுமில்லை. விதித்துளதையும் விலக்கச் சக்தியுண்டு. ஆனால் அவர்கள் விரும்பினபடிதானே செய்யப்படும். உன் பிதாவோ கடவுள் திருவடினன்றையே விரும்பிவிருப்பதால் அதனைத்தான் கொடுத்தருள்வர். இவ்வுலகத்தில் முன்வினைப் பயன் எல்லாம் அதுபவித்தொழிந்தால் அவருக்கு முக்கு கிச்சயக்தான். இனிப்பிறப்பில்லை. உன் தாய்க்கு இவ்வுலக இன்பத்திலும் பற்றுண்டு. பதி விரதையாதலின் அதனைத்தானே செய்துகொள்ள வகையில்லை. கணவனைக்கொண்டே யாவும் செய்துகொள்ளல்வேண்டும். அதனால் உன் தகப்பனுருக்கு ஆஸக்தியும் ஆவசியகரும் தோன்றும்படிநிங்கள் செய்விக்க, அவரும் அதைக்குறித்து மனத்திலேயாவது உறுதியாய் கிணைத்தால் அப்படியே நடக்கும். தடையில்லை. தவிரவும் பரம் பொருளோ வேண்டுவார் வேண்டியபடி உதவும் பொருட்டுத் தன் ஸெளவுப்பு குணங்தோன்றக்கண்ணாலும் யவதாகித்திருக்கிறார். அக்கண்ணாலும் உன் பிதாவுடன் சாங்கியினி முனிவரிடம் படித்தவரென்று சொல்கிறார்கள். இவ்வளவும் ஒத்திருக்கவும் உன் பிதாவுக்கு விருப்பமில்லாததே குறை

வாகவிருக்கிறது. அதுவும் ஒத்து நேர்த்தால் அனைத்தும் ஆகலாம். பின்னர் இவ்வுலகில் உங்களுக்கு ஒப்பாவார் எவ்விதத்திலும் யாருமில்லை.

பத்மவதி:—மாதவ! இவர்க்க இவ்வுலகவின்பத்தில் பற்றுத் தோன்றும்படி செய்வதும், அப்பரமனாலாவது அவரொத்த தம்மாலாவது முடியுமேயன்றி எம்மால் முடியுமோ?

பேரியவர்:—அதற்கும் முயற்சி வேண்டும். அத்து இருந்தால் உண் பிதாவுக்கும் இவ்வுலகவின்பத்தில் பற்றுண்டாம்கும்படி செய்யப்படும். இவ்வுலகத்திலும் உங்களுக்கு நல்ல இன்பம் உண்டு. “முயற்சியுடையார் இகழ்ச்சியுடையார்” .. முயற்சி திருவினையாக்குதும்.” நேரமாயிற்று யான் போய் வருகிறேன்.

பத்மவதி:—நமஸ்காரம்! போய்வரவேண்டும்.

[பேரியவர் சேல்லுகிறார்]

(இவன் சமையலுக்கு வேண்டியவற்றை சேகரித்துக் கொண்டிருக்கிறார்;)

[துசேலர் வந்தல்]

துசேலர்:—குழந்தாய் பத்மவதி!

பத்மவதி:—இதோ வந்தேன். (ஒடிவந்து) பிதா! நமஸ்கரிக்கிறேன். (வணக்குகிறார்.)

துசேலர்:—இதனை எடுத்துவை. உன் தயார் எங்கே அம்மா?

பத்மவதி:—அப்பா! அம்மான் ஆற்றுக்குப் போயிருக்கிறார். திரும்பிவருஞ்சு சமயந்தான்.

குசேலர்:—குழந்தாய்! குணசீலன் எங்கே?

பத்மவதி:—முஜூக்கு மலர் எடுக்கப் போயிருக்கிறான் சகோதரருடன்.

குசேலர்:—முஜூயறை சுத்தஞ் செய்யப் பட்டிருக்கிறதா?

பத்மவதி:—மிதா! வழக்கம்போல் சுந்தரமுகியும் குழுதமும் குத்தி செய்தார்கள்.

குசேலர்:—சரி:

(போகிற)

[தண்சீலன் தமிழியருடன் வருதல்]

பத்மவதி:—அண்ணு! அப்பா வந்துவிட்டார். புஷ்பம் வேண்டுமென்று கேட்டார்.

தண்சீலன்:—இதோ கொண்டுபோகிறேன்.

(கொண்டுபோதல்)

பத்மவதி:—அடி, அம்புஜம்! நெல் குற்றுவோம் வருகிறாயா?

அம்புஜம்:—குற்றுவோம். இதோ வந்துவிட்டேன்.

பத்மவதி:—ஆனால், இதைக்கொண்டுபோய் வெயிலில் காயவை; இதோ வருகிறேன்.

[தநுமன் வந்தை]

தநுமன்:—அண்ணு, குணசீலா! இன்று தூதுவளைதான் அகப்பட்டது கறிக்கு; இது புத்தியை வளர்க்குமாமே? அதனால் இவ்வளவு கொண்டுவந்தோம்.

(கொண்டுவந்ததைக் கீழே வைக்கிறான்)

குணசீலன்:— கல்ல கறிதான். இதனால் செல்வழும் வளருமென்று பெறியோர்கள் சொல்கிறார்கள். நீளாதேவி! இதனைக்கொண்டுபோய் உள்ளே அக்காவிடம் கொடு அம்மா. (கொண்டுபோதல்)

[தாய் வருகை]

சுக்ஷிலை:—(தீர்த்தக்குடத்தைக் கீழிறக்கி, வேறு வஸ்திரம் உடுத்து, நெற்றிக்குத் திலதமணிந்து, கணவனை வணங்கி, பூஜையறைக்குச்சென்று வணங்குதல்.) அடி பத்மா!

பத்மவதி:—அம்மா! கமஸ்கரிக்கிறேன். நீ எதற்காக என்னை அழைத்தாய்?

சுக்ஷிலை:—குழந்தாய்! செய்யவேண்டிய காரியமெல்லாம் செய்திருக்கிறூயா? கெல் குற்றியாய்விட்டதா?

பத்மவதி:—அம்மா! ஆய்விட்டது.

சுக்ஷிலை:—குழந்தாய்! இன்று என்ன உன்முகம் முன்னி இம் சந்தோஷமாயிருக்கிறது.

(முத்தங்கொடுக்கிறார்கள்.)

பத்மவதி:—தாயே! இன்று இங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். அவருக்கும் எனக்கும் கிறிதுசம்பாஷணை நடந்தது. அதன் முடிவில் அவர் தமது அபிப்பிராயமாகச் சொன்னதாவது:— “உங்களுக்கு இவ்வுலகத்திலும் கல்ல இன்பமுண்டு. இது முயற்சியால் ஆகவேண்டும்; அதாவது, இவ்வுலக இன்

பத்தில் ஆசைவில்லாத உன் பிதாவுக்கு அதில் ஆளுக்கி பிறக்கு, அவர் கண்ணலை இவ்வெண் ணத்துடன் கண்டாலும் உங்கள் குறை திரும்', என்பதே.

சுசீலை:—கண்மனி! அவர் யார்? பெரியவரானால் தக்க படி உபசாரஞ் செய்யவேண்டுமே? செய்தாயோ அம்மா!

பத்மவதி:—அம்மா! என்னவோ தெரிக்கவரையில் உப சரித்தேன். அவரும் திருப்பதியுடன் அங்கீகரித் தார், அம்மா! அவர் தோன்றினாதும் ஒரு வியப்பா கத்தான் இருந்தார்.

சுசீலை:—(வேலை செய்துகொண்டே) குழந்தாய்! அங்கு என்ன ஆச்சரியம்?

பத்மவதி:—நன் வழக்கப்படி பூஜையறையில் வளங்கி கிண்ணு சிராதேனியைத் தியானித்து சமது குறை யனைத்தும் சொல்லி முறையிட்டேன். உடனே வரவிலில் அவர் தோன்றினார்.

சுசீலை:—குழந்தாய்! என்னவோ அவர் சொல்லிவிட்டுப் போன்றென்றாலும், உன் பிதாவின் குணத்தையந்தாம் அவரிடம் எவ்விதம் இவ்விஷயத்தைச் சொல்லலாம், அம்மா?

பத்மவதி:— ஏன்? சொன்னுல்லென்ன? மற்றவரைப்போல் நாம் ஆகாவிடினும், சிறிதாவது மனிதவகுப்பில் சேர்த்த நாகரிகம் பெறவேண்டாமா? இச்செய்தி கேட்டுப் பிதா கேபய்தையாட்டார்.

கச்லீலா:— ஒருமரம், காகமிகம் அடைய வேண்டியதுதான், என்றாலும் அவற்றிடம் சொல்ல என்மனம் துணிய வில்லையே.

பத்மவதி:— அம்மா! நீ பதிவிரதையாதலால், அஞ்ச வேண்டுவது கடமையே. அதனால் அவருக்கு இஷ்டமில்லை விஷயத்தைச் சொல்லவு மாட்டாய். நமக்கேர அது சொல்லித்தான் ஆகவேண்டும். ஆதலால் ஒரு காரியம் செய்யலாமே.

கச்லீலா:— அதென்னகாரியம்? செய்யத் தகுவதானால் செய்வோம். அதற்கும் தெய்வசம்மதம் இருக்க வேண்டும்.

பத்மவதி:— இன்றைக்குப் பிதா உண்டு இளைப்பாறி யிருக்கும்பொழுது நான் மெதுவாக இவ்விஷயத்தை ஆரம்பஞ்செய்கிறேன். வேண்டுமெடங்களில் நீயும் உன் அபிப்பிராயத்தை வெளியிடு. இருவராகச் சொன்னால் பிதாவும் அதனை ஏற்றுக்கொள்வார்.

கச்லீலா:— என்னவோ! அச்சமயம் நேரங்தால் செய்து கொள்வோம். இன்று அழைக்கப்பட்ட அதிதி வந்துவிடுவார். நீ போய்க் குழந்தைகளைப் பார்த்து அழைத்துவா. பிதா வந்து நேரமாய்விட்டது. மாத்தியான்னிக்காலமும் வந்துவிட்டது. அபசாரத்துக்கு ஆளாய்விடுவேன். சீக்கிரம் சமையல் முடியவேண்டும். (முநவரும் போகின்றனர்)



## இரண்டாம் கம்—பூற்றுக்கிழி.

---

காலம்—பகல் இடம்—தேவேஸ்வரம்.

[குசேலர் சாப்பிட்டு இனைப்பாறியிருக்கிறார்]

குசேலர்:—(பத்மவதி சமீபத்திலிருக்க) பத்மவதி! என்ன இன்று ஏதோ ஒரு மாதிரியாக இருக்கின்றாய்?

பத்மவதி:—மிதா! அப்படி ஒன்றுமில்லையே.

குசேலர்:—குழந்தாய்! இல்லை, இல்லை. உன் முகவேறு பாட்டால் நோக்கம் வேறேன்று தெரிகிறது.

பத்மவதி:—மிதா! என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? யாருக்கும் எப்பொழுதும் ஏதாரெதும் ஒரு நோக்கம் இருந்துகொண்டுதானே இருக்கும்.

குசேலர்:—ஆமாம், புத்திசாலிக்கு எவ்விஷயத்திலாவது கவலை சென்றுகொண்டுதானிருக்கும்.

பத்மவதி:—ஆனால் முட்டாளுக்கு அப்படியிராதோ?

குசேலர்:—அவர்க்கு இருந்தாலும் ஒரே விஷயத்தில் கிளைத்திராதாதலால், அவர் முகத்தில் இப்படிப் பட்ட குறிப்புத் தோன்றுது.

பத்மவதி:—ஆனால் ஒரே கவலையுடையாருக்கு மனத் தின் அனுபவத்தை முகம் நன்றாய் விளக்கும் போன்றுகிறது.

குசேலர்:—ஆமாம். உன் முகம் இப்பொழுது இருக்கின்றதே அதைப்போலத்தான் இருக்கும். “அட்டுத்து காட்டும் பளிங்கு போன்னஞ்சங், கடுத்துக் காட்டு முகம்.” என்றும் பெரியோர் வார்த்தையை மறந்தாயோ?

பத்மவதி:—ஆனால், எனக்குள்ள கவலை என்னவென்று ஊறிக்கின்றிர்கள்?

குசேலர்:—உள்ள குறையை எப்படிடி கீக்கிக்கொள்ளோ மென்பதேதான்.

பத்மவதி:—இதென்ன பிதா? சோதிடம் பார்த்திர்கள் போவிருக்கிறது! கவலை என்பது குறை நீக்கிக்கொள்ளவேணுமென்ற நினைவுதானே! இன்றை விதமான குறை என்ற விவரம் இல்லையா?

குசேலர்:—குறை நீங்கக் கவலையென்றால், இப்பொழுது இருக்கும் நிலைக்குச் சிறிதாகஇலும் உயரவேண்டும் என்ற நினைவுதான்.

பத்மவதி:—அப்பதாவது... ... ...

குசேலர்:—உன் தாய்தான் சொல்லவேண்டும்.

பத்மவதி:—அம்மா! அப்பது என்னகுறையாகவிருக்குமா?

சுக்கீலை:—எனக்கென்ன தெரியுமாம்மா? ஆனால், மிக்க தரித்திரமுடையார் மிக்க உயர்ந்த நிலையை விரும்பமாட்டார். தாழ்ந்த மனிதரைப் போல வதுநாகரிகத்தோடு இருக்கவேண்டுமென்றேதாள் ஆசைப்படுவார். இதுதான் எனக்குத் தெரிக்க தம்மா.

குசேலர்:—நாம் இப்பொழுது இருக்கும் சிலை உங்களுக்கு ஒரு குறையாகத்தான் தோற்றும். பகவத் சங்கற்பத்தை உள்ளபடி நின்கள் அறிவிர்கள். “தமின் மெலியாரை கோக்கித் தாழுடைமை, அம்மா பெரிதென்று அகமகிழு” வேண்டும்.

பத்மவதி:—ஆனால், சிதா! பகவத் சங்கப்பாம் நாம் நீங்காத வறுமையோடு ருத்த வேல்வேமென்பது தானே.

குசேலர்:—ஆம். கடவுள் ரிலையும் நாம் சு வினையை யனுசுமித்துத்தானே மிக பூம்.

பத்மவதி:—ஆனால், நமது வாய்மையா நாமது முயற்சியால் போக்கிக்கொள்ள முடியாதா?

குசேலர்:—சூழந்தாய்! ஊழ்வினையைப்பாம் கடவுளையும் தருமத்தையும் முக்கியையும் நமபாமல். முயற்சியாலேயே பொருள் சமபாதித்து அதனால் இன்பமடையலாம் என்று சேரல்பவர் “லோகாயதம்” என்ற மதக்கொள்கையை யுடையவர் அல்லோரா? நீ அந்த வகுப்பைச் சேர்க்கவள்ளனே?

பத்மவதி:—அப்படி நான் நாஸ்திகமநக் கொள்கையைக் கொள்ளவில்லை. கடவுளுண்மையை முற்றும் ஒப்புக்கொள்டவன்தான். அதிலும் “அவன்றி யோரனுவும் அசையாது” என்ற நம்பிக்கையில் மிகவும் ஆழந்தவன்.

குசேலர்:—அப்படி மிருக்க, நாம் கவலைப்படுவது ஏன்? பகுத்தறிவில்லாப் பறவை விலங்கெல்லாம் காட்ட

ஏல் வாழ்கின்றனவே. அவற்றிற் கு ஏதேனும் போருள்வைப்புண்டோ? வருவாயுண்டோ? யாவ ரிடத்தேனும் போய் யாசிப்பதுண்டோ? நாளைக்கு வேண்டுமென்ற கவலைதான் உண்டோ? அவற்றுள் உணவின்றி யிறங்தநு உண்டோ? “கல்லிலுட்சிறு தேரைக்கும் கருப்பை யண்டத்துயிர்க்கும் புல்லுணவளித்துக் காப்பான் புளத்துழாய் கண்ணியண்ணல்”, ஆதலால் நீ கவலையுறுதே.

பத்மவதி:— பிரா! அந்த மிருகங்களும் பறவைகளும் பகுத்துறிவில்லாதவை யாதலால். அவைகளின் முயற்சியைப் பகவான் எதிர்பார்த்திரார். “மக்கள் தாமே ஆற்றியுமிரே” என்றுபடி. ‘விவேகம்’ என்றும் ஆஸுவது அறிவு நாம் உடைத்தாரிருத் தலால், நமது முயற்சியை அவசியம் அவர் விரும் புவர் என்பது பெரியவர் அபிப்பிராயமல்லவா?

சுசீலை:— குழந்தாய்! அவைகளுங்கூடத் தினக்தோறும் விடாமுயற்சியைச் செய்தே தமது உணவைத் தேடிக்கொள்கின்றனவே யல்லாமல் அவைகள் இருந்தவிடத்தில் இருக்கின்றனவா? இல்லையே. பகவான் யாருக்குத்தான் முயற்சியை எதிர்பாரா மல் அருள் செய்கிறோ? சிதையென்னும் மாதா வைச் காப்பதற்கு அவருடைய பிரேமையையும் விடீஷனைனக் காப்பதற்கு அவனுடைய பிரார்த்தனையையும் அல்லவர் ஆதாரமாகக் கொண்டார். இராவணைன ரகஷிப்பதில் தமக்கு விரைவு இருக்கும் அவன் தம்மைச் சரணம் புகாததால்லவா

வதைத்தனர்! இவ்விரண்டு செயலும் இராம பிரானிடம் தெளிவாய் வினங்குகின்றனவல்லவா?

குசேலர்:—அது போலத்தான் முயற்சியால் நமக்கும் நடக்கிறது. நானும் வெளிச்சென்றுதானே உண வுக்கு ஏற்பாடு செய்கிறேன்; நமக்கு ஆகாரம் கிடைக்கவில்லையா? ஆனால், கிடைத்தமட்டில் தானே திருப்தி யடையவேண்டும்! “திருப்தியில் லாத அந்தணன் குறைவடைவான்” என்பது நீதி வாக்கியமல்லவா?

பத்மவதி.—அப்பா! தாங்கள் கொண்டுவருவது நமது குடும்பத்துக்குப் போதாது. அதனால்தான் இந்த முயற்சியும் பலன் அடையவேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்கிறோம். குழந்தைகளினுடைய வயிற்றுப்பசி ஒருபொழுதும் அடங்கினபாடே இல்லை. தாயோ ஆகாரத்தின் சுவையையும் இது வரையில் அறிந்தாலில்லை. இந்த விஷயம் தங்களுக்குத் தெரியாதது. தாங்கள் வெளியிலிருந்து வருகிறீர்கள். கொண்டுவந்ததைத் தருகிறீர்கள். பூஜையைப் புரிகிறீர்கள். இன்பம் உறுகிறீர்கள். அவள் குறைவையும் சுகுணத்தையும் கூடவே யிருந்து அதுபவிக்கும் நாங்கள் அறிவோம். பகவானும் அறிவார். தமக்குத் தெரியவேண்டுமாயின் நாங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும். அவனோ தங்களிடம் தன் குறையின் குறிப்பையும் காணப்படுத்தில்லை. உத்தமியாதலின் தங்களுடைய திருப்தியிலேயே சேக்கமுடையவளாயிருக்க

கிறுள். பலமுறையும் இந்தக் காறவைச் சொல் ஹம்படி நான் துண்டியும் பயப்பட்டானாதலால், இப்பொழுது நான் துண்டித்தேன்; வீட்டிலுள்ள குறையைப் பெண்கள் சொல்லாவிட்டால் புருஷர்களுக்கு எப்படித்தெரியும்? தாங்களே ஒலகப்பற்றை முற்றுமொழித்துப் பகவான் திருவடியான்றையே பற்றியிருக்கிறீர்கள் லௌகிக விஷயத்தில் தாங்கள் கவனம் சேறுத்துகிறார்கள் சிறிது நேரத்திலாவிலும் சொன்னும்தானே தெரியும்!

சீக்லை:— ஏராந்தாய்! நான் எப்படியங்கிடுகிறேன்? அவர்கள் தியானத்திலிருந்தும்போது முடியுமா? கிரங்காலகேஷபம் செய்துகூண்டி நுக்கும்போது தான் கூடுமா? மனம் லௌகிக விஷயத்திலிருந்து ஒழிந்திருக்கும்போது அந்த மனத்வாத வேறேன் றில் கவனிக்கும்படிச் செய்தால், அவதுவிடக்கொடியபரவும் உண்டோ? இதனால்தான் எனக்கு மனம் துணியவில்லையம்மா.

பத்மவதி:— அவருக்கு ஒழிந்தநேரம் இல்லாதபடியினால் உன் மனம் துணியவில்லை என்கிறும்; அது சரியன்று, உன் மனம் துணிக்கிருந்தால் சமயமும்கோரும். நான் துணிக்கிருக்கும் இந்தச்சமயம் அவருக்கு ஒழிந்த கோராயிற்றல்லவா? இந்தக் காலமே புருஷருக்கு ஒழிவும் களிப்புமுன்ன காலம். இந்தநேரந்தான் பெண்கள் கணவரிடம் தங்கள் விட்டுக் குறையைச் சொல்லுவங்காலம்.

சீலை:—கண்மணி! இன்றுதான் உங்கள் தகப்பனார் சாப்பிட்டபிறகு சிறுநாழிகையாவது உட்கார்ந் திருந்து லெளகிகவிருத்தாந்தத்தில் சம்பாஷ்னை செய்கிறூர். இதனால், பகவான் நமது குறைகளை நிக்க நினைத்திருக்கும் கால மும் வந்துவிட்டது என்றே என்னுகிறேன்.

பத்மவதி:—தாயே! அப்படியே நல்லகாலம் உதித்து விட்டது என்று எண்ணீக்கொள். அது எனக்குக் காலையிலேயே தெரிந்துவிட்டது. ஆனால், பிரதான் அந்த விஷயத்தில் சிறிதாகிலும் முயற்சி செய்யவேண்டும்.

சீலை:—ஆமாம். இவர் முயற்சி செய்யவேண்டுமே. இவருக்கு இது அவசியம்தான் என்று தோன்றின பிறகுதானே முயற்சியில் செல்லுவார். அப்படி முயற்சியை யுண்டுபண்ணுவது ஆசையல்லவா? இவருக்கு ஒன்றிலுமே ஆசையில்லையே.

குசேலர்:—பத்மா! முயற்சி செய்யும்படி எனக்குச் சொல்லுகிறூய்: நான் இப்போது செய்துகொண்டிருப்பதைக் காட்டிலும் முயற்சி வேறே ஒன்று உண்டானால் சொல்; தக்கதானால் செய்கிறேன். இவ்வளவு காலம் லெளகிகத்தில் மனத்தைச் செலுத்த எனக்கு இஷ்டமேயில்லை. பிறப்பை எடுத்தவர் தக்கதைச் செய்யவேண்டியதுதான். ஆனால் பற்றில்லாமல் செய்யவேண்டும்.

பத்மவதி:—பிரதா! தமது குழந்தைகளின் பசியைப் போக்க நினைப்பது தக்க காரியம் அல்லவா?

அதற்கு வேண்டிய முயற்சி, பொருள் சம்பாதிப்பதுதான். தமக்கு உதவி செய்யச்செல்வரோ ரூவர் காத்துக் கொண்டிருக்கிறார். இனிமேல் ஆலோசனையென்ன?

துசேலர்—செல்வரைப் போய்க் கேட்பதா? நன்றாய்ச் சொன்னாய். குழந்தாய்! இது இழிவான தொழில்லவா? செல்வத்தில் மூத்த குடும்பத் தாழ்ந்த குடும்ப போய் யாசிப்பது இடித்து உண்ணல் அல்லவா? இந்த ஆலோசனை தக்கதன்று,

1. பல்லெல்லாந் தெரியக் காட்டிப் பருவரல் முகத்திற் கூட்டிக் கெல்லெல்லாஞ் சொல்லி நாட்டித் துணைக்காம் விரித்து நிட்டி மல்லெல்லா மகல வோட்டி மாணமென் பதனை வீட்டி இல்லெல்லா மிரத்த வங்கோ இழுவிவிழி வேங்க ரூன்றும்.
2. நல்லா றனிலூங் கொள்ளிது மேலூலை வில்லனிலூ மீதலே நன்று.
3. சினக்கதிர்வேற் கண்மடவாய் செல்வர்பாற் சென்றீ எனக்கென்னு மிம்மாற்றங் கண்டாய்—தனக்குரிய தானங் துடைத்துத் தருமத்தை வேர்பறித்து மானங் துடைப்பதோர் வான்.

சுக்ஷிலை.—குழந்தாய்! தம்மை வீடுவீடாய் நுழைந்து பிச்சை யெடுத்து வரும்படி சொன்னதாக உன்றகப்பனார் எண்ணிக் கொண்டார். செல்வரிடம் போய்த்தமது குறையைக் கொல்லி யாசித்து மரி யாதைகொடாமல் ஈதித்திருக்கக் கொண்டுயென்று கொள்ளவில்லை.

குசேலர்.—இவள் மகா புத்திசாலினி! செல்வரிடத்தில் செல்வதரம்! பணப்பிச்சை எடுப்பதாம்! வீடு வீட்டாய்ப் போய்ப் பிச்சையெடுப்பதிலும் இதுமரியாதையுள்ளது என்று எண்ணிக் கொண்டாய் போலும்? உன் ஆசை உன்னை அப்படி நினைக்கச் செய்தது. ஏழைகளை ஏழைகள்தாம் மதித்து உபசரிப்பார்கள். செல்வர் சிறிதும் மதிக்கமரட்டார்கள். அதுவும் அல்லாயல் அனமரியாதையும் செய்வார்கள்; யாசிக்கப் போனவர் மானமுன்னவராயிருந்தால் உடனே உயிரை விடுவர். உலகத்தில் ஏழைகளைத் தாய் தந்தையர்களும் வெறுக்கி ரூர்களென்றால், விவரித்துச் சொல்லவும் வேண்டுமா? யாதொரு விருப்பமும் இல்லாமலே பணக்காரிடத்தில் ஒருவர் போனால், எதையோ உத்தேசித்துத் தங்களிடம் வந்திருப்பதாக அவர்கள் எண்ணிக்கொண்டு, ஏழைகள் மனம் புண்ணும் படிப் பலவிதமான குறிப்புச் சொற்களைச் சொல்லி ஏனாம் செய்வார்கள். ஒரு வஸ்துவை விரும்பிச் சென்றுவிட்டால், சென்றவன்பாடு அம்பலக்காரன். அல்லாமலும் செல்வம் வேண்டுமென்கிறுய். செல்வத்தை யாசித்து ஒருவரிடம் செல்பவர், இந்தப் பிறப்பில் துன்பம் அடைவதுமன்றி மறுபிறப்பையும் எடுத்து மிகுஞ்ச துன்பத்தை அடைவார்கள். தானியம் யாசிப்பவர்களோ வெகுசீக்கிரத்தில் உபசரிக்கப்படுகிறார்கள். இவர்

களுக்கு மறுபிறப்புக்குக் காரணம் உண்டா காது. பாழான செல்வம் பெற்றவுடனே கர்வம் தோன்றி வாயுள்ளவர் ஊமைகளாகவும், கண்ணு ள்ளவர் குருடராகவும், காதுள்ளவர் செவிடராகவும் ஆகிவிடுகிறார்கள். செல்வத்தின் செயல்களோ அளவிடமுடியா. பலவிதமான ஆசைகளையும் உண்டுபண்ணும். தெய்வபக்தியை முற்றிலும் ஒழிக்கும். நல்லவராயும் பகைவராக எண்ணச் செய்யும். மாதர்களின் கற்பையழிக்கச் செய்யும். இன்னும் இவைபோன்ற பலதுண்பங்களையும் செய்யும்.

4. சிறீயரே மதிக்கு மின்தச் செல்வம்வாட்டுத்தற்ற ஞான்டே வறியபுண் செருக்கான் மூடி வாயுள்ளார் மூக ராவர் பறியணி செவியுளாரும் பயிற்ரு செவிட ராவர் குறிபெறு கண்ணு ளாருங் குருடராய் முடிவு ரான்டே.
5. ஒல்லொழுக் கினரைத் தீயவொழுக்கரென் றரைக்கச்செப்பும் புல்லொழுக்கினரைத் தூயபுலத்தரென் றரைக்கச் செய்யும் நல்லகற் புடையமாதர் நலத்தையுஞ் எலைசெய்யும் பல்வகைத் துயருஞ்செய்யும் பாழ்ம்பொருவு டெட் குகே
6. பொருவற பந்தமெல்லாம் புணர்த்திடும் தெய்வ சிங்கை யெருவோல் விட்டு நிற்கும் உறக்கமு மிறக்கச் செய்யுங் கருவினுட் புதுத்தும் இன்ன கரிசகண்டதனு வன்றே இருநிலத் திடைவை உக்கை யெண்மனூர் புலமை சான்டேர்,

பத்மிவதி.—யதா! மிகுந்த செல்வமிருந்து, அதைத் தகுந்த வழியில் செலவு செய்யாதவருக்கல்லவரா தாங்கள் சொன்னவெல்லாம் உண்டாகும்? செம் மையில் அறஞ்செய்யாதார் செல்வம் கிடைவேண் டித்தான் கடவுள் விலைமகளிரையும் கள்ளோயும் கவரையும் படைத்திருக்கின்றார். தங்களைப் பேரன்ற ஸாதுக்கணுக்கு அப்படி ஒருகாலும் உண்டாவதற்கு இடமில்லை.

சீலை.—பத்மா சாதாரண பணக்காரரிடத்தில் பேரய் யாசிக்கவேண்டிய விஷயத்தையே நீ சொல்லிவந்ததாக உன் தகப்பனார் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறார். அப்படிப்போக நாம் சம்மதிப்போமா? ஆனால், நாம் யாரிடத்தில் இவரைப் போகும்படி வேண்டுகிறோம்; தமக்கு எப்போதும் எதிரும் குறைவே ஏற்படாத ஒருவிடத்தில் அல்லவா? அவரிடம் பேரய் யாசிக்காதவர்யார்? இந்திரன் முதலிய தேவர்களும், நாரதர் முதலிய ஸிவிகளும், தருமன் முதலிய அரசர்களும் அவரைச் சரண்புகுந்துதானே சந்தோஷத் தோடிருக்கிறார்கள். அந்தக் கண்ணபிராணிடத்தில்தான் உன் மிதாவும் போகவேண்டும். அவரே சார்த்தினி மூனிவரி ம் பாடம் படித்துக்கொண்டிருந்தபொறு உன் தகப்பஞ்சும்கு கல்ல கிழேகெதாக இருந்தவர். இப்போதும் அதற்குச்

குறைவில்லாமல் இருக்கப் பெற்றவர். இவர் போய் அவரைக்கண்டால் நன்றாய் மனத்திருப்தி யோடு உதவி செய்வர். அழுத குழங்கத்தானே பால் குடிச்சிறந்து?

பத்மவதி.—ஏன் பிதா! பரம்பொருளினிடத்தில் நமது குறைவுகளைச் சொல்வதில் என்ன குறைவு உண்டாகும்?

துசேலர்.—ஏன் செல்வமே! குறையை யாரும் அவரிடத் தில்தான் சொல்லி முறையிட வேண்டும். ஆனால், பாற்கடலைச் சேர்ந்தடைந்தமீன் அந்தப் பாலை விரும்பாமல் மற்றொன்றை விரும்பி வருந்துவது போல, அழியாப் பேரின்பச் செல்வக் கடலாகிய அந்தவழுதனைக்கண்டும் கிலையாச்சிற்றின்பச்செல் வத்தையா விரும்பி வருந்துவது? இந்த எண்ணத் தை அவரிடம் வெளியிட நான் சம்மதப்படேன்.

பத்மவதி—பிதா! அந்தச் செல்வரிடம் இந்தச் செல்வத்தினுக்காகச் செல்ல விரும்பாவிட்டாலும், தமது செல்வர் செல்வியர்க் காகவாகிலும் செல்ல வேண்டாமோ? தங்கள்குழங்கத்தகளாகிய எங்களுக்குத் தங்களையல்லாமல் யார் நாதர்? அல்லாமலும் கற்புடைய பெண்களுக்குக் கணவனையல்லாமல் வேலென்று துணையுமுண்டோ? இவர்கள் தங்கள் குறைகளைத் தங்களது நாதரிடத்தில் தரனே சொல்லியாற்றிக் கொள்வர். ஆதலால், தாங்கள்

எங்களைக் காப்பதே தருமாகும். இதற்காகத் தாம்அந்தக்கண்ணளையே நாடிப்போகவேண்டும். ஏனெனில், அவர்தாம் தமது நாதன். தாங்கள் அவரிடம் போய் நமது குறையை வாய்கொண்டு சொல்லவும் வேண்டாம். இந்த நினைவோடு அவரைக் கண்டாலும் பேரதும். அவருக்குப் பக்தராகிய தம்மைப்பற்றிய நினைவு இருந்து கொண்டே இருக்கும். அவர்தமது அபிப்பிராயத் தையே எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கச்சீ!—குழந்தாய்! கடவுளுக்கு கம்மீது கிருபை மிருந்தாலும், நமது முயற்சியில்லாமல். போன்ற அருள் செய்யமாட்டார். ஜயந்தனும் இராவண னும் ஒரேவகையான அபராதத்தைச் செய்தவரா மிருந்தாலும், தன்னைச் சரண்புகுஞ்ச ஜயந்தன் ஒருவனையே ஸ்ரீராமன் ரசவித்தார் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இலையில் இருப்பது பால் சாதமானதும் எடுத்துச் சரப்பிடாத வரையில் அது பசியை ஒழிக்குமோ? ஆதலரல், கல்லழை கியே செய்யவேண்டியது.


துக்கேளர்.—பத்மா! இவ்வளவு நாழிகையாக நீங்களிரு வரும் சொல்லி வந்தவற்றால் என்மனம் கலக்கத் தையடையாதானாலும், குழந்தைகளாகிய உங்களைக் காப்பது என் கடைமையாதலால், விதிப் படி முயற்சி செய்யவே துணிக்குவிட்டேன்.

நாபிராணிடம் போகவேண்டியது அவ்வியம் என்றே தொன்றுகிறது. போகிறேன்; பெரியவர் அரசர் குழந்தைகள் கடவுள் இவரிடம் போகும்போது வெறுங்கையேறி போகக் கூடாது என்று சொல்வார்களே என்ன 'செய்யலாம்?' ஆனால், உள்ளன்போடு ஏதாவது சிறிது உபகராம் கொண்டுபோனாலும் போதும்.

கச்சிலை.—சரி. ஏதாகிறும் கொண்டுபோவோமே. நா கொண்டுபோவதெல்லாம் நமது மனம் சமாதான படவேதான். அவர் விருப்பமுடையவர்கள். ஒது தளசித் தளத்தினுக்கு வசப்பட்டுவிடுவார்.

துசேலர்.—ஆனால், தக்கபடி செய். போய்வருகிறே. குழந்தாய்! நன் போய் வரட்டுமீர அம்மா!

(சேல்கிறுகிறீர்கள்)



## • இரண்டாம் நம்—இரண்டாங்காட்சி.

---

காலம்—காலை; இடம்—துசேலீ மனை.

(ஒரு பெரியவர் பிரதேவதித்தல்.)

பத்மவதி.—வரவேண்டும், நமஸ்காரம். (வணங்குதல்.)

பேரியவர்.—கலம்பெருகுக. உன் பிதா இருக்கிறா?

பத்மவதி.—ஆம். முழு செய்து கொண்டிருக்கிறார்கள். வருவார்கள். தாங்கள் இங்கேயே இன்று அழுது செய்யவேண்டும்.

பேரியவர்.—என் செல்வமே! அப்படியே யாகட்டும் (சீலை வந்து வணங்குதல்.) தீர்க்கசுமங்கலியாக விரைவில் நன்மை பெறுக.

த்மவதி.—பெருமரனே! என் பிதாவை அழைத்துவருகிறேனிதோ. தாங்கள் இங்கேயே இருக்கவேண்டும்.

பேரியவர்.—குழந்தாய்! அப்படிச் செய்யாதே. அவர்கள் முழுயை முடித்துக்கொண்டு வரலாமே. ஏன் அவசரம்? நான் இவ்விடத்திலேயே இருக்கிறேனம்மா.

சீலை.—அம்மா, பத்மா! நீ இம்மகாணிடத்தில் சம்பா

வித்துக்கொண்டிரு. பிதாவும் பூஜையை முடித் திருப்பார். விரைவில் வரச்சொல்லுகிறேன்.

(போதல்.)

பத்மவதி.—சுவாமி! பெரியவர்கள் தரிசனத்தைக்காட்டி-லும் தேவராதனை உயர்ந்ததாக நான் மநிக்க வில்லை. தவத்தால்தான் பகவானைக் காணலரம். அத்தவமே உருக்கொண்டிருக்கும் பிராமணர்க்கு மேல் வேறொரு பொருளுமுண்டோ? அதனால் தான் பிதாவை அழைத்துவா உத்தேசித்தேன். இதிற்கிழையுண்டோ?

பெரியவர்.—என் அருமையே! பிழையாதென்றுமில்லை ஆராதனம் நித்தியகர்மமால்லால் அது தன மின்றி கடக்கவேண்டியதே கடன்.

[துபோஜனன் முதலியவர் வருதல்.]

பரதன்.—அக்கா! பாரடி, நான் அலைந்து திரிந்து ஒ கம்பங்கதிர் கொண்டிவந்து நின்றுகொண்டிருக் குபோஜனன் அதனைப் பிடிங்கிக் கொண்டான்.

பெரியவர்.—அடா, குபோஜனு! அப்படிச் செய்லாமோ?

குபோஜனன்.—என்பது எனக்குத்தான் தெரியும். இது கள் இடும் கடமூக்குக் காத்திருக்க முடிகிறது. கிடைத்தவரையில் கொள்ளவேண்டியதுதானே.

விகடன்.—எப்பொழுதாகிலும் உன்பசி ஆறினதுண்டா? கடலில் விழும் கதிகள் அகேகமானும் அது நிரம்புவதுண்டோ?

கௌசிகன்.—கம்மையன் சம்பாதிப்பது இப்பையன் அவர்தானுக்கும் போதாது.

விகடன்.—போடா! பெருவயிறன் இருக்கும் வீடு, திரு வெஹுக்குக் காடுதானே—

பேரியவர்.—குழைந்தைகளே! உங்கள் ஸஹோதரனை சிப்படி நிங்கள் பரிஹஸிப்பது அழகன்றே.

வசிஷ்டன்.—ஐயா பேரியவரே! நிங்கள்தாம் சேல்லுங்கள். சகோதரராயிருப்பவர் ஒருவர் அடைந்ததை மற்றவரும் பகிர்ந்துகொள்வார் அல்லவா? இப்பாவிக்கு அச்சேயலில்லையே. அப்படியிருக்க இவன்டம் யாருக்குத்தான் நிரியமிருக்கும்?

பேரியவர்.—அவன் வயிறு பெரிதாயிருந்தால் அவன் சம்பாதித்துக் கொள்ளுகிறோன். அதில் உங்களுக்கேண்ண வருத்தம்.

முமேயன்.—அப்படி மிருந்தால்தான் பெரிதாயிற்றே? இங்கு யாருமே அப்படிச் சம்பாதிப்பவரில்லை. காங்கள் பூரிக்காசுக்காகிலும் போய்வருவோம். இந்தப்பரவி யதற்கும் வராமல் காங்கள் கொண்டு வந்ததையும் அழுது வரங்கிக் கொள்ளுகிறோன். ஜிலரிடம் அபகரித்தலும் சொய்கிறோன்.

போய்யன்.—நான் இன்று கொண்டத் மாம்பழங்கை  
நான் சாப்பிடாதிருக்கும்படி எச்சில் செய்துவிட்டான். அப்பா! பேராசைக் காரணல்லவா இவன்!

பேரியவர்:— எப்படியிருந்தாலும் அடக்கிப் பெருமைப் படுத்திக் கொண்டு போகவேண்டியது புத்திசாலி களாகிய உங்கள் செயல்லவோ? குணசீலா! நீ ஏன் கவனிக்கக் கூடாதித்தனை?

குணசீலன்.—நல்லறவு தலைப்பட்டால் நன்மையைப் பெறுவார்கள். இல்லாதவரையில் இப்படித்தான்.

திருமன்.—சுவாயி! பெருங்குடும்பத்தில் இப்படிச்சில விருப்பது ஸ்வபாவங்தானே. இதற்கு நாம் விய சனித்தாலர்குமோ? கூடியவரை முயற்சி செய்தும் பயன் பெருத்தால் விட்டுவிட்டோம்.

துணுக்கரன்.—பெரியவரே! இது தரித்திரர்க்குப் போருக்கிய தன்மை. தேவரீருக்குத் தெரியாததா?

பேரியவர்.—என்ன! தரித்திராமா? ஏன் அப்படிச் சொல்கிறோய்? பரிசூரண பக்தராயிய உங்கள் தங்கதைக்குக் கடவுள் அப்படிச் செய்வாரோ?

விகடன்.—இயா! பெரியவரே!! பகவான் அப்படிச் செய்யமாட்டார்; தங்களைப்போன்ற பாகவத சிரோமனிகளின் அநுக்கிரகங்களையும் தின்கதோ ரும் பெற்றுவருகிறோம். அப்படியான எங்க ஞக்கு வழுவாமாம் கிறுமையும் எங்கிருந்துவரும்?

தாம் நேரில் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தமக்குத் தெரியமாட்டாதென்று அவர்கள் சொல் அகிறுங்கள். இதோ பாருங்கள் எங்கள் வீட்டினை! எம்மனைக்குக் காவலாய் இருப்பவர் சூரி யனும் சந்திரனும். இரவும் பகலும் ஒருவர்மாறி ஒருவராய்க் காவல்புறிவர். அக்கினியோ எங்க ஞக்குப்பயக்குவது வலியடங்கி எமது வயிற்றிலோடு கிடிக்கிறோன். வாயுபகவான் எங்களைவிட்டு ஒரு காலும் பிரிய மனமில்லாதவனும் இவ்வீட்டிலேயே இங்கும் அங்குமாய்த் திரிக்குவருகின்றன. இப்பெருங்குடிப்பத்திலுக்கு யம்பாதை ஒருக்காலும் நேரிடாது. வருணனானு எங்களைவருக்குங் தன் ஆக்குக் கண்ணுயிரிக்கிறார்கள். குருபியானவர்களைக் கண்ணுறும் பார்ப்பதில்லை என்ற விரதம் காங்கள் கொண்டிருத்தலால் குபேரனது வாடையும் இங்கே வீசக்கூடாது. கௌதமசாபத்தால் நின்கைபெற்ற இந்திரன் பிரமணரது சமீபத்தில் வருவதும் இல்லையென்று உங்களுக்கே தெரியும். மும்மூர்த்திகளும் இங்கேயே காத்திருக்கும் எங்கள்பிதாவரல் முப்பொழுதும் பூஜிக்கப்பெறுகிறார்கள். எங்களுக்கு உணவு பல்லுணவே, பேரியவர்.—(தமக்குள்) ஆஹா! இந்தக்குழந்தைகளுக்குற்ற வறுமையால் இவ்வளவு கஸ்வியும் சிறக்கவில்லை. (வெளியில்) என்னருமைக் குழந்தாய்! உன் பெயருக்கேற்க நீரன்றுவசனிக்கிறோய். துண்ப

மிகுங்கவர் விரைவிலேயே இன்பமடைவர், என் பது உலகத்தார் அபிப்பிராயம். இன்னுமிரண் டோர் நாட்களிலேயே கவலை தீரும். சங்தேக மில்லை.

சுமதி.—என் சிற்றநிலி ஊக்கும் அப்படியே தோன்றுகிறது. அதுவும் முயற்சியில்லாமல் கூடுமா?

பேரியவர்.—அப்படி முயலுங்காலமும் சமீபித்திருக்கிறது. கவலைப்படவேண்டாம்.

[ குசேலர் வருதல். ]

குசேலர்.—ம ஹ ர ன் ! வாருங்கன். இன் ஹ இங்கேயே அழுது செய்தருளவேண்டும். இவ்வுலகத்தில் ஆதித்தியத்தைப்போல் நலந்தருவது ஒன்று மில்லை.

பேரியவர்.—“அன்புடையார் என்பு முரியர் பிறர்க்கு” என்பதைத் தங்களைக் கொண்டுதான் கிள்சமிக் கிழேன்.

குசேலர்.—அன்புடையார் சமர்ப்பிப்பது தினையளவு அலும், அது தங்களைப்போன்ற மறொன்கள்துக்கைப்பட்ட அளவிலே வரன்முன் சிறிதென்னும் படிப் பெருகிவிடுகிறது. தாங்கள் பூரணமான முடையவர்களாதலால் என் சிறுமை தங்கட்டுப் பஸ்ப்படவில்லை.

பேரியவர்.—**சியா!** உங்களுடைய மன வறுதி தான் என்ன! இத்தனை குழந்தைகளை உஞ்சிய ஒரு சிறு ஹஸ்தலுக்கு இவ்வளவு பொறுமையும் உறுதியும் இருப்பது பெருமையினும் பெருமையே. இந்தத் தருமத்தை இவ்வுலகு அறியும் வள்ளுமே பரம் பொருள் தங்கள் இவ்வுலகுக்கு அஜப்பினரோ என்றெண்ணாகிறேன். எம்பெருமான் வெகுவிரைவில் அருள்புரிவானாக.

**விகடன்.**—ஆமாம்! பெரியவரென்று வேஷம் பேச்டுக் கொண்டவர்கள் தங்கள் வார்த்தைகள் உண்மையாகும்பொருட்டு, நல்ல சக்தியடையவர்களுக்கே சமயம் பார்த்து ஆசிர்வாதம் பண்ணுவார்கள். இதனால் அவர்கள் சொல்லுக்கு வரும் பெருமை என்னவோ?

**கச்சிலன்.**—**விகடா!** இதென்ன? எல்லாரையும் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறோய்; இது நல்லதடத்தையாகாது. தவிரவும் நீ சொன்னபடி பிராமணர்களுடைய சாபமோ அதுக்கிரஹமோ பயன் தராதிருந்ததில்லை. அந்தனர் வெறுத்தால் ஆகும் துணையேயில்லை. அந்தப்பரமன்செயலும் இந்தப் பெருமை வரய்ந்த பிராமணர்கள் செய்யக்கூடிய யாகமுதலிய நற்கருமங்களையனுசரித்துத்தானே ஈடுகிறது. அவர்கள் செய்யும் ஐபழுதலியவை குறைந்தால் கடவுள் தாம் படைத்த இயற்கைப்

பொருள்களையும் பலனவிக்காவண்ணம் நடை  
செய்துவிடுகின்றனர்.

தருமன்.—குழந்தாய்!

7. கரிய மாவினுங் கண்ணுத லாவினும்  
உரிய தாமரை மேலுறை வானினும்  
விரியும் பூதமொ ரைங்கினு மெய்யினும்  
பெரிய ரங்கணர் பேசுது யுள்ளத்தால்.

குனைகரன்.—தம்மி!

8. ஆவ தற்கு மழிவதற் கும்மவர்  
வவ நிற்கும் விதியுமென் ஶுவினி  
யாவ தெப்பொரு எரிமையுமம்கையும்  
தேவ ரைப்பர வங்குலை சீர்த்தடே.

குசேலர்.—மைந்தா!

9. அந்த ஞைர் முனியவு மாங்கவர்  
சிங்கை யாலருங் செய்மவுங் தேவரில்  
நொங்கு ஓாரையு நெய்க்குயர்ந் தாரையும்  
மைந்த வெண்ண வரம்புமுன் டாங்கொலோ.

—ஆகவால்

குழந்தாய்! ஏன் கல்ல பழக்கங்கெட்டு உலகம்  
பழிக்கத் திரிகின்றாய்? இனிமேலரவது கல்ல  
சேர்க்கையைக் கொள்.

பேரியவர்.—அருந்தவரே! பிள்ளைச் செரல்லி ஆள்ளேயும்  
குற்றங்காண்பது அழுகன்றே.

குகேஸர்.—அப்படியல்ல. வணக்கமுண்டாக நல்ல பழக் கங்தான்வேண்டும். இந்தப் பழக்கமும் சிறுவயது முதலே ஆகவேண்டும். அது தவறிய காலத்தில் தான் தூண்டுதலும் அவசியமாக வேண்டியிருக்கிறது.

விகடன்—பிதா! தெரியாமல் செய்துவிட்டேன். இனி மேல் இப்படியுண்டாகாது. பெரியவரே! சிறி யோர்செய்த சிறுமிழு யெல்லாம் பெரியேர் பொறுத்தருள்வது கடன். ஆதலால், என்னை மன்னிக்கவேண்டும்.

பேரியவர்.—குழந்தாய்! உனது சொற்களில் நான் ஆசுசரியத்தைக் கவனித்தேனே யொழியக் குற்றங்களை யாராயவில்லை. அஃது எனது பழக்கமுமன்று.

குகேஸர்.—இவன் தன் பெயருக்குத் தக்கபடி பேச்சு கூடயன்னாலும், நல்ல பெரிய சபைகளில் புகழை யடைய மாட்டானல்லவா? அலக்ஷ்யம், தற் புகழ்ச்சி, தெய்வங்களை, தனையின்மை இவை களுக்கு அடக்கமின்மையே தாயரக இருக்குமா தலால் இதனை யொழித்துவிடுதலே நல்லது.

பேரியவர்.—ஐயா! தங்களுக்குப் புத்திரராய்ப்பிற்குத்தவர் ஒருங்களும் உகங்கின்தைக்கு ஆளாகமாட்டார்கள். இந்தக்குழந்தையும் இனிமேல் சரியாய்கூடப்பான். புத்திரராக்கள்ள புத்தி கெட்டாவன்னாம்

இன்னும் கிறிதுகாலம் செல்வமாக வளர்க்கப்பட்ட டால் ஏல்லாமக்கறும் உயர்க்கு புகழடைவார். உலகுக்கும் பெருமொழியுண்டு.

**துசேர்.**—உண்மையே. முன்விளையும் முன்னவன் கிளைவும் ஒத்து கடக்கும்போது செல்வம் வந்து சேரத் தடையுண்டோ? அதுவரையும் காம் செய்யும் முயற்சி பல்வாயிருக்காறும் பலனே தராதாம்.

**பேரியவர்.**—தங்களுக்கு இது பெறியகாரியமில்லை. தாம் கிணத்தால் ஏத்தன்றுமத்தான செயலையும் கண்ணாரிடம் குடித்துக் கொடிப்பீர்கள்வா? பக்தியைடையளிக்கு அனுஸ்பிரியவேண்டிய விசையுக்காக வல்லவர் அந்தப்பாரமக்குறைக்கி ஆதியத்தோதி முறையை எங்குவைத்து, இங்கிருள்ளத்துறைத்திருக்கின்றனர்?

**துசேலர்.**—ஆமாம். அதிலென்னதடை? பக்தருக்கு ஒரு குறைவாக்கால் அதனை அந்த குச்சினீரிமனே கரணிடத்தல்லாமல் யாரிடம் முறையிட்டுக்கொள்வார்?

**பேரியவர்.**—ஆமாம். அவரல்லாமல் கமக்குத் துணையாவார் யாவார்? அதிலும், அக்கருணைக்கடல் உங்களோடு கூடவே சந்தீபினிவிடம் படித்திருக்கி

“ஞ. சன்பர்களானால் வருக்கும்போதும் உதவுவார்கள். கனம்கமாயிருக்தாலும், அது சந்திர மேடு உயர்வையும் தாரும் வையும் தானும் ஒக்க அறுபவிக்கின்றதல்லவா? உங்கள் சினேசிதரோ உலகத்தாருக்குள்ள நன்பரைப் போல்லர். எந்தக் குறையையும் கிணந்தமாத்திரத்தில் போகக் கூடியவர். உங்கள் குறையை அவரே என்றும்த் தெரிக்கிறுப்பவர். தாமாகவே உங்களுக்கு உதவி புரியப் பலதடவையிலும் நோக்கமுடையவர். ஆனால், உங்கள் அபிப்பிராயத்தை எதிர்பார்த்திருக்கிறார். ஆதலால், இச்செயலில் உங்களுக்குப் பற்றுண்டானால் இந்த நிமிஷமே குறையெல்லாம் கீங்கிப்போம்.

குசௌர்.—ஆமாம். தீஶ்வராக கானும் அவரைக் கானுதலில் ஆசையுள்ளவன்தான். ஆனால் அழியாச் செல்வத்தை தாவல்ல, அந்தப்பெருமானிடம் போய் இந்த அழியும் செல்வத்தையா விரும்புவது? என்ற ஆலோசனைதான் என்னுள்ளத்தைக் கணக்குகிறது.

பெரியவர்.—என்ன கலக்கீம்? அந்த அழியாச் செல்வத் தொழிங்களுக்குக் கொடுக்க அவர் முன்னமே கடமைப்பட்டுள்ளார். இப்போது உங்களுடைய மனைவி மக்களைக் காப்பரன்பொருட்டே இந்தச்

செல்வம் தேவை. தமிழ் வேண்டுகோளுக்கிணங்கி இதனைக்கொடுக்கவும் அவர் கடமைப்பட்டவரே. நீங்கள் போய் அவரைக் கண்டாலும் போதனும். உங்கள் குறையைச் சொல்லவும் வேண்டாம்.

துரேஸ்.—ஞமரம். அதற்காக நாளைக்கே புறப்படுவ நாக ஆக்ரோசனை செய்திருக்கிறேன்.

பேரியவர்.—என? இங்கேகல்லதினமரமிருக்கிறதே. பிர யாணத்திலும் காரியகங்களையத் தானுமே. ஆத லால் இங்கே புறப்படுங்கள்.

துரேஸ்.—பாகவதர் வியமனப்படி செய்வதே எனக் குத் திருப்பதி. அப்படியே செய்கிறேன். கோ மாசிற்று. வாருங்கள் போதனம் செய்வோம். மற்றவிஷயங்களைப் பற்றிப் பிறகு பேசுக்கொள் வோம்.

(செல்கிறான)



## • இரண்டாம்பும் -- ஏன் நூல்கள்?

— . (1) —

காலி—மாஸ; புதிய—ஒரு தீவிரப்பில்.

(கனகம் இரண்டாம்பும்.)

கமலம்.—வாடியம்மா கனகம்! அவர்கள் வெரு நாளாகக் காலேந்தி ரண்டில் எந்தாலும் கோபமா?

கனகம்.—இல்லைத். இரண்டிலாட்கலைக்குருஞ் வங்கி ருக்கேதன். அப்பேர்து உள்ள கனகாவர இருங்தார். தக்கசமயமில்லையென்ற போக்கிட்டேன்.

கமலம்.—அவரிருங்தாலென்ன? சேற்றுத் தங்கங்கூட வங்கிருங்தானே! இங்கைக்கரும் வருவதாகச் சொல்லியிருக்கிறோர். ஆச்ச. வாழ்கிற சேங்தானிது.

கனகம்.—ஏன்? ஏதாவது விசேஷமுண்டோ?

கமலம்.—விசேஷ மொன்றுயில்லைத்.; பொழுது போக்காகப் பேசிக் கொண்டிருப்போமென்றுதான்.

கனகம்.—ஆனால், உண்டிருஷன் உரிமீலிலையா என்ன?

கமலம்.—நூராம், ஒன்றிலில்லைதான்; துவாரகைக்குப் போகிறுக்கிறோர். திரும்பிவர கான்கு நாளரும்.

கனகம்.—என்ன வேரா அம்மா! அவரிருங்தால் இங்கு வருவதற்கு என்மனம் கூசுகிறது.

கமலம்.—அருயம்மா! ஏன் காணமாய்து! என்றாம் விசிந்திராப்பத் தானியுக்கிண்டுது. காகங்கதற வேரடி கவாவலைக் கட்டி-கொண்டு ரகையாய் அழுசு மடிய் துரகங் காட்டுத்துறையும் கடுக்காட்டுவேல்புகுந்து போகத் தாணிச்த புனரணியவிடபோ விழுங்கிறோய் அவர் என்ன உண்ணைக் கைப்பிடித் திருக்கிறாரா? கண்ணொற்றுப் பார்க்கிறாரா? ஜயேர பரவும்! அவர் புஸ்தகமுங் கையுமாய்ப் பொங்கலியுமிருந்து. சுவார் யுங் கையுமாய்த் தாங்கி விழுங்கிறார். நியோ, அயல் புதுவூரைப் பேசுவது அங்டம் கிடிகிடிக்கிறது. படி நஷ்டராப் பேசுவது பாரெங்கும் கைக்கீற்று என்னவோ வித்தாரம் பேசுவிறைப். க-க (என்று முகவாய்க்கட்டையால் தன் இறுபுஜத்திலும் இடித்துக்கொண்ட) ரண்டு விருக்கிறது!

கனகம்.—இல்லேஷ்யம்மா! அத்தனைபெரியவர், அவர் இநுக்கும்போது பேசுவும் எனக்கு நாணக்தானம்மா!

தமலம்.—ஓஹோ! கல்ல இளம்புநூர் இநுக்கும்போது பேசலாம். வீவனுர் இநுக்கும்போது பேசக் கட்டாதோ? “வித்தாரக்கள்ளி விறகுக்குப் போ னனாம், கற்றுமைமுள்ளு கொத்தோடே ஸத்தீதாம்” என்றாம் வேடிக்கைதான்.

கனகம்.—என்னடி கமலம்! இப்படிப் பேசுகிறோய்? என்வாறுக்காவது புருஷரிருக்கும்போது நான் உரத்துப்பெசியிருக்கிறேனுடி? சம்மா கொட்டிக் கொட்டி யளக்கிறேயே?

கமலம்.—எல்லாக்தான். அவர்களைப் பற்றிப் பேசினால் வராத குற்றம் அவர்கள் இருக்கும்போது பேசினால் வந்து பற்றிக் கொன்றும்போவிருக்கிறது.

கனகம்.—இதேதாடியம்மா! இப்படிச் சொல்கிறோய்? நீங் களோப்பாரும் அயற் புருஷரைப் பற்றிப் பேசுகிற தில்லையா? உங்களுக்கு ஒத்தத்துதானே எனக்கும்? கன் நூழி நூக்கிடாது! ச.ப.நூய்ப் பிடி.துக்கொண்ட டாய் வேட்டை—ஏடு—ஏடு—பிடி.துக்கு கொண்டது போல.

கமலம்.—ஆயரம் அம்மா! நான் வேட்டையாய்தான். அற்பங்களின் கேடம் ஆயத்துத்தத்தானே தரும்; ஏழைக் குறும்பு தாழ்க்குமா—?

[ தசிக்மி வந்திறன் ]

தங்கம்.—என்னடி கமலம்! இரைக்கு கொண்டிருக்கிறோய்? ஒருங்காலும் இப்படி சன் கேட்டதுயில்லை, பரத்ததுயில்லையே.

கமலம்.—ஓன்றுயில்லேடியம்மா. க்ளகம் தனக்கு, வேறு புருஷரிருக்கும்போது பேச நானமாறிருக்க

கிறதென்று சொன்னார். அவர்களைப் பற்றிப் பேச லாம், அவர்கள் இருக்கும்போது பேசினால் தோழ மாகுமோ என்று நான் சொன்னேன். இதற்கு என்னை வேட்டையெயன்று சொல்கிறோன். என் எடி தலையிலெழுந்து எனக்கு? இந்த அற்பங்க களிடத்தில் கிணைக்கொண்டதால் அல்லவா இவ் வளவு பேச்செல்லாம் எனக்குக் கிடைத்தது? இல்லை, இவர்களால் எனக்கு உதேனும் லாபம் உண்டா? மின்னையுஞ்சொல்லப்போனால், என்னால் வேதனுமென்றாலும் இவர்கட்டு வரும்படி உண்டு. அதனைக்கூட நினைக்கவில்லை பார். விடிந்தெழுக் திருந்தால் இவள் புருஷன் இந்தக் கிழவனுர் காலைத்தானே கட்டிக்கிறார்? ஆகட்டும், இனி மேல் வருவர் இங்கே. பார்த்துக்கொள்ளுகிறேன். கிடக்கிறது கிடக்கிறது என்றால், கிருஷ்ணத் தாக்கி மனையில் வை என்கிறார். உண்டவீட்டுக்கு இரண்டகம் கிணைப்பதால்தானே இப்படி வைத்திருக்கிறான் என்றார்.

தங்கம்.—ஆமாமாம். அவ்வளவு ஏதா? என்னவோ நமக்கு அஞ்சானம் கேட்கவில்லை. நமக்கு ஆசை கிடக்கு பேரராகிறது. இவர்களுக்கு என்ன? எல்லாம் வாங்கிக்கொள்ளும்வரையில்தான். பிறகு நீ யாரோ நான் ஆரோ என்றுதான் என்றுவார்கள்.

னன்கீந்—ஆடி, சுங்கம்! கான் வசனத்துக்கல்லஹர  
சொன்னேனப்படி. இவ்வளவு தூரம் வினையாக  
கிக் கொள்வன் என்று எண்ணவே வில்லை. இவனை  
நான் அப்படிச் சொல்வேனுடி? என் தலைவிலே  
முத்து அம்மா. வாக்கிலே சனியன் இருக்கத்து.  
இன்றைக்கு விழித்த முகத்திலேயே தினமும்  
விழிக்கவேண்டும். (கமலத்தைப்பார்த்து) அடி  
கமலம்! கோவித்துக் கொள்ளாதேடி. தெரியா  
மல் சொல்லி விட்டேன்றியம்மா. மனஸ்தாபன்  
கோள்ளாதே.

தங்கம்.—என்ன விருக்தாலும் உன் வரம் துடிக்  
குள்ளதுதான் அம்மா! தீ வரயாலே கெட்டு  
வரிகை குறிகிறும். எனக்கு அவ்வளவுதான் புத்தி  
சொன்னபெற்றிலும், அடி ஏனால் பெறாக்காமல்  
வருகிறது? என்ன? வாயற்றியாத ஸார்த்தையா?  
இன்றூ இவியார் என்றாடப் பார்க்கவேண்டுமா?  
அப்படித்தானில்லை. கமலம் சொன்ன  
தில் என்ன சிசுகு இருக்கிறது? தீ புருஷரிருக்கும்  
போது பேசினதில்லையா? பேசுகிறதில்லையா?  
அவன் சொல்லிவிட்டானென்று கொபங்கொண்டு  
விட்டாயே. கன்னக்கொல் ஒனிப்பதற்காவது  
இடம் வைத்துக்கொள்ள வேண்டாமா? பேசுப்  
போன்றோ சாகப்போன்றோ? நாக்கையடக்கிப்  
பேசுவேண்டாமோ? (கமலத்தைப் பார்த்து)

அம்மா, கமலம்! இதையொரு பெரிய சூற்றுமாகக் கொண்டு கோபித்துக்கொள்ளாதேயம்மா! எல்லா ரையுஞ் சொல்லி யுன்னையுஞ் சொல்கிறதா?

கமலம்.—இல்லேடியில்லை. இவள் சுசீலைக்கும் மேலே தான் குணத்திலும் நாணத்திலும் அடக்கத்திலும், அதனால்தான் புருஷரைக் கண்டு நானுகிறேன்.

தங்கம்.—சுசீலையா! அவள் தெய்வம் அன்றவா! பூமா தேவிக்கும் அவள் பொறுமை ஏது? குழந்தை கரும் குட்டிகருய. அப்பா! யரராலே சகிக்க கப்படும் அது? மரதவா!

மலையிட்ட செல்வத் தார்கள் மகிழ்வேர் மலை தாரான் அலையிட்ட மூட்டாட் செய்ய வம்புயத் துறைவோ ஞேரேந் தலையிட்ட விருபான் மைந்தர்த் தந்தனன்.

கமலம்.—ஆமாமம்மா! ஒருநாள் அவளைக்குத்துக்குப்போ யிருந்தேன். ஈசுவரா! அக்குழந்தைகள் அவள் இடும் கூழுக்கும் என்ன பாடுபடுகின்றன.

10. ஒருமகவுக் களித்திலிம்போ தொருமகவு கைங்கீட்டு  
முந்து மேல்வீழ்க்

திருமகவுங் கைங்கீட்டு மும்மகவுங் கைங்கீட்டு  
மென்செய் வாணால்

பொருமியோரு மகவழுங்கன் பிசைக்தழுமத் ரேகுமகவு  
புரண்டு வீழாப்

பெருநிலத்திற் கிடந்தழுமத் ரேகுமகவெங் நனஞ்சகிப்  
பெரிதும் பாவம். [பாள்]

11. அங்கோவென் வயிற்றெழுந்த பஸியடங்கிற் நில்லையென  
வழுமா லோர்சேய்

சிந்தாத கஞ்சிவாக் கில்லையெனக்கன் ஒயெனப்பொய்  
செப்பு மோர்சேய்

முந்தார்வத் தொருசேய்மிசை யப்புகும்போ திணிலொரு  
முடிகி யிர்ப்ப சேய்

ங்தாமற் றச்சேயு மெதிரீர்ப்பச் சிந்துதற்கு  
நயக்கு மோர்சேய்.

12. இவ்வண்ணங் கலாம்வினோக்கு மைந்தர்களை நனிதோக்கி  
யிரங்கி யேநகிச்

செவ்வண்ணக் காசலத்தா லைனத்துமடித் தலத்திருக்கிச்  
சிறப்புச் செப்பது

மைவண்ணக் கண்ணீரைத் துடைத்துமுகம் வெரிச்புறக்  
வந்து மாம்ப [ஏத்]

லவ்வண்ண வாய்மூத்தங் கொண்டுயைக் தோர்விதத்தி  
லாற்றல் செய்வார்.

கனகம் — ஆமரம். என்ன புருஷன்? வீட்டுவருத்தக்  
தெரிந்துகொள்ளாமல் என்ன நிஷ்டை வேண்டு  
மிருக்கிறது? குழந்தைகளைப் பெறமாத்திரம்

தெரிந்தது, காப்பாற்றத்தெரியவில்லை. ஏதோ கொண்டுவருகிறார். தாம் சாப்பிடுகிறார். கிஷ்டைக்குப் போய்விடுகிறார். குழந்தைகள் சாப்பிட்டனவா, பெண்சாதி ஏதாகினும் பசிக்குச் சமனம் செய்து கொண்டாளா என்று கொஞ்சமாவது கவனிக்கிறா? வைராக்கியமுடையவருக்கு வீட்டிலென்னவேலை? கிஷ்டையிலிருப்பார்க்கு காட்டிலென்னவேலை? இவரைநாதனென்றுகொண்டவர்க்குத்தரம் போம்வழியென்ன? சம்பாதிக்க வகையில்லாத சிலபேர், இப்படியும் வேஷம் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்களாம்மா! என்னவேர எனக்கு——.

க்மீலிம்:—நிறுத்தடிநிறுத்து. இப்போதுதானே, வங்மதங்கொண்டு பேசாதே என்று சொன்னேனும். எனதி இப்படிப் பெரியவர்களைப் பேசிப் பெரும்பாலும் தேடிக்கொள்கிறார்கள்? அவரைச்சொல்லி, யரும்பழி கொள்ளாதே. மகா சிலர், உத்தமர்; அவரைச்சொன்னால் பகவானைச் சொன்னது போல. கல்லவரை நினதித்தால் காக்கு அழுகி நலுக்கென்று விழுந்துவிடாதோ? கல்ல குளம் இருக்க இந்த நாய்க்குணம் எங்கிருந்துதான் வந்ததோ? தன்க்காகினும் தெரியவேண்டும். சொல்லியாகினும் தெரியவேண்டும். நீ ஒன்றிலே

அஞ் சேர்த்தியில்லை. உனக்குத் தெய்வங்தான் புத்திசொல்லவேண்டும்.

கனகம்—இல்லேடியம்மா! அவரை நான் என்ன சொன்னேனிப்போது? குழந்தைகளைப் பற்றிக் கவனிக்கிறதில்லையே என்றுதானே சொன்னேன். அதுவுக் குற்றமாய்ப் போயிற்று? என்னவோ அம்மா! என் வழக்கமே இதுவாகப் போயிற்று. மனத்திலொன்றும் வாக்கிலொன்றுமில்லை. கபடமில்லாமல் சொல்லிவிடுகிறேனம்மா! “யதார்த்த வாதி வெகுஜனவிரோதி”.

தங்கம்.—என்னடி எதார்த்தம் சொல்லிவிட்டாய் நி? பெரியவரைத் தூயிக்காதேயென்று சொன்னால், கபடமில்லாமல் பேசுகிறேனென்கிறோய். கபடமென்பது விஷயத்தை மனத்திலேயே வைத்துக் கொண்டு ஒருவரைக் கெடுப்பதுதான் ஆகும். மற்றபடி எல்லாவிஷயங்களையும் சமயமில்லாமலும் தாரதம்மியமில்லாமலும் கொட்டிவிடக்கூடாது. எதனைச் சொல்லலாகுமோ அதனைத்தான் சொல்லலாம். இல்லாவிட்டால் தோழும் வந்து சேராதா? எதுவும் பார்த்துத்தான் பேசவேண்டும். என்னவோ அம்மா உனக்குப் பேசவே தொயியவில்லை. வீணே தோழுத்துக்கு ஆளாகிறோய்.

தமலம்.—தன்னையே நம்பியிருக்கப்பட்டவர்க்குப் பக

வான் தானே யாவற்றையும் கொடுப்பார். “கடவுளை நம்பினேர் கைவிடப்படார்” அல்லவா? வேறு கவலையில்வாமல் தன்னை யார் தியானித் துக்கொண்டிருக்கிறார்களோ, “அவர்களதுயோக கேழமத்தைத் தானே வசிக்கிறேன்” என்று கண்ணன் சொன்னதாக என் யறுமானர் பலதட வையிலுஞ் சொல்லியிருக்கிறாம்மா! அதற்கு உதாரணமாகக் குசேலரைத்தான் அடிக்கடிக் காண்றிப்பார். இப்படிப்பெறியவரெல்லாம் குசேலரைப்பற்றிப் புகழ்ந்து அவரைத் தெய்வமாக என்னும்போது நாம் அவரை நின்றிப்பது அழகில்லை. அபசாரமுரசும்.

கனகம்.—ஆமாம். தெய்வம் தெய்வம் என்றுதான் நாம் ஏற்றிவைக்கிறது. அவர் ஒன்றுஞ் செய்வ தில்லை. எல்லாம் விளைவின்படி நடந்தேதான் முடிகிறது.

தங்கம்.—அது கடவுளை நம்பாத நமக்கல்லவா? அவரால் ஆகாததுண்டா? இன்னும் சிறிதுகாளில் சுசீலை யடையப்போகிற சுகத்தைப்பார். அப்போதுநீயே சொல்வாய் அப்பெரியவரைப் பற்றிப் புகழ்ச்சியாக.

கமலம்.—இருக்கட்டும், அடி தங்கம்! நேற்றுச் சுசீலை உலக்கை வாங்கிக்கொண்டு போனாலே வதுக்கடி?

தங்கம்.—இங்கிருந்துதான் வாய்க்கொண்டுபோனாரா?

ஐயோ பாவம்! எந்தவிதத்திலும் குழைந்தைகள் பசியில்லாமல் இருக்கவேண்டுமென்பது அவள் நேரக்கம். ஒரு வருத்தத்தையும் வெளியில் கரண் பிக்காமலே அவள் தன்னால் ஆகும் யத்தனங்களைச் செய்கிறார். ஈசுவரன் கைகூட்டிவைக்க வேண்டும் வெகுசிக்கிரத்தில். அப்பொழுதுதான் என் மனம் திருப்தியடையும்.

கனகம்.—குழங்கைகள் பசியற்றிருக்க உலக்கை என் எத்திற்கு? அவல் இடிக்கப்போகிறாரா அவள்?

தங்கம்.—ஆயாம்! ஏதோ அரைப்படி நெல் ஊறப் போட்டிருக்கிறதாகச் சொன்னான்; அதற்குமேல் நெல்லுக்கு எங்கேயடி போவள்? அந்தநெல்லும் தினம் சாப்பிடும் சாப்பாட்டில் மிச்சம் பிடித்து வைத்துக் கொண்டதாம்.

கமலம்.—ஐயோ பாவம்! அரைப்படி நெல் எந்த மூலிக்கு ஆகும்? என்னைக் கேட்டிருந்தாலும் ஒரு மரக்கால் நெல் கொடுத்திருப்பேனே?

தங்கம்.—அப்படி சில மினங்கள் மரதிரியாக வீடு வீடாக நுழைகிற வழக்கம் அவள் வீட்டில் பறக்கும் காக்கைக் குஞ்சுக்கும் இல்லையே; அவனுக்கு எங்கிருந்து வரப்போகிறது? எவ்வளவு கஷ்டமில்லை.

ருந்தாலும் விட்டோடுமதில்வதேயெழுப்பிய வளர்த்தேயோவருக்கும் தெசிவிப்பதில்லை. அவனைப்போல யாருக்காடு பொறுமையைண்டாரும்?

கனகம்.—ஆமாமடி! பொறுமையாவது பொறுமை!!

அவ்வளவு அசுக்கையூம் அலட்சியருமல்லவா அவனுக்கு? பாரேன்! அவன் யாரோடாவது ஒட்டி மிருக்கிறானா? இப்படிக் கூழுக்குத் தாளம் போடும்போதே இவ்வண்ணமாரிருக்கிறது. இன்னும் தன்றும் வாழ்ந்திருந்தால் (வலதுகையைப் பெருவிரல் கீழ்நோக்கத் திருப்பி விரித்து) இப்படித் தான் கிற்பன். அவன் இருக்கும் அலட்சியத்துக்குத் தகுந்தாற்போலேதான் ஈசுவானும் குழங்கைகளையபரிமிதமாய்க் கொதித்துத் தண்டித்திருக்கிறார். அப்படியும் அடங்கினபாடி.ல்லியே? இந்தத் தரிததிரத்திலேயும் இந்தக் கர்வமா? உற்றுரையும் ஊராவையும் கைச்சியம் சொல்லிப்பாராட்டி.ஞுல்தானே ஊனுக்கழாமல் உய்யலாம்.

தங்கம்.—அடி, கனகம்! உன் வரயம்தம் உன்றுடன் கூடப் பிறக்கத்தடி.. இப்போதுதானே படித்துப் படித்துச் சொன்னேனும்? படிமானம் கொஞ்சமாவது இல்லை. நீ உன் குலத்தோடு ஏறிந்துபோகத் தான் இப்படிச் சுசிலையை, பெண்தெய்வத்தை, லக்ஷ்மியை, வாஸில் வந்தபடியெல்லாம் பேசுகி

ரும். அடங்கினுரைப் பேசினால் அக்கருணைக் கடல் அகத்தியம் தண்டிப்பார். அவளிடத்தில் என்ன அழுயைக் குணத்தைக் கண்டுவிட்டார்ம்? அவளைப் பார்த்தவர்க்கும் இந்த அசுயைக்குண மும் போய்விடுமே? இப்படிப் படாப்பழியைச் சொல்லி விணில் பாபத்தைத் தேடிக்கொள்ளரதே.

கமலம்.—கனகம்! இதேது இன்றைக்கு ஒவ்வொரு வராய்த் தாழ்த்துக் கொண்டே வருகிறோம்? உனக்கு கல்லார் பேரல்லார்வன்னும் பகுத்தறிவே இன்னும் உதிக்கவில்லையே. உத்தமியவன்பேரைச் சொல்லிக் கொண்டிருந்தாலே தினம் செய்த பாவங்கள் ஒழியுமே? அதை விடுத்து அவளை நின் திக்கிறோம். அதிருக்கட்டும், யாரையவள் அலட்சியங்கெய்திருக்கிறார்கள்? அவள்வீட்டுவேலையேதான் அருணேஶயம் முதல் அவதமனம் வரையில் சரி யாமிருக்கிறதே? யாரோட்டாவதுபேசுநேரமுண்டா? தன் வீட்டில் இப்படிக் கஷ்டமிருக்கும்போது இன்னேநு வீட்டில் நுழைந்து ஏதாகினும் ஒரு பண்டம் கேட்கிறார்களா? உன்னாதைக்கொண்டு திருப்பியடைவதே யவன் வழக்கம். நீயும் உன் கணவனும், உங்களுக்குப் பின்னொருட்டு யொன் துமில்லாதிருக்கும்போதே, எங்கே முரி, எங்கே சுமிண்டி, எங்கே சமாராதனை யென்று காத்துக்

கொண்டிருக்கிறீர்களே; அதுமாதிரி யவர்கள் எங்கேயோவது போகிறார்களே? யோசித்துப்பார், பெய்க்குறையூறும் என்கிற வெள்ளம் அவரூக்காகத்தானே அதை விடக்கூட விடுவது நிலையமாகிறது? நன்றாய்ச் சொன்னுடைய அலட்சியரூபம் எப்படியானது? சொன்னவாயைச் சுத்தஜலம் விட்டுவிடுவது?

கனகம்...நாங்கள் நான்குபேரையும் கூட சியங் சௌல்லி சேம்பாராட்டுகிறதினாலும்தான் காப்பிடிக்கிறோம். நமக்காகப் பிறிசார்ஜிதால் ஒன்றுமில்லை பேர்குல் அயலர்களையுடியும் நானு பேரை கந்தியுந்தன் மின்றுக்கவேண்டும். என்கஞ்கு ஈவாசன் குழுக்கைகளைக்கொடுக்கவில்லை. அப்படியிருந்தால் நன்றாய்த்தான் காப்பாக்கல் வேரம். உலகத்தில் மகிழ்ச்சுக்கு என்றால்தான் உபகாரம் செய்து தால் வேலைக்கூடி விரும்புவது வேறே உதவிவிடுமோ? வாய்க்கூட இதுவும் நந்தியிராவிடில் யாவர் வந்து உதவிபுசிவார்? எங்கள்வீட்டில் வந்துபார். என்னபண்டம்குறை வாயிருக்கிறது? அவன்வீட்டில் போய்ப்பார்த்தால் அப்பொழுது நீ சொல்வாய். தமிழ்திரம் குடுகொண்டுவிண்ணயாடுகிறது. அவன்குழுந்தகளுக்கு

13. சிறியசித மணிப்புனே யன்றிவே வெருகுதலை  
சேம்பட்ட கிள்ளை

வறியமர சாகுளியே யுடையன்றி மற்றுடைகள்  
மருவ வில்லை

வெநியபொழிற் தழழுத்தவிலை யுண்கலமல் வாதுகலம்  
வேளேண் றில்லை

சுறியமைன வயிற்புகுமோ ரோம்பினுக்கு மாங்குணவ  
கொடுத்தத் தில்லை.

14. கண்புகூர் தருமன்னப் பால்சிதிதல் ஸமன்மற்றேர்  
நந்பா வில்லை

கண்புகூர் தருதனையர்க் கெஞ்ஞான்றும் பசிதீர்க்க  
பாடு மில்லை

கண்புகா விவ்வறுமை கண்டுறை யவனுமூனங்  
கவற்சி யில்லை

யெண்காப் புசுழவன்றன் செயல்கண்டு மனைவிவிருப்  
பிகத்த வில்லை.

என்னடி புருஷன் வேண்டியிருக்கிறது? வீட்டு  
விஷயத்தையும், குழக்கதைகள் வருத்தத்தையும்,  
மனைவி படிம் பாட்டையும் கவனியாத புருஷன்  
என்ன ஆண்டின்னோ? இவரைப்போல் என்னகத்  
ஆக்காரர் இருந்தால், அவர் கண்ணில் தூரும்பை  
விட்டு ஆட்டி விடுவேன். 'அவள் பாவம், அப்பாவி,  
தெய்வமேயன்று இருக்கிறுன். சும்மர சாரா  
யனு' கோவிந்தர! வாசுதேவ! என்று அண்ணுங்கு  
இருந்தால் ஆகாரம் வரமில் வக்குவிழுமோ?

ஈசுவரபேரயன்டினுல்தால் ஈசாரயனை நூஷ்கொ  
பெபன். குடித்தனக் காரரைக் கூடினுல் தான்  
கோவிந்தனுங் கொடுப்பன். வள்ளல்களை நத்தி  
னுல்தான் வாசுதேவனுங்கொடுப்பன். அப்படியில்  
ஸமல் முயற்சியற்று இருக்கமுட்டானும் பிரிமப்  
படரன்.

தங்கம்.—இரடி.. ஒடாதே; அதிலேயொரு விஷயம்  
நினைத்துக்கொள். அவர் பாரமார்த்தி. குடும்ப  
சமரகஷணம் என்பது காலையில் நெல்பொறுக்கிக்  
கொணர்ந்து கொடுப்பதுதான் என்று எண்ணி  
கிருக்கிறோர். ஏனெனில், அவருக்கே வேலெருஞ்சி  
அம்விருப்பமில்லை. தனக்கு ஆசையுள்ள ஒருவன்  
தான் மற்றவர்களுக்குள்ள ஆசையையும் கவனிப்பான்.  
அவனோ கணவன் சொற்றிறம்பாமையும்  
தானுக ஒரு காரியமும் செய்யாதிருத்தலுமாகிய  
நற்பு என்ற கல்ல விரதத்தை கண்கு அறிந்தவள்.  
அவர் கொணர்ந்து கொடுத்ததைச் சமைத்துக்  
குழுத்தைகளுக்கும் கணவற்கும் அளித்துவிட்டு  
மிகுந்திருங்தால் தான் உண்பதும் இல்லாவிடில்  
ஈரத்துணியை வயிற்றிற் சுற்றிக்கொள்வதுமாய்  
இருக்கிறார்கள். கவுமியோ இவர்கள் பக்திக்கும்  
குணத்துக்கும் வசப்பட்டு இவர்களைக்காக்க என்ன  
யழுடையவராயிலும் இவர்களுடைய ஜெடு

கோளை எதிர்பார்த்திருக்கிறார். முன் செய்திருக்கும் விளையோ இந்த நல்லகுண்முடையவர் களையும் சிடாது பற்றிகிறுக்கு நற்காலம் வரவேட்டாமல் செய்கிறது. ஆனால் என்று கூடியும் இவர்கள் நல்ல சொக்கியத்தை யடைபவர்கள்தாம். அதைக் கூடியவிடைவிலேயே நாம் பார்க்கப்போகிறோம். சுசிலையின் குணத்துக்குச் சுவாயி மிருங்காலேன்று சொல்கிறும்? அவன் பெறுங் குணத்துக்குப் பேழுமிருங்குமே. அவன் பொறுமையை நம் வாம்கோண்டு சொல்லிமுடியுமா?

15. வருஹாம்மிக் குடையா யனவிதந்த செல்வத்தின்  
ஊழுள் ஓர்க்கு

மொருவாவன் பொருமதலை யென்னியவா றவித்தோ  
லொல்லா தாகும் [ம்ப

பொருவாவென் கலெக்டர்னுய்க் கொடுவிடமாய் வடவை  
புகுஞ்சு வாட்டத் [யாய்ப்

திருவாங்க் நிறுவியிற் பண்மகவுன் னாள்செய்கை  
யெற்றே! யெற்றே!!

இப்படியிருக்குங் கணவனிடம் அன்புகுறையுமா?

16. இவ்வாறு மிடியென்னும் பெருக்கடலு ஏழுந்தியுந்தற்  
கிளியை காண்ற

செல்வப்புமை யங்கண்ணே வெறுத்துரையா எல்லமொழி  
சிறிதான்து செப்பான் [கள்

தவ்வாணம் மைஞ்சக்கள்பான் மறந்துமியற் றூளவடன்  
சகுண மென்னே

கெவ்ஹாதி, துயர்க்கடலீங்கு நலமெழுபோ ரெண்ணமுளத்  
தென் நு முன்னால்.

அதனால்தான் கூடிய விரைவில் அவள் மனத்தை  
எவ்வழியாலாவது சுவாமி திருப்திசெய்வார்  
என்று உறுதியாய்ச் சொன்னேன். அதற்கெறப,  
நான் முன்னாம் சொன்னபடி, அங்கு அரைப்படி  
கெல்லைகிடித்து அவல் கேங்கு புதுஷ்டிடம் தந்து  
துவாரகைக்கு அனுப்பிவிருக்கிறோன், அந்தப்பீரா  
மணரும் அதை வாங்கிக்கொண்டு இன்று அரு  
ணேதயத்துக்கே பயணமாய்விட்டார். இனி  
அவரிடம் தவித்திருமென்பது தவித்திராது. பெறி  
யவர் முயன்றும் பெருத்தும் உண்டோ? எம்பெ  
றுமான் கண்ணார் தீர்த்த விளைவே கல்வசவாகக்  
கொண்டு உபசரிப்பர். கண்ணன் அருள் நோக்க  
மிருந்தால் எண்ணிலாச் செல்வத்துக்குக்கையவனு  
மிருந்து மண்ணவரும் விண்ணவரும் போற்ற  
வாழலாமே. அடி, என்னடி! யாவருக்கும் முன்  
வினைப்பயன்கள்தாம் இப்பிறப்பில் அனுபவிக்  
கப்படும். இவர்களுக்குத் தெய்வபலம் இருப்பதால்  
இப்போதைய நல்வினை யிப்போதே பலன் தரப்

போகிறது. அப்படிச் செல்வமும் இவர் கைகூடி கீட்டால் இவர்களுக்கு எந்தவிதமான குறையிருக்கப் போகிறது?

கமலந்—ஐயோ போகட்டும் விடுச்சத்தியம்மா சுசிலை கஷ்டம்! அவன் கஷ்டம் விடுக்கதால் வைர் ஒரு முழும் வயதும் சல்லவர் வாழுக்கதால் யாருக்கும் சுதாநோத்தானம்மா! அதிலும் இவர் விடுயத்தில் இருக்கி வருக்கதாதவர் யாரிருக்கிறார்கள். கல் அங்கரையும். காக்கம் ஒருத்திதான் மனம் வெந்து மாழ்க்குவன். அதுவுஞ் சிறிதுநாட்களில் தெரியவரும்.

கனகம்—என்னவோ அம்மா! எனக்கு அசுயைதான் தலைக்கொண்டிருக்கிறது. எனக்கு இது இயற்கையான குணங்களான். “ஜன்மத்தோடு பிறக தடைச் செருப்பால் அடித்தாலும் போகுமா என்ன” அவன்தான் நன்றாய்வாழ்ட்டுமே? எனக்கு அவன் என்ன தரயாறியா, அவன் வாழ நான் பொறுதிருக்கிறதற்கு? என்னவேர சொல்லுகிறோயே? நான் என்னசொன்னேன்? அந்தப்பிரசமானான ஜார்ஜோடு ஒட்டியில்லையே; அவர்தாம் அப்படியிருக்கதாலும் அவளாவது நாலு பெண் களை ஏத்திவாழ்லாமே என்றுதானே சொன்னேன் நீங்கள் என்னின்னவேர சமாதானம் சொல்லிக்

கொண்டிவரும் தீர்கள். அவையொன்றும் 'எனக்குப் பிடிக்கவேணில்லை. நீய்கள் சொன்னபடி அவன் செல்வம் பெற்று வாழுங்கிறுக்கால்தான் உங்கள் வார்த்தைகளை கான் சிச்சயம் என்று நம் புவேன்; அதுவரையில் ஏன்மதம் உங்கள் சொல்லில் நம்பிக்கை கொள்ளாது.

தங்கம்.—அடி, பைத்தியமே! தெய்வபலத்துக்கு முன் னால் வேறு பலம் விலை கிற்குமா? பகவான் கிருபை கைத்துவிட்டால் ஊரார் என்ன செய்யமுடிய மென்றிருக்கிறும்? தெய்வபல மில்லாவிட்டால் ஊரார் ஒப்படைத்தாலும் முடியுமா? ஓயன் வெறுக்க ஆரும் வேறுப்பரஸ்லவா?

கங்கம்.—அடி, கனகம்! இசாவனன் கைத் கேட்டிருக்கிறாரா? அவனுக்கு என்னபலம் குறைவாயிருக்கத்து? அவன் கல்ல வேதனித்து. அவனுக்குத் தமயன் குபோன். தம்பியே உலகத்துக்கொரு வலியரளனுன உயர் கும்பகர்ணன். புத்திரனே எத்திசையும் இசைகொண்ட இந்திரனைத் தங்கிரமாய் வென்றவன். தானே பத்துத்தலைகளும் இருபது கைகளும் அழியாச் செல்வமும் அளவிலா வரங்களும் கொண்டவன். இஞ்சிடமோ கல்ல அரனுள்ளதாக மன்னவரால் கடக்கழுதியாத மரபெருங்கடலின் மத்தியிலுள்ளது. இன்

## முன்றுமக்கம்—முதற்காட்சி.

—:0)(2)(0:—

கொலம்—நாய்பகல்; இடம்—அவந்திக்காளகம்.

(குசீஸலநும், வரமனநும்.)

**குசேலர்.—**(தனக்குன்) இத்துணைத்துயரம் உடைமை மினன்றே விழுயியோர், காமத்தை மேன்மே ஆம் பயப்பதாகிவை இவ்வறத்தினை யறவிடுத்துத் துறவுறமேற்கொண்டு காடுறைகின்றனர். தினை யும் பற்றில்லைன்னினும் வீட்டிலுறைவாலுக்குக் காமம் பணியிற் பெரிதாகின்றது. அவன், கூட டினுட்பறவைபோன்று கொண்டார் கொள்கைக் கொப்பக் கூவிக்குலைக்கு தாவித்தயங்கிச் செய் தீவினைகளான் ஆவி பிரியினும் பாவியாய் என் பத்துஞான்கு உயிர்வகையினும் பல்காற் பிறங் துழன்று அலையிற்றுரும்பாகின்றனன். நான் மனே பலத்தால் ஒழித்திருக்கும், புறத்திடியால் உள் கலங்குக் தெங்கங்காயினது தெண்ணீர்போல, முன்வினைத் தொடர்பாற் கலங்கியிச் செயலுக்கு ஆளானேன்.

17, செறிதருதன் மனப்படியே செய்தலோரு வருக்கினிதா மறிவுறக்குங் குருமொழிகேட்டாக்கலஃ தினுஞ்சிறப்பா முறிதருமே தில்சொற்கேட்டுஞ்சறந்முனி நுயர்மனையான் வறியவுறை கேட்டுஞ்சற்மல் மண்ணிறனேர் கெடுதியும்,

இதன் கான் அறிக்துள்ளவனும் மனைவி  
வின் சொல்லைக்கேட்டு இவ்வளவு ஆண்பத்தைத்  
நூல்கள் ஒரு இந்தச் செயலிலிருக்கின்றன. அவன்  
என்பால் காட்டிவரும் அன்பால் கான் இது செய்  
யத் துணிக்தேன். ஆரம்பித்த காரியத்தை  
முடிக்கழுயல்வதே ஆண்தன்மைக்கு அழகாகும்.  
அதனால் அதையிப்படாமல் மனத்தை மேலே  
செனுத்தவேண்டும். என்னவிது! இவ்வளவு  
தூரம் நடந்து வந்திருக்கிறேன். துவரரகை  
சமீபத்தபாடில்லை. வழிப்போவாரைக் கேட்ட  
ஏலோ வெகுதூரத்தில் இருக்கிறது என்கிறார்கள். கானே பலகாடுகளையும் \* மலைகளையும்  
நடந்தறியாதவனுதலால் கால்தளர்ந்துநாவுலர்ந்து  
தாகம் மிகுநியாமிருக்கிறது. இங்கோர் கிளைவழி  
தென்படுகிறதே. தெய்வமே! கண்ணு! இவ்வினி  
என்னசெய்வேன்? இந்த இரண்டுவழிகளில் எது  
துவரரகைக்குச் சென்றும் வழியோ தெரிகிலேன்,  
யாரையாவது கேட்யோமென்றாலோ ஒருவரையும்  
காணும்; நாழிகையோ பதினைக்காலிற்று. இந்த  
இரண்டு வழிகளில் எது நான் போகத்தகுந்தது?  
தெரிக்கு கொள்ளாமல் போகுதல் நல்லதன்று.  
என்னசெய்வேன்? (நாற்புறமுன் சுற்றிப்பார்த்து

இருவரையும் காணுமல், தனக்கு வளது பக்கத் தில் பரதைக்குச் சற்று விலகியிருக்கும் ஒருதென் எஞ்சோலையைக் கண்ணுற்று மீதுதிடங்கொள்கிறார்.) என்னவந்தாலும் கண்ணமிரான் கைவிடமாட்டார். இந்தச் சோலையைப் பார்த்தால், இவ் விடத்தில் ஒரு குளமிருக்கிறது என்று தெரியவருகிறது. அங்கே போய் அதிலிருங்கி அநுஷ்டா நத்தை முடித்துக்கொண்டு கொஞ்சம் தீர்த்த முஞ் சாப்பிடுவேன். அதற்குள் யாராகிலும் வரமாட்டார்களா? அவர்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். (குளத்திலிருங்கி, அநுஷ்டானத்தை முடித்துக்கொண்டு, மேலே ஏறி, அங்கு ஒரு வரைக் காண்கிறார்.)

வாஸ்மணன்.—(அழுக்கு வணக்குகிறார்.) வரவேண்டும். குசோலை! எது இப்படியாழி நடந்து வந்திருக்கன்?

துகேவர்.—(உட்காக்குதலோன்று) நங்களை இன்னு நேர்தான் அதியாத பாகியாக்குகிறேன். தெரியச் சோலையேண்டும். கான் துவாரகைப் பயணமாக வந்திருக்கிறேன். நங்கள்தான் தேசமுதலிய விவரங்களை கான் அறியலாமோ?

வாஸ்மணன்.—ஈரானும் அவந்தி நகரைப் போக்குவர்த்துவன் தூங். தங்களையறியாதவர் உலகத்திலேயே இல்லை. அப்

புதியிருக்கு, தம்முருக்கு வெகு சமீபத்திலிருக்கும் நான் அறிந்திருப்பது ஒரு ஆச்சரியமன்று. தாங்கள் எப்போதும் நின்றையிலேயே காலங்கழிப்பவர்களாதலால் மற்றவர்களைப்பற்றி வெகு வரக அறிந்திருக்கமாட்டார்கள், இது இருக்கட்டும். தாமரவது நுவாரகைக்குச் செல்வதாவது! ஆச்சரியமாயிருக்கிறதே. இந்தக்காரியம் தங்களால் சாதிக்க முடியாததாயிற்றே! என்னைப் போன்றவர்க்கு இது ஈகஜம். தாங்களே இது வகையில் ஒருங்காழிகை வழிகூட நடந்தறிர்கள். இவ்வளவு நாடும் எப்படி நடக்குவதறிர்கள்? ஜயேர பாவம்! மிகவும் கண்தியும் போவிடுகிறீர்களே. காலீஸுதல் ஆகாரமே எடுத்துக் கொள்ளவில்லை போலிடுகிறது. (பாழுக் கெய் தெய்வமே! ஏனிப்படி பக்தரையும் பதித்துகிறோம்?) என்று என்னிக்கொண்டே, கீல பழங்களை எடுத்து முன்னே வைக்கிறோ.) எனவே! இந்தப் பழங்களைச் சரம்பிட்டால், பசு கிறது அடங்கும். மிறஞ் வழி நடக்கலாம். எடுத்துக் கொள்ள வேண்டும்.

குசேல்.—ஓயா! வேண்டாமே, வழியிலே போவருக் கேல்லாம் இப்படி. நிங்கள் உபசாரம் செய்து வசூர்களானால், உங்கள் பசு தனிவிதைப்படி?

வாமனன்.—கருணைக்கடலே! பிறருக்கு உதவுதல் என்னும் இந்தச்செயலில் தாங்கள் ஒரு விரதமாக வன்றோ கொண்டிருக்கிறீர்கள்? வயல்களில் உதிர்க்கு கிடங்கற்றைப் பொறுக்கிக் கொண்டு வந்து குற்றிச் சமைத்து, அது தம் குடும்பத் துக்கே போதாததாக விருந்தபோதும், ஒரு அதிதிக்காயினும் அளித்தபிறகே சாங்பிடுவது என்னும் அழியாவிரதம் முன்டிருக்கிறவர்கள் தாங்களன்றி யாறிருக்கிறார்கள்? ஊரானா ஊட்டி வளர்த்தால் தண்ணைப் பகவான் காப்பரன் என்பது உங்கள் கொள்கையன்றோ? இந்தப்பெரு மையரன் தருமத்தை உலகத்தாருக்கு கடத்திக் காணப்பதற்காகவே தாங்கள் அவதரித்திருக்கிறீர்கள் என்பது பெரியவர் அமிப்பிராயம். தங்கள் பெயரைக் கேட்டவனும் பிறருக்கு உதவி யைச் செய்வானென்றால், தங்களோடு வசித்துத் தங்களை எப்போதுக் கரிகிக்கின்ற எனக்கு இந்தச் செயல் செய்யத் தோன்றுவது ஆச்சரியமாகாது. உலகத்தில் தங்களுக்கு உபசாரம் செய்யாதவன் பாவியென்று அழைக்கப் படுவான் என்பதில் தடையில்லை. மிருகங்களும் பறவைகளும் மரங்களுங்கடத் தங்களை அன்போடு உபசரிக்கும். தங்களுக்குப் பசியே இல்லாதிருந்தா

அம், ஏ மூறாகிய நான் கிருதார்த்தனாகும் பொருட்டு இந்தப் பழங்களை அங்கீகரிக்கவேண்டும். (பழங்களைக் குசேலரது மதிலில் வைக்கிறோர்.)

குசேலர்.—(புன்னகை செய்து) அன்புள்ளவரோ! அப்படியே எடுத்துக் கொள்ளுகிறேன். (பழங்களை எடுத்துக் கொண்டு தமது ஓர்குதயத்தில் குடிகொண்டிருக்கும் அந்தர்யாமிக்கு கிழவேதனம் செய்து, நன்பர் வாமனருக்கும் கொடுத்துத் தாழும் சுப்பிடுகிறோர்.)

வாமனன்.—(எழுந்து) ஸ்வாமி! சற்றுப் பொறுங்கள். தாகத்துக்கு நீர் கொண்டுவருகிறேன்.

(குளத்தில் இறக்குகிறோர்.)

குசேலர்.—(எழுந்திருக்கு) ஸ்வாமி! வேண்டாம். நானே போய்க் கொண்டுவருகிறேனே. தாங்கள் செய்யும் இவைகளெல்லாம் எனக்கு மனவருத்தத்தை யுண் டுபண்ணுகின்றன. (கையமர்த்துகிறோர்.)

வாமனன்.—(இன்னும் வேகமாக கடந்துகொண்டு) பெரியவருக்கு உபசாரம் செய்வதைக் காட்டி ஆம் பாக்கியம் வேறேயுண்டோ? பிரமணருடைய முக்கிய கொள்கை இதுதான் என்பது தாங்கள் அறியாததன்றே தாங்கள் தயவு செய்ய

வேண்டும். நான் செய்திருக்கும் பெரும் பாவங்கள் நிங்குவதற்கு இந்தச் செலுலஸ்மல் வேலேரு பிராயச்சித்தருமில்லை.

(தீர் கொணர்ச்து கோடூக்கிளூர்.)

குகேல்.—விவரம்! தங்களுக்குப் பிரவேரிக்களிடத்தில் என்ன அன்பு? இதுவன்னேறு அழுளென்பது.

(தாக்காங்கி பண்ணீக்கொன்கிளூர்.)

வாமன்.—பெருந்தவரே! கோந்த நாழிகை நித் திலைசெய்து இனிப்பாறலைம். சற்றுப் பொறுத்தும் பயணப்பட்டால், ஒன்றைக் காத்துக்கு அப்பாகிள்ளுக் கும்கிராமத்தை அடையகாம். அங்கே இராத்திரியைக் கழித்துவிட்டு, விடியற்காலி எழுந்திருந்து உங்களது பயணத்தைத் தொடர்வாலாம்.

குகேல்.—ஏன்படி? அப்படித்தான் செய்யவேண்டும். வேலீல் அதிக உட்கொக்கமாகத்தான் இருக்கிறது. சிற்று நாழிகை பொறுத்துப் புறப்படுவோம். தாங்கள் அந்தக்கிராமம் வரையிலும் போகிறீர்களோ?

வாமன்.—ஆமாம். அங்கே ஒரு பிரபுவின் கிருஹத்தில் நாளைக்கு விவாஹ மதோத்தலைம் கடக்கப் போகிறது. அவர் எனக்கு நன்கு புரிசயம்

உன்னவர். சிராமணர்களை கன்றும் உபசரிப்பவர். தந்தம் குடும்பசம்ரகஷணத்தின் சிரித்தம் செல் வகைத் தேடிப்போவது எழைகளுக்கு இயற் கைக் குணந்தானே? அதனால் நான் அதுவரை மில் போகப்பட்டவன்தான்.

(இருங்கும் படித்துக் கொங்கிளூர்கள்)

துரேஸ்.—வாமி! தாங்கள் சொன்னபடியே எழை களுக்கு உதவுவது என்பது பணக்காப்பில் இல்லை டத்தில்லான் உண்டு. பலர், தமக்குத் தெல்வம் வந்தவுடனே தெய்வத்தை சிக்கிப்பவராயும், பெரியவரை அவைத்திப்படுவாயும், வங்புக்கும் கோருக்கும் நாலீக்கும் ரூலை செய்யவாயும் இருக்கின்றார்கள்.

வாமணன்.—ஆமாம். இப்புது உலகவியறைக் குரலே, ஆனால், என்னால் சேல்லப்பட்டவர் அப்படிப் பட்டவர்கள். பாம்பரையாய்த் தரும் சிக்கை யுடைய குலத்தில் பிறக்கவர். மூறந்தர் முதலிய மூவருக்கும் துணைவர். சிறத்த ஆஸ்திரை. தாதித் திரமென்னும் வியாதியைப்போக்கும் வித்தியர். மெய்யே உருவாகக் கொண்டவர். எல்லாச் சம் பத்தும் கிழைக்குள்ளவர். பெரியவரது அதுக் கிரகம் பெற்றவர். தாங்கள் காலை அங்கே தங்கி விருக்க நேருமாயின், தங்களை கன்றும் உபசரிப்பார். தங்களது குலத்திசயங்களை விள்க்காமலாக

கேட்டிருக்கிறார். தங்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆசை கொண்டின்னவராதலால், தம்மைக்கண்டவுடன் சிறுதூஸ்பதியைக் கண்ட இந்திரன் போல மதிழ்வார். எனக்கும் அதனால் பெருமையுண்டாகும். கிருபை செய்யவேண்டும்.

துசேலர்.—பெரியவரே! தாம் சொன்னவெல்லாம் எனக்கு இஷ்டமானவையாகவும், எனக்கு உள்ளக்களிப்பை மிகுதியாகக் கொடுக்கக் கூடியவையாகவுமிருந்தாலும், கான் உத்தேசித்துப் புறப்பட்ட காரியத்தில் ஒரே உறுதியான கருத்துக்கொண்டிருக்கிறேனாதலால், என் பயணத்தை இடையில் கிருத்திகிட்டுச் செல்வதில் கான் இஷ்டப்படவில்லை. கண்ணமிரானது செந்தாமரைக்கண்ணினைகட்டுப் பாத்திரமாவதை விடுத்து, வேறொருவர் கண்ணேஞ்சை எதிர் பார்த்திருக்கான மிரியப்படேன். அல்லாமலும் மனிதராது உதவியையே ஒரு வன் நாட்டியிருந்தானாலும், அவன் தெய்வவுதவிக்குப் பின்னாவரன். ஆதலால், எனக்கு அதில் கோக்கமில்லை.

வரமனன்.—உண்மைதான், தாங்கள் சுத்தமன்றமும் உறுதியான எண்ணமும் உடையவர்களாதலால், உத்தேசித்துப் பயணப்பட்ட காரியம் கேட்டலாமல் முடியும் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை. மற்றவர்கள் அப்படியல்லர். காமத்தினால் கட்டுண்டு கழிக்கிறார்கள்.

துசேலர்.—இது மனப்பறிபாகத்தின்செயல், ஆனாலும், பகவரன், அவரவர் உள்ளக்கருத்தினுக்குத் தக்க படி செய்வினைகளை யநுசரித்து உதவுகிறார். எல்லாவருவங்களும் ஆதியஞ்சோதியின் பேருரு வங்களாகவே இருங்காலும், தம்மைத் துறித்த வர்கள் தங்கள் தங்கள் மனத்தில் குறித்துக் கொண்ட உருவத்தின் அளவேதான் பதங் கொடுக்கிறார்.

18. தமருகந்த தெவ்வருவ மங்வருவங் தானே தமருகந்த தெப்போமற் றப்பேர்—தமருகந்த தெவ்வன்னைஞ் சிக்கித் திமையா திருப்பஷே யங்வன்னை மாழியானும்.

இது பெரியவர்களுடைய போய்யாத மேழி யன்றே? ஏன்? இப்படிப் பேசிக்கொண்டே வழி கடப்போமே. பொழுதாரி ற்றன்று? தாரவழிகடக் கவேண்டுமாதலின், மெல்ல ஏழுங்குபோகோம்.

வாடினன்.—இஷ்டப்படியே செய்வேசம். ஆனால், உங்களும் மிகுதியாயிருக்கிறதே. நாம் நடக்கவேண்டிய வழி கொஞ்சம் மணத்தும் கலந்துள்ளதாத லால், இப்படிக் கொதிக்கும் வெகிலில் நடந்து பேரவது அசாத்தியமாகுமே.

துசேலர்.—ஆமாம். ஆனால், நமது வழி தொலைய வேண்டாமா? நாம் போகும்போது அப்படி மிகவும் பொறுக்க முடியாதிருந்தால், நியல் கண்ட

விடத்தில் சுற்று இளைப்பாறுவோமே. பொழுது சரய்க்கு விட்டதாதலால், காம் போகவேண்டிய பதினைஞ்சுநாழிகைவழிக்கு இப்பேரதே புறப்பட்டால்தானே குர்யாஸ்தமனத்துக்காவது அந்தக் கிராமம் போய்சேரலாம். இருட்டிப் போனால் காட்டில் வழி காட்கமுடியால் போய்விடுமே.

வாமனன்.—ஆறால், மேல்ல மேல்லப் போவோம். மூத் தோர்செலல் வார்த்தையரிதம்.

( ஏழுங்கு செல்லுதல்.)

துசேலர்.—வாமன! என்ன உந்னம் பார்த்திர்களா? மிருகங்களும் பறவைகளும் இந்தக் கொதிப்புக்கு ஆற்றுமல் என்ன பாடி படுகின்றன!

வாமனன்.—அதுந்தவத்திர! இவ்வளவு உக்ரம் சூரி யனுக்கு மற்றொறப் பருவங்களைக் காட்டிலும் இந்தப்பறுவத்தில் உண்டாயிருக்காத காரணமென்ன? இப்பிதின்ன பறுவம்?

துசேலர்.—ஒத்தத்தில் சிதோஷ்ணங்கள் பருவங்களுக்குத் தக்கபடி மாறிவருகின்றன. இது முதுவேணிற்பறுவம்.

19. மண்கொதிப்ப வற்கொதிப்ப வனிகொதிப்ப வெண்ணுவாரெண்கொதிப்ப நூந்து வியையனைவிட டகலார்க்கும் கண்கொதிப்பக் கரங்கொதிப்பக் கால்கொதிப்பக் கற்பகள் விண்கொதிப்ப விவ்வேளில் வெம்பநுவ மேவியஶல், [கார்]

இந்தக் காலத்தில் வழிநடப்பவர் மிக்க அருமையே. நம்மை இந்தக்காலத்தில் வழிநடத்துவதும் மிக்க வறுமையே.

வாமனன்.—ஸ்வாமி! பாருங்கள். இந்த வெப்பத்தினால் குளங்களும் நநிகளும் வற்றிப்போய் இருக்கின்றன. இத்தீவிரப் பார்த்தால், மிராமணர்கள் நீரைக்கொண்டே மூன்று காலங்களிலும் தனது பகைவரையழிக்கிறார்கள் என்றதைத் தெரிக்க சூரியன், அந்த நீரையெல்லாம் தன்னிடத்தே இழுத்துக்கொண்டால் ஏப்பகைவரும் தன்பால் அனுகமாட்டார்கள் என்று எண்ணிர்த்தான் கவர்க்கு கொண்டாலேனு என்று சொல்லவும் இடமுண்டாகிறது.

குசேலர்—ஆமாம். அப்படி. எண்ணைவும் இடமுண்டுதான். ஏதோ பாருங்கள்! ஒரு மரன் வெப்பத்துக்கு ஒருமில்லாத தாகமிகுதியினாலே அங்கே தோன்றுகின்ற காளல் நீரை நல்ல நீரென்று எண்ணிக்கொண்டு ஒழிப்போய், ஒலும் அங்கே கரணமைல் போகவே, நிரும்பிக் கலக்கத்துடன் ஒழிவருகிறது. இத்தீவை உசுகுத்தேரமானால், உலோபிகளிடத்தில் ஆசையோடு சென்ற தரித்திரர், அவர்களைப் பலத்தவைகளில் தொடர்க்குதும் ஒன்றும் பெருமல் இளைத்து மனம் வருங்கு வரும் தன்மை வினைவுக்கு வருகிறது. ஜயோ பரவம்! என்ன தரபம்!! என்ன பரிதாபம்!!!

வாமனன்.—ஆமாம். ஸ்வரமி! அந்தக் கரணலாறு நம் மையே மயக்ஞுகின்றதே. பகுத்தறிவில்லாத அவைகள் என்ன செய்யும்? இதோ! இந்தப் பறவைகளைப் பசருங்கன், தண்ணீர் இருக்கும் வரையிலும் இந்தக் குளங்களில் தங்கியிருக்குது, நீர் வற்றிப்போகவே, தாங்களும் வேறு குளங்களை காடிச் செல்கின்றன.

துக்கேலர்.—ஆமாம். இதுதான் இழிந்தவர்கள்செய்கை. ஒருவன் செல்வவானுயிருக்கும் வரையிலும் அவனுடன் கூடியிருக்குத்து, அவன் இனைத்துப் போனவுடன் தாழும் அவனது கிளைகத்தை மறந்து அவனிடம் போவதையே கிறுத்திவிடுவது அவர்கள் தொழிலன்றோ?

வாமனன்.—இஃது உலகவியற்கைதானே. சமுத்திரத்தில் வடவாழுகாக்கினி தங்கியிருக்கிறது என்கிறார்களே. அதன் கொதிப்பு இந்தக்கொதிப்பை கிடக் கொடியதாயிருக்குமோ?

துக்கேலர்:—இல்லை. இல்லை. அந்த வடவாழுகாக்கினி சூரிய வெப்பத்துக்கு ஆந்றுமல்தான், குளிர்ந்த இடம் தேடிப் போய்ச் சமுத்திரத்தில் ஒளித்துக் கொண்டிருக்கிறதோ என்று சொல்லலாம்படி, யிருக்கிறது.

வாமனன்.—ஆமாம். இருக்கும். அதனால்தான் மற்றப் பருவங்களிலும் இந்த வேணிற் பருவத்தில் சமுத-

திரஜலம் மிகுதியாகக் குறைந்து போகின்றதோ?  
( செல்லுகிறூர்கள்.)

துசேலர்.—இல்லை. அது காரணமன்றம். இந்தக் கோடைகாலத்தில் கடவில் விழும் நதிகள் சிரற்று இருப்பதாலும், மழை இல்லாமல் இருப்பதாலும் தரன் கடவின்வரவு குறைந்து சூரியவெப்பத்தால் உள்ளதும் வற்றிப் போகிறது.

( இருவரும் சிறுமணைல் வெளியைக் கடக்கிறார்கள்.)

ஐயா! இங்கே பார்த்தீர்களோ இந்த நிலம் பசையே யற்றிருக்கிறதை.

20. தாவரு மிருவினை செற்றுத் தன்னரு மூலமைப் படையாண் கடங்குமுத்தியிற் போவது புரிபவர் மனமும் பொன்விலைப் பாலவயர் மனமும்போற் பசையு மற்றதே.

வாமனன்.—ஆமாமையா! பார்த்தால் எங்கும் அரிசின்றதே. பசையெங்கிருந்து வரும்? இந்த நிலத்தில் இந்தவேளையில் நம்மிரண்டு பேரையுங் தனிரவழி நடப்பார் ஒருவரையுங் காணேம். இந்த மணல் கொநித்து வெந்து உருகியிருப்பதைப் பாருங்கள். இதனால் இந்த நிலத்தின்,

21. பாருமோ டாதுஞ் டாதெனும் பாலதே குருமோ டாதுக் டாதரோ சூரியன் தேருமோ டாதுமா மாகமீ தேரினேர் தாருமோ டாதுஞ் சாலுமோ டாதரோ.

குசேலர்.—ஆனால், காம் போகவேண்டிய வழியெல்லாம் இப்படித் தானிருக்குமோ?

வாமனன்.—இல்லை. இந்தச்சிற்றாரங் கடக்குபோனால் கல்ல கி யு லு ஸ் எ சரஸ்வதி தானிருக்கும். அதனை வெரு ஸ்ரூபத்தில் கடக்கலாகும்.

குசேலர்.—இந்தச் சிறுவழி கடக்குதோமானால், அந்தப் பேசியவழி ஸ்ரூபத்து தானிருக்கும். இந்த வேசிலில் இதனைக் கடக்குபோகவேண்டுமே!

வாமனன்.—அதனால் டுறப்படும்போதே சற்று வேசில் தணியட்டுமே யென்று சொன்னேன். மீறகு தங்களது கட்டுரைக்குத் தட்டுரை சொல் ஈரமல் பயனப்பட்டு விட்டுடன்.

குசேலர்.—நான் இதுவரையில் வழி நடந்திராததால், கடக்கவேண்டிய வெரு நாரவழியை நினைத்து யெல்ல கடப்போமென்று துடிதப் படுத்தினேன். அதனால் உண்டான ருற்றமிது. மனவிக்கவேண்டும்.

(இப்படிப் பேசிக்கொண்டே இருவருஞ் சென்று அங்தமனத்துக்கெல்லாம் அந்தக்கிராமத்தை அடைந்தனர்.)



## முன்றுமங்கம்—இரண்டாங்காட்சி

—  
—

காலம்—மாலை; இடம்—காளகம்.

(ரூசீஸலர் பிரவேசிச்செலூர்.)

குசேலர்.—(தனக்குள்) நான் எனது ஏகரத்தை விட்டு நான்கு இராத்தினி கழித்தேன். ஆசைமிகுதியால் பயணப்பட்டேனாலும், இந்தக் காட்டு வழி களில் படும்வருத்தங்கள், துணிக்க செத்துவதை என்னையும் சிறிது மின்னடையாக செய்திக்கூறு. ‘துன்பம் அடையாதவர் இன்பம் பேருதலோ’ என்பதைப் பலதரமும் எண்ணியே மறுபடியும் என் முயற்சியைக் காக்கொண்டேன். கண்ண பிரான் இருக்குமிடம் மோகஷ் வீடாகும்போது, அதனை நாடிப் பேருமவர் துன்பக்கடலுள் மூழ்கிக் கரையேறுவது இயற்கைதானே. இந்தக்காட்டுமார்க்கமே அந்தக்கடலாகும். இதனைக் கடந்து செல்வதற்கு அவரது ஆயிராமங்களே பெருங் துணையாரும். அந்தவேழு பவஹாழிகளையும் அவன் பேரால் கடப்பார்கள். அது செய்யும் அவனது அரிய நாமங்களுக்கு இந்தப் பெரிய வழிகளைக் கடத்தல் அருமையாகுமோ? போகிறேன். என்ன! இன்றைக்கு வெளில்மிகுதியாயிருக்கின்றதே? சுகிக் காக் கூடவில்லையே,

நடஞ்சம வாமனரும் கடந்துவசத காணக காட்டி ஆம் வெப்பமாலிருக்கிறதே! அன்று இத்தனை வருத்தம் உண்டாகவில்லை. மரங்களோ கல்லும் மூன்றும் கல்ததாறிருக்கிறது. இன்று சூரிய உதயத்துக்கெல்லாம் அதுஷ்டானங்களை முடித் துக்கொண்டு புறப்பட்டிருக்கிறது. வேலில் மிகுதியாலும் வேகமான கடையாலும் நேரம் சோர்வடைகின்ற தாதால், கொஞ்சகோம் இங்கே எங்கேயாவது தங்கித்தான் போகவேண்டும். சிறிது வெப்பங் சூறைத்தமிழ்ரு பயணப்படலாம். படுத்துக்கொள்ளல்லென்று என்னினாலும் இங்கே சோலை யோன்றும் காணப்படவில்லை. ஆயாமாம். பெரிய கானகங்களில் சோலை காணக் கிடைப்பது அரு கைதானே. கொடி.ய மிருகங்களும், கடிவிடப் பிராணிகளும், ஏழி பறிக்கரும் வேட்ரும்லரமல் இங்கு வரப்பார் யாவர்? ஆதால், எனது கணிப் புத் தீரும் வள்ளைம் இந்த அடர்ந்து மரங்களின் நிழலிலேயாவது சிறிதுகோம் படுத்துக்கொள்ளுகிறேன். (அங்கே போம் ஒரு இடத்தைக் கல்லும் மூன்றுபில்லாமல் சுத்தப் படித்திப் படுத்துக்கொள்ளுகிறோ.) இந்தக் காட்டில் மரவகைகள் யாவுமே வளர்க்கிறுக்கும் போலிருக்கிறதே. குரங்குகளும் ஏழியறியாதனவர்கள் மரங்கள் உயர்ந்து வளர்க்கிறுக்கின்றன. இந்த வனத்தில்

மாங்கள் அடங்கும் உயர்ச்சும் செழித்தும் இருக்கும் மாதிரியைப் பார்க்கவே, கான்முகன் அழியும் காலத் தும் இந்தக் காலகம் அழியாது என்று எண்ணுவதற்கும் இடமுண்டாறிறது.

22. சுந்தந்து மலர் கேட்கிறார்ட்டுமாக குரு ராமா  
மின்தவனங்க் காலின்கிறார்ட்டுமாக குரு கூந்ததுமாப்பக்  
காஞ்சமாராத்திரீராமாக குரு பிரீட்டு கா  
மங்கிகளை மறியாத மாராமபுக்காந்திபாரல்.

ஆதலால், இந்த வணமான பூ சாலையில் பூந்தி  
வளரும் எனபதிலோத்தாமிழ்ச் சூலை வகுப்பு  
உழிப்பு ரூபாவிரைந்து வகுப்பதை, குடிய குருபெசிய  
இடமாயும் பூந்தெந்து கூடுதல் விதேங்கிளன்  
இருந்து வாடுப் பெற்றிரத்துவர் பெறுப் புறை  
யுண்டு. மூல சாந்திபை மூலிவசிடம் படித்துக்  
கொண்டிருந்தபோது பற்பல வளங்களைப் பார்த்  
திருக்கிறேன். இதைப்போலப் பேரியவனாக்கைதக  
கண்டு மல்லி. வணம் எனபதை கூறியான வணத்  
கை டெக் கோஞ்சம் புடர்த்தியா சிறுப்புதான்  
என்று இரு எண்டிரையும் எண்ணாரிசிறுக்கேன்.  
பாதைக்குர் சுற்று விலகிறிருக்கும் குடுவே இப்  
படி அடர்ந்திருந்ததானால் இந்த ஒன்னே சிறு  
வேகத்தால் குரியன் குவியே பூக்குவதற்கிடம்  
இராதென்று எண்ணுகிறேன்.

(இப்படிச் சொல்லிக்கொண்டே வங்கிவிட்டார்)

[ சுவேதனும் சுதேவனும் பிரவேசித்தல் ]

**சுவேதன்.**—ஆமாம், நகரில் இருப்பவர்கள் எவ்வளவு தான் படித்தவர்களானாலும், நகரிகத்துக்காக ஸதாசரங்களையெல்லாம் விட்டெழுத்து விடுக முர்கள்.

**சுதேவன்.**—அதேனப்படிச் சொல்லுகிறோய்? ஒழுக்க முடையவர்கள் எங்கிருந்தாலும் சீலராகவே இருப்பர்கள். அவர்கள் தங்கள் கடமைகளைத் தாங்கி யெழுந்ததுமுதல் படுக்கும் வரையிலும் கிரமமாகச் செய்துகொண்டிருக்கிறார்களாதலால், எங்கே போனாலும் அந்தப் பழக்கத்துக்குத் தவறி கடக்கமாட்டார்கள்.

**சுவேதன்.**—அது சரி. அதற்கு மாறாக நான் ஒன்றும் சொல்ல வரவில்லை, இப்போது. நகரங்களில் வசிப்பவருக்குச் சில ஆசாரங்கள் அசாத்தியங்களாகையால், அவற்றை விலக்குவது அவசியமாகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகையினுளே” அல்லவா?

**சுதேவன்.**—ஆமாம். அப்படியானால், கூடுமானவற்றைச் செய்துகொண்டு கடாதவற்றையல்லவா விடவேண்டும்? அப்படியின்றி எல்லாவற்றையும் தொலைத்து நாஸ்திகர் ஆகிறார்களே.

குவேதன்.—ஆகக்கூடாதுதான். ஆனால், என்ன செய்யலரம்? தங்களால் அனுஷ்டிக்க முடியாமல் போகவே, காலதேச வர்த்தமானங்களை யநு சரித்து விட்டிருக்கவுங்கிறீம்.

குதேவன்.—ஞபா! என்னவிது? ஒன்றிலும் ஒட்டாமல் பேசுகிறூய். இது அதகாகுபோ?

குவேதன்.—ஆமாம். நங்களது குலத்துக்குத் தக்க ஆசாரங்களை விட்டிருப்பவர்களை ஒழுக்கமுடைய வர் என்று எப்படிச் சொல்லலாம். அதுவன்றி, அவர்களின் குற்றங்களை எடுத்துச் சொல்வேர மானுலும் சொல்பவரைத் தூஷிப்பார்கள். அத னுல்தான் ஒட்டாமல் பேசவேண்டியிருக்கிறது.

குதேவன்.—இப்பது உண்மையே. நாஸ்திகரை ஆஸ்தி கராகச் செய்தல் சாத்தியமானதன்றுதான். என்ன செய்யலாம்? நல்லவர் தேரன்றி அவரை நல்வழிக்குத் திருப்பக்கடிய நல்ல காலம் எப்போது வருமோ?

குவேதன்.—ஆம். “செயற்கரிய செய்வர் பெரியர்” நல்லோர் தங்களது ஒழுக்கத்தாலும் குணத்தாலும் உபதேசத்தாலுமே உயிர்க்குதல உலகத் தரரைத் திருத்துகிறார்கள். ஜனகன் முதலிய வர்தாங்கள் நிஷ்காம பக்தியாற் சிறந்து ராகத் வேஷங்களை யொழிந்திருந்த போதிலும், உலகத்

தரைத் திருத்துவதாகவே தாங்களும் உலகில்தாக அக்கங்களில் உழல்வதுபோல் காண்மித்துவந்தன ரல்லவா?

சுதேவன்.—ஆமாம். அப்பு கண்ணமதான். அவர் கன் போஸப் பலபேரைப் பற்றி காம் படித்துமிகுக்கிறோம். கேட்டும் வழகிறோம். அவையெல்லாம் ஆகமப் பிரமாணங்களால்லவா? பிரத்தியகங்களைக்கவே அறிக்குதிர்கொள்வதற்கு அவங்கியில் ஒரு பெரியவர் இருக்கிறார். அவரை யறியாதவர் அறியாதவரே.

கவுதன்.—கண்பா! இப்படிச் சிறப்பாகச் சொல்வதாலும், அவர் வசிக்ஞாடிடம் சமாப்திக்கு வெசூ சமீபமான அவநின்னையு போல்வதாலும் அம்மூலாண்களை கண்ணுயித்த தெரிக்கு கொண்டேன். ஆனாலும் அந்தப் பெரியவரைப் பற்றிக் கேட்டிருக்கிறேனே யஸ்லாமல் ஏவரை யொருமுறையாக்குவதும் தரிசித்ததற்கில்லை. இப்படிப்பட்ட பெரியவர்களைத் தரிசித்தாலும் பாவங்கள் ஒழியுமென்பார்களே! நீ யொருதரமாக அம் அம்மூலாண்களைத் தரிசித்ததுங்டா?

சுதேவன்.—கான். அவரைப் பலமுறை தரிசித்திருக்கிறேன். அவர் எப்போதும் நிஷ்டையிலிருப்பவராதலால், சமயம் அறிக்குதான் தரிசனஞ்சு செய்யவேண்டும். ஆனாலோ வெசூ குலபர். பகவான்

வரக்ரோஹாலும் இப்பெருங் தவரிடத்திலே தான் ஸெளல்ப்யசுணத்தைக் கற்றுக் கொண்டாரோ வென்று சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது.

கவுதன்.—என் அப்பனே! உலகத்துக்கொரு மூர்த்தி நியேதான். இப்படியன்றே புகழ் பெறவேண் டும்!

23. தோன்றித் புகடியா! தோன்றக வல்லிலார் டோன்றவிற் டேஞ்சுவாம டன்று.

இதுவன்றே பெருமையென்பது? மற்று, எத்தனை நான் குத்தாலும், வயதாலும், தனத்தாலும் மாத்திரம் உயர்க்கிருக்காலும் பெருமையாகுமோ? கடேவா! அந்தப் புண்ணிய மூர்த்திக்கு ஏதா கினும் குறையுண்டோ? அவரைப் பேரன்ற பெற யவர்களுக்கு ஏதேனும் குறையைத் தருவது எம் பெருமானுக்கு ஒரு திருவிளையாட்டல்வா? அப்படியேதேனும் இருக்கிறதோ?

கடேவன்.—அப்பா! பூரியில் பிறக்கவர்களெல்லோரும் முன்விளைக்கு வசப்பட்டவர்கள்லரோ? ஆத லால், குறையே வில்லாமல் இருக்கமுடியுமா? வடேனும் ஒரு குறையாக்கும் இருந்துகொண்டு தானிருக்கும். ஆனாலும், அந்தப் புண்ணிய புருஷர் தமக்குக் குறையிருக்கிறதென்று அறிக்க வரேயல்லர். அவர் விருப்பும் வெறுப்பும் இல்லா

தவர். அதனால் சுகமின்னதென்றும் துக்கமின்னதென்றும் அறியாதவர்.

கவேதன்.—அவருக்கு என்னகுறை ஏற்பட்டிருக்கிறது? குழந்தையில்லாக குழையா? அதுதான் பெரும்பாலும் பெரியவருக்குற்ற குறை.

கதேவன்.—அதுவன்று. ஆனால் —

கவேதன்.—அதுவன்று? ஆனால், மிகவும் தமித்திரத்தில் ஆய்வுக்கிறப்பார் என்று எண்ணுகிறேன். ஏனென்றால், இந்த இரண்டுமல்லாத மற்றைக்குறைகள் உலகத்தாரை வருத்துவதில்லை. அவற்றிலும் வறுமையுடையார் அடையும்கிறுமையைச் சொல்லிமுடியாது.

கதேவன்.—அந்தப்படியாக மற்றவர் எண்ணிக்கொள்ளலாமே யல்லாமல், பேருமான் குசேலர் கொஞ்சமாகிறும் மனந்தளர்ந்தவரே யல்லர். அவருக்குக் குழந்தைகளோ இருபத்தேழு. இவ்வளவிருந்தும் அந்த மறொலை மற்றவர் கை மேலாகும்படி பேரிய யாசித்தநில்லை. வயல்களில் சிந்திக்கிடப்ப வற்றைச் சேகரித்துத் தமிழ் தமிழபத்தினியிடம் அளிப்பார். அந்தச் சூலையும் அவற்றை அன்போடு வாங்கிக் குற்றிச் சமைத்து எல்லாரையும் திருப்தி செய்வன். இந்தவிதமான தமித்திரத்தை அம் அந்த ஸ்திபதிகள் ஒரு அதிகியையாகிறும்

உபசரிக்காமல் இருங்ததில்லை. இவ்வளவு சுத்தமும் உறுதியுமுள்ள மனம் செல்வர்களுக்கும் உண்டோ?

சுவேதன்.—இஃதென்ன? உலக விசித்திரமாயிருக்கிறதே! ஒத்தவாழ்க்கையென்பது இதுவன்றே! உலகத்தில் கிருஹஸ்தனுக்குப் பத்தினி நல்லவளாகவர்யப்பதுதான் அருமை.

சுதேவன்.—அப்பா! அப்படி வாய்க்காரததால் உண்டாகும் கஷ்டத்தை ஏட்டில் அடக்கமுடியாது.

சுவேதன்.—இவ்வித ஆசாரமும், தருமமும் உடையவர்களுக்கு மலைவி தக்கபடி வரய்த்திரவிட்டால் அவர்களது கொள்கை பயன் பெறுமல் போய் விடும். பத்தினிகளாலேயே பர்த்தாக்களுக்குப் பெருமையுண்டாகிறது என்பதற்கு இஃதோசிதர்சனமாகிறது.

சுதேவன்.—ஆமாம். அதிலென்ன சுதேகம்? கற்பு என்பபடுவது கணவன் சொற்களுக்குத் திறம்பாமல் கடக்க வேண்டியதன்றே?

சுவேதன்.—இதனுலேயே இந்தப் பெரியவர் முன் பிறப்பிறும் கல்வினைகளைச் செய்துள்ளவர் என்று தொன்றவில்லையா? வறுமையுடையவர்கள் முருங்கில் திமையைச் செய்துள்ளவர் என்று உலகம் சொல்லுமானும், அதை இவர் போன்ற புன்

ணியவாங்களைக் குறிக்காது. ஏனென்றால், அருட்பெருங்கடவுள் கல்லதவழுடைய சிலருக்கே பலவிதமரன கஷ்டங்களைத் தந்து, அவரை களியச் செய்து, ஆகன்னும் அவர்கள் தங்களது விரதங்கெடாமல் கட்டது வருக் கந்தமையை உலகத் தார்க்கு அறிவிக்கிறார்.

**கதேவன்.**—ஆம். இவ்வாச முரு ஶவதார புருஷரென்று உலகத்தார் சொல்வார்களே யல்லாமல், கர்மசேஷத்தால் பிறப்பெற்றவர் ஸ்ரூ வாய்க்காசாமல் சொல்லத் துணியமாட்டார். கருமலே இவ்வுருக் கொண்டி உதிர்த்த வரை என்று காரன் சொல்லுவேன்.

**கவுதன்.**—இந்த மற்றானை ஒரு நாமேனும் காணப் பெறுதவர் கண்ணுவானவைதோனும் முகத்திலிரண்டு புன்றுள்ளவரை யாவர். ஒரு முறையாகிலும் போய் அந்தச் சிலருடைய பாதபத்மங்களை என்று சிரியுக்கு ஆபாணமாகப் பூண்டாலல்ல என்ற மனம் ஆரூரு.

**கதேவன்.**—ஏன்? டெ வருவது உண்டானால், இதுவே பயணமாகப் போய் வருவீரம். மனத்தில் என்ன ணியதை ஆராய்ந்து, கல்லானால் உடனேமுடித்து விடத்தே கற்றறிந்தவர் கடமையாகும்.

**கவுதன்.**—ஆமாம். அது துணிவுதானென்றுதும், வீட்டில் சொல்லாமல்புறப்பட என்மனம் துணிய

வில்லை. வீட்டிலிருப்பவர் தக்க துணையில்லாமல் மயங்குவாரல்லவர்?

சுதேவன்.—இந்தப் பேரும் பருமல்லவர மாந்தர்களை நன்மையடையவிடாமல் தடிக்கிறது? இந்த விதமான பற்றுள்ளவர்களே வண்டி வினாக்களை போலச் சூழன்று, சுருண்டு சிறப்பெடுக்கிறார்கள். இந்தச் சிறியசெய ஒருக்கே இப்படி ஆலோசித்தாயானால், பெரிய காரியங்கள் எப்படி வான்று முடிக்கப்படும்?

சுவேதன்.—எனினும்பொய் பரிகாசம ரெய்யாதே. தங்களை நம்மிரிந்தவருக்குத் தக்க அமாதானம் செய்த மிறகஸ்ஸவேர, மற்றுத் தகுமங்களில் நுழைவது மலைத்தங்கு அழறு?

சுதேவன்.—“ ஒருவன், தான் என்னிடிமுடித்து செயல் கல்லதென்று நூர்ம்பித்து அதிலேயே ஆழ்வு கிருந்துவிட்டதனாலும், பகவான் அந்த பக்தனுடைய குடுமப யோகயோगமக்காரத் தான் கவனித்துக் கொள்கிறோம்” என்று கீதை முறையிடுகிறதே. இதுவே ஆன்திகின்றெவரிந்தகொள்கையங்களே?

சுவேதன்.—அந்தத் துணையதானே தேந்றுமல் உலகம் மயங்குகிறது. அதைத் துணைவு சிறிது வண்டானாலும் உலகப்பற்று நாள்கடவில் ஆழிக்காவிடதோ? பற்றேழுழிந்தால் அவ்வேறு, அப்போதே, அதுவே வீடன்றே?

கதேவன்.—இந்த விதமான தணிவு பெரியவரைப் பணிக்கு அவரிடம் பழகினுல்லரமல் உண்டா கரது.

கவேதன்.—ஆமாம். பெருங்தவத்தினரது கட்பைக் கொள்ளாதவர் பிறக்கும் பிறவாதவரே. அந்த கட்பும் பல பிறவிகளிற் செய்த பெருங் தவங்களை வேயே உண்டாகும்.

24. பொன்றுள்ளான் பூமியுள்ளான் புந்தியுள்ளா னுயிடினு மென்றுள்ள ரூவனவ ஸிருந்தவர்த நட்பிலனேற் பொன்னில்லான் பூமியில்லான் புந்தியில்லா னுயிடினு மென்னில்லா ரூவனவ ஸிருந்தவர்த நட்புளனேல்.

கதேவன்:—அந்தப் பெரியோரது உறவே கூடும் கட பாகும். கூடாச் உறவே பாடாய் முடியும்.

25. கூடூற்குக் கூடாத கட்டத்துப் படிக்குப் பீடுதற்குத் தக்கதாய் காடோறு மெலிந்தொழியு நீடுதற்குத் தக்கதுஞ் னெறினின்றேர் கட்பொன்றே தேடுதற்குக் கிடையாத திரவியமு மல்தாமால்.

கவேதன்:—பெரியவரோடு கட்புக்கொண்டால் அடை யும் பாக்கியம் அபரியிதமல்லவா?

26. முந்திக்கு வித்தாகு முழுதணர்த்தோர் பெருட்டே தித்திக்கு காடோறுந் தேவர்பெறந் கருந்திருவஞ் சித்திக்கும் யடியருளுஞ் செப்பரிதால்.

கதேவன்.—ஆமாம். இப்படி அளவில்லரப் பல பேற் றுக்குக் காரணமாக விருக்கிற அந்தப் பெரிய

வரைத் தரிசிக்கப் போவோமென்றால், நீ மீன  
மேஷம் பார்க்கிறோய். உனது குடும்பச் சுமையை  
உன் அந்தர்யாமிக்கு ஒப்பித்துவிட்டுப் புறப்  
படப்பார். போவேரம்.

குவேதன்.—சுரி. அப்படியே போவேரம். ஆனால்  
தாபமான இவ்வேளையில் வழி கடப்பது தகாது.  
சிறிது சேர்ம் இந்தக்காட்டு கிழவில் இருஞ்சு  
மிரகு போவேரம்.

குதேவன்.—அப்படியே யாகட்டும்.

(இருவரும் அங்கே போய் நித்திரை செய்யும்  
குசேலரைக் காண்கிறார்கள்.)

நன்ப! நீ நல்ல பக்தியும் உறுதியரன் நம்பிக்கையு  
முடையவனென்று என்னுடையேன்.

குவேதன்.—என்ன ஆச்சரியம்? இங்கே படுத்துக்  
கொண்டிருப்பவர் யார்?

குதேவன்.—யாரா? ‘கும்பிடப்போனதெய்வம் குருக்கே  
வந்தது’. நீ எண்ணீய எண்ணத்தை உன் அந்தர்  
யாமி முடித்துவைத்தரா. பார்த்தாயா? ‘கடவுளை  
நம்பினேர் கைவிடப்படார்’.

குவேதன்.—நாம் கருத்துள் தியானித்திருந்த நாதன்  
இவர்தாமா? இங்கேன் படுத்துறங்குகிறார்?  
இவரது அங்க வகுணங்களைப் பார்த்தால்,

27. அக்கலம் போறையும் கருணையும் கண்பு  
 மதுக்கருத் திளையை மென்றும்  
 வடக்கருந் தவத்தொ டோருப்புத் தவர்ப்போர்,  
 ஷதுரியும் காமலூ மயக்கும்  
 கடக்கருந் திலை ராடெறு சீலாந் ரூ  
 கபவர்க் டோட் ஸ்ரீந் தன்மீத  
 தொடற்களி நாக வடிசாறக் காய்சேர்,  
 தியார்க்கும் தூயவர் மாலீஸ்.

அன்று தோன்றுகிறது, இப்பெரியவரே தமது  
 கல்ல கடத்தைகளால் உசுகத்தாராத் திருத்தி  
 யருள்வர்வன்ப ய வெளியாகிற நு. இவர் கித்திரை  
 யிலிருக்கும்போதும் இவந்தைய தேழை வேதப்  
 பொருளை என்றுயறிந்தவர் ஏன்பதையொறிவிக்  
 கிறதே.

கதேவன்.—ஆயாம். இந்தமஹான்,

28. படியிலா மஹநான் முற்புணர்க் தவித்தோர்  
 பக்குவத் தீறன்மறித் தறியா  
 வோடிவற சரியை யாதியா னன்கு  
 முற்றுறப் பயின்றுஶாம் தீப  
 னடிமல ரண்டொ யிருப்புமுன் மூன்று  
 வையமுன் மூன்றும்விட டோடக்  
 கடிகெழு காயாம் புங்களீர் மேனிக்  
 கண்ணலே டமர் துகற் றன்டே.

இவரோ இயற்கையில் உல்ல குணமுடையவர்,

மற்றுஞ் சேர்க்கைவிலுள்ள சிறந்திருக்கின்றார். இவரத் தூயவரென்று சொல்லவும் வேண்டுமோ? கவேதன்.—பூருவரும் சொல்லவேண்டியதில்லை. இவர் உருவமே தெரிவிக்கும்.

குதேவன்.—இவர் தமிழ் சிற்றடையகையை விட்டு வெளியே வருவது அருமை. இப்படி வழி நடந்தே யறியாக்கவர். என்ன காரியமாக வெளிப் புறப்பட்டார் சீரியலில்லை. நமக்குத் தரி சனங்கேடிப்பதற்காகவேபுறப்பட்டார் என்று எண்ணுவிடுவான். ஆனால் பகவான் தான் நமது குறையை நிச்சும் பொறுத்தி இந்த ஏந்துவோடு இங்கே தோடு நிர்மாந்த்துவமுறை என்றும் எண்ணுவிசேலா. ஆகச்சியத்தால் மனம் மயக்கியிருப்பதற்குத் தான் ஆற்றும் நோன்றுவில்லை.

கவேதன்.—மாம்பொறுளை இங்கித ஏறுக்கொண்டு வகுதிருக்கின்றார் என்று தூணிவதற்கு முடியாது. ஆனால், நாம் எண்ணியதற்கும் இவர் இங்கே எழுந்தருளியிருப்பதற்கும் உள்ள ஒர்றுமையைப் பார்த்தால், இந்த ஆகியங்கோட்டுவின் அதியற்புதச் செயலென்றே தோன்றுகிறது. கீயோ, பாவம்! வழி நடந்து வந்த பேரினைப்புத்தான் இவராயிப்படி கித்திரையிலரும்த்தியது.

குதேவன்.—இவர் தினமும் கண்ணமிராஜையே ஆராதனம் பரிச்சு வருபவர்.

29. மாற்கடல் கடந்த மனத்தனும் வேத  
வரம்புகண் டிலங்குமிக் குசேலன்  
பாற்கடன் மிசையேர் கார்க்கடல் போலப்  
பையரா வளைமீசைத் துயில்வோன்  
சேற்கரு நெகின்கட் டிருமகன் வருடச்  
விவங்குகாட் டிழுமார மலர்த்தா  
வேற்குஞ்த டூள்ளத் திருவென நாறு  
மியற்றஞ்சு டூச்ஜோ யியற்றும்.

ஆதலார், அந்தக் கண்ணமிராஜைத் தரிசிக்கவே  
இப்படிப் பயணப் பட்டி.நுக்ளாம்.

சுவேதன்.—ஆயாம். இ.உ.கலையாகத்தான் இருக்கும். இவர் முகத்தில் சங்கதாஸம் தோன்றுகிறதேயல் லாமஸ் சியசாம் தோன்றுகிறதா பார். இதுவே இந்த மஹரன் ஸ்ரீ கண்ணபிரான் சேவையை உத்த தேசித்தே மிகுந்த ஆசையேடு இந்தப் பெரு வழியைக் கடக்கு வந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறதல்லவா?

கதேவன்.—யித்திரா! இவரது தேகம் இவ்வளவு மெலிகை யடைந்திருக்கக் காரணமென்ன? விரதங்களை மிகுதியாய் சேற்றுள்ளவர் போன்றுக் கிறது.

ஈதேவன்.—அட்டா! அந்தப் பெருமை சொல்லி முடியுமோ!

30. கொழுங்குவிட் தெரியும் பசித்தழ வலித்துக்  
கோலில்வை ராக்கிய மிக்குற்  
றழுங்குபட் டிடாத சாந்திரா யணமுன்  
னளப்பருஞ் செயற்கரும் விரக  
மெழுங்குவிட் தொனிரப் பற்பகலாற்றி  
யென்பொனி நரம்புக டோன்றிச்  
இசமுங்குதகை வற்றி யிரோத்தமாக் கையாய்த்  
நிகழ்ந்துநார் சீர்த்தியங்குணரோ.

இவர் உபவரசமிராத விரதங்களில்கூரை.

சுதேவன்.—இரு; இரு; சத்தமிடாதே. கண் விழித்  
துக் கொள்வார்போல் இருக்கிறது. அவர் விழித்  
துக் கொள்ளும்போது எதிரே சிற்காமல் சுற்று  
விலகி சிற்போம்.

(சுற்று விலகி மறைஞ்சிருக்கிறார்கள்.)

துசேலர்.—(கண்விழித்து, பகவானை கிணைத்து அஞ்  
சனி செய்துகொள்கிறார்.)

31. முற்று விளமென் றளிர்க்காத்தான்  
முனிவிலாது பொல்லெணச் செம்  
பொற்று மரையிற் குடியிருக்கும்  
பூவை வருடுக் கொறுஞ்சேக்கும்  
விற்று மண்நற் பதமிரண்டும்  
வியங்மா னிலக்கீண்டிட நடந்து  
கற்று மேயத்த சிற்றுயன்  
காமர் சீர்த்தி வாழியவே.

**காராயனே!** கண்ணு!! இந்தாவனலோலா!!! அடி யேனை மாதரித்தருள். உன்று திருவடிச் சேவைக் கென்று நான் இத்தனை துயரமடைஞ்சுவழி கடந் தும் இன்னும் உன் கமலக் கண்ணேஞ்கம் பெற்றி வேனே. சிறிது பாசந்தையுற்று கெஞ்சம் உழல் கின்றதே அதனால் பரிசோதனையா?

32. பற்றித் பழுப்பியத்தும் பந்தக் காபு வென்றுசே  
செற்றச் சுக்கிளக்கந்தான் ஒன்றுறியா தெங்கொலோ  
முற்ற வொழிந்து விடல்.

தன்று பாகுக்கிலோக்கும் பங்கக் காபு வென்றுசே  
கண்ட ரூபாரிசிலேன்டான் ஒன்றுறியா தெங்கொலோ  
வென்ற வொழிந்து விடல்.

நந்தும் விழைக்கிட்டுக்கும் பந்தக் காபு வென்றுசே  
ஏஷ்டி முற்றிட்டான் ஒன்றுறியா தெங்கொலோ  
வந்தே வொழிந்து விடல்.

ஓ, மடகெஞ்சே! இனியாறி னும் அவன் நாமத்தை  
யன்றிப் பகராதே. அவன் திருவடியையன்றிச்  
சூட்டாதே. அவனைத் தரிகித்தற்கல்லாமல், போ  
காதே. அவனை வணங்குதற்கல்லாமல் கையெடுக்  
காதே. சுகவரா! எப்பிழையிருப்பினும் பொறுத்  
தருளவேண்டும். (என்று அண்ணாஞ்சு நோக்கிப்  
பொழுதாறின்கூட யுணர்ந்து, இனித் தாமதிப்  
பது தக்கதன்று. எழுந்துபோவோம். என்று  
பயணத்துக்காகத் தமது ஆடை முதலியவற்றை  
எடுத்துக் கொண்டனர்.)

[ சுவேதனும் சுதேவனும் எதிர்தல் ]

சுதேவன்.—ஆரிய! குதேவன் வணக்குகின்றேன்.

(வணக்குதல்.)

சுவேதன்.—அண்ணலே! சுவேதன் பணிகின்றேன்.

(பணிதல்.)

குசேலர்.—இருவர்க்கும் வணக்கஞ் செய்து; கீழ்க்கீர்தி நிங்கன் யார்? உம்மைக் காலைது எத்தேசம் வாடு வின்றது?

சுதேவன்.—அருள் வள்ளால்' காங்களிறுபோதும் வசிப் பது துவாரகைக்கு அதித்துள்ளதோர் அக்கிசகாரம் தங்களைத் தவிசிக்கவேண்டுமென்று இந்த நண்பர் ஆஸ கொண்டி ஒர்தார். அதன் நிமித்தமே காங்கன் பயணப்பட்டோம் ஆனால் வீட்டை விட்டு நிங்கும்போது இவ்வெண்ணாமில்லை யெங்களுக்கு வழிரிலே தேரன்றிய வெண்ணாக தான். அவ்வெண்ணாக தேரன்றிய உடனே பயணப் பட்டோம். எம்மெண்ணத்திற்குத் தாமதிக்காது எமக்குக் காட்கி தஷ்தருளினீர்கள்.

சுவேதன்.—ஆராம் இதுவன்றே பெறியாரியல்பு? நினைத்தார் நினைத்தபடி முடிப்பது ஈசன் செயல். அதெயலே யெரியவர்கள் இறுதுமென்பர். அது உள்ளங்கை கெல்லிக்கணியாயிற்று.

குசேலர்.—பெருங்குணத்தீர்! கற்குணத்தோர் மற்றவர் தமக்குச் செய்யும் தீங்கினையு நன்மையாக்கான்

தின்புதுவர். தீமை செய்யாத என்பால் நிகழ்த்ததை அன்பால் நிங்கள் ஏற்றுக்கொண்டது வியப்பன்று. உங்களுக்கு நான் எதிர்வந்த இது காக்தாலிய சியாய்மரகுமீ யல்லாமல் என்னால் நிகழ்த்தன்று. ஆனால் எனக்கு நிங்கள் காட்கி கோடுத்ததற்கு ஒரு பொருத்தமுண்டு. நான் கோபாலப் பெருமானைக் காணத் துவாரகையை நோக்கிப் பயணப்பட்டேனுதலால், இவ்வழியில் நான் படும் பட்டையறிந்து உங்களிருவரையும் எனக்குத் துணையாகப் பகவான் அனுப்பின்றாக எண்ணவும் இடமிருக்கின்றது.

கதேவன் — எப்படியோ. அபசாரம்சொல்ல அறியோம். இன்று கல்வைர் காட்கிகையப் பெற்றுப் பரிசுத்த ராணும். தமது அழிப்பிராயப்படி கண்ணால் ஏவப்பட்டவராகக் கொண்டாலும் எங்களுக்குச் சிறப்பேயன்றி வேறான்று. இன்றுமுதல் தமது பணிக்கு ஆளாகின்றோம். எம்கையேற்று எங்களுக்குப் பணியிட்டி உங்கள் உய்யுமாறு செய்ய வேண்டும்.

குசேலர்.— காராயனை! காராயனை! அபசாரம்! அபசாரம்! நான் தங்கள் வரவுண்டாகிய தற்கொயலையும் விரைவையும் வியந்து சொன்னேனேயல்லாமல், உங்களைக் கண்ணன்னுப்பினுரென்றும், உங்களைப் பணியாள ரென்றும் சொல்ல வரவில்லை. அப்

படி என்னவும் என்மனம் பொறுக்காது. நான் இன்னும் பல பிரவிக்கு ஆளாகலாமானால் இவ்விப்பிரயத்தை யென் மனம் எண்ணட்டும்.

குவேதன்.—தங்கள் மனம் நோவக்கூடாது. தமக்குப் பணிவிடை செய்யவேண்டுமென்பது எங்கள் கொள்கையே. அதனைத் தலைக்கட்டிக் கொடுத்த தருளவெண்டுமென்று பிரார்த்திக்கின்றோம்.

துசேலர்.—இது உமக்கு வேண்டுகோளானாலும் எனக்கு அப்தோர் பிரவிக்கு வித்தாரும். நான் உய்யவேண்டின் இக்கொள்கையை, யொழியுங்கள்.

குதேவன்.—ஸ்வாமி! தங்கள் மனத்துக்குத் தகாததை செய்யச் சம்மதியோம். சிறிது நூரம் உங்களைப் பின்தொடரவாவது இடந்தரவேண்டும். இதனை மறுக்கக்கூடாது.

துசேலர்.—நீங்கள் எங்கே செல்லப் பயணப்பட்டார்கள்? உங்களில் ஒருவரை நான் முன் பார்த்திருப்பதாக எனக்கு நினைவு உண்டாகிறது.

குவேதன்.—நாங்கள் இவ்வனத்துக்கடித்ததோர் கிரா மத்துக்குப் பயணப் பட்டுவந்து, காரியங்களையும் முடித்துக் கொண்டோம். இனி தம்மைத் தொடர்த்து துவாரகை போகவேண்டியவரேதாம்.

**குசேலர்** - அந்தத் துவாரகையின் னும் எத்தனைகாலத  
முன்னதோ?

**சுதேவன்** - சுவாமி! இந்தகுத்துதோர் ஊர் கடலுக்கு  
இக்கரையிலிருக்கிறது. அதனையும் கடலையும்  
கடங்தால் துவாரகைதான். அந்தச் சிறிய கிரா  
மழுசு பத்துசாழி கை தூரத்தில்தான் இருக்கிறது.

**குசேலர்** - ஆலால், பயணப்பட வேண்டியதே. சாழி  
கையுமாயிருக்கு. நீங்க ஏழ அங்கே போகவே  
ண்டியிருக்கலால், இனி வழி கடப்பதால் வருத்  
தம் உண்டாகாது.

**சுதேவன்** - புறப்படுவோம் சாழிகையும் ஆயிற்று.  
தங்களுடன் வரப்பெற்றதால், சாங்கஷ் பாக்கியம்  
பெற்றவரா? கும்.

(மூவரும் பயணப்பட்டு வழியில் ஸௌகிக வைத்திகங்  
கனிற் சம்பத்தப்பட்ட பலவிழையும்கணிப் பற்றிப்  
பேசிக் கொண்டே அப்பெருங் காணகத்தைக்  
கடக்கு அஸ்தமிக்க ஒரு சாழிகைப் பொழுதி  
அங்கு மேற்கூரிய அச்சிற்றாரை யடைஞ்சனர்.)



## முன்றுமங்கம்—முன்றுங்காட்சி.

காலம்—மாலை; இடம்—சிற்றூரில் தெரு.

(குசௌர் முதலிபழவருா.)

குசௌர்.—ஆஹா! காற்று எத்தனை மனோகரமாய் வீசு கின்றது பாருங்கள்! இப்பொதனை? இவ்வுரில் மாத்திரம் இதுவரையில் காற்று உலாவுகிறது.

கவேதன்.—ஆமாம்; இது கடலுக்கருகேயுன்ன கிராம மாதலால் காற்று மிகுநிதான்.

குசௌர்.—அப்படியா? நாம் இப்பொழுது கடலுக்குச் சமீபத்தில் வந்துவிட்டோமா? இதே எந்தக் கடல்?

கதேவன்.—இக்கடல்தான் கண்ணீரைக் காணவிரும்பு வோர் கடக்கவேண்டிய கருக்கடல் போன்றதோர் கருங்கடல்.

குசௌர்.—மெய்தான் ஸம்லாரமாய் கடலீத்தாண்ட விரும்புவார், அதற்குமுன் தோன்றும் இன்பங்க ஊனைத்தையும் சிற்றினபமென வெறுத்தபின்ன ரல்லவா அப்பேரின்பத்தை யடைவார்?

கவேதன்.—தாம் இப்பொழுது ‘ஈங்கு வீசும் காற்று மனோகரமாயிருக்கிறது’ என்று சொன்னதா

லேயே, தமக்கு உலகவின்பத்தில் பற்றுண்டு என  
என்னிவிட்டாகுமா? ஐனகன் முக்கானேர் உலக  
விஷயங்களை அனுபவித்திருக்தே பற்றற்று கிற்க  
வில்லையா? பொய்ப்புலன்களைக்குநோய் புல்லையர்  
பாலன்றியே, மெய்ப்புலவர் தம்பால் விளையா?  
வன்றே?

துசேலர்.—ஆனால், சிற்கு அவற்றின்வழி மனத்தைச்  
சேஞ்சுத்திவிட்டால், அவை மனத்தைக் கவர்க்கு  
விடுமென்றாலே?

சதேவன்.—அது பற்றுக்கையார்க்கு இயற்கைதான்.  
அல்லாமலும், தாம் காட்டிய உவமையால் ‘விளை  
கேடும்’ என்பது உடுத்தியாகிற்றாரே?

துசேலர்.—ஆம்; விளைகேடும் காலம் அனுகியபோது  
தான் அமலீனாயடைய அவரத்தோன்றும். அது  
வரைச் சிற்றின்பத்திலே நிகைத்துத்தான் கிடப்  
பா.

சவேதன்.—அருட்பெருங்கடலாகிய பகவான்து குண  
திசயங்களை யெடுத்தோதுவது அரிய வேதக்  
தானே?

துசேலர்.—ஆயாம். சந்தேகமில்லை. புராணத்திற்கு  
எஞ்களும் எடுத்துச் சொல்லும் என்றாலும்,  
அவைகளுக்கும் வேதமே முதன்மையானது.

கதேவன்.—அந்த வேதத்தின் உட்கருத்தை என் போன்றவருக்கு விளக்கிக் காண்மிப்பவர் யாரோ?

துசேலர்.—ஜீவர்களிடத்து அஸ்தும் அருளும் கொண்டிருத்தலே தமக்குச் சுபாவமாகவுடைய பிராமணர்களே வேதாரத்தங்களை உலகத்தாருக்கு அறிவிப்பவர்.

கவேதன்.—கண்ணபிரா ஆம் அவர்களையே தனக்கு ஆசிரியராய்க் கொண்டிருப்பாகச் சொல்லி ஏருச் சிறூர்.

33. அந்தணரேயரசன்முதன் மூவருக்கு மாசிரிய  
ராகுளார் தெய்வ

மந்தணரே மறைக்கிழவன் முதலாய தேவரினு  
மாற்றல் சான்றே

நந்தணரே யாவதற்கு மழிவுதற்குக் காரணமா  
யமைந்த நீரா

நந்தணரே தெப்பவெளக் கென்றுகண்ண னுரைக்கவுடி  
மயிர்த்த லென்னே. [யா

துசேலர்.—ஆமாம். அதிலேன்னதடை? அவர் வரக்  
குக்கெதிர்வாக்கு முண்டோ?

கதேவன்.—இன்று கல்ல பாக்கியத்தைப் பெற்றோம்.  
இக்கைவிட முந்திப்பேறு சிறப்பேயன்று.

கவேதன்.—இதுதான் முத்தியென்பதும். இதுவே  
பிறவிநோய்க்கு மருந்து. இதுவே அறிவையூட்

டி. தொண்டரை வணக்கியவர் கிருபைக்குப் பாத்திராவடிலும் உயர்ந்தது ஒன்று உண் டென்று எண்ணுவதற்கு இடமேயில்லை.

குசேல்.—பாருங்கள் இந்தத் தெளிந்த நீரூற்றை. உருவிற் சிறியதானுலும் குணத்திற் பெரியதா யிருக்கிறது. நீர் வேட்கை மிகுநியுண்டாக கடுக்காட்டில் தேடித்திரிக்கு தவித்துத் தயங்கி ஞோமே. இப்போது தாகமில்லாவிட்டாலும் இதன் தேவீவைப் பர்க்கும்போது குடிக்க ஆவல் உண்டாகிறது.

கடேவன்.—ஸ்வாமி! சியத மனமுடைய பெருஞ் செல்வரையும் குத்துவக்கும் குணமுடையவரையும் ஏடுத்துக் காட்டிவகுக்கே இங்கே கடலையும் அதற்குத்ததாக இந்த ஊற்றினையும் பகவான் உண்டாக்கிவிருக்கிறோர் போன்றும்.

சல்.—அது மாத்திரமான்று. ‘இறைவன் உருவத் தால் மாத்திரமல்லாமல் குணத்தாலும் ஜீவரைத் தன்வழிக்குத் திடுப்புகிறோர்’ என்பதும் இவ்விரண்டினாலும் தெரிகிறது பாருங்கள்.

கலேதன்.—ஆமாம். இந்த இரண்டும் கடலும், ஊற்றும் தெளிவில் உத்திரங்காலும் குணத்தில் வேறுபட்டே இருக்கின்றது.

**துசேலர்.**—என்னவிது? இந்த வலைச்சிகள் விற்கக் கொண்டுவந்திருப்பது மீனுமிருந்தாலும், அதிகமணம் வீசுகின்றன.

**சுதேவன்.**—ஸ்வாமி! அவர்கள் தலைவில் சூட்டியிருக்கும் தாழைமலர்கள் அந்த மீன்களுக்கும் மணமேற்றுகின்றன.

**சுவேதன்.**—ஆமாம். தாழம்பூ நல்லோரையும். அதனைச் சேர்ந்த மீன்கள் கெட்டவரையும் உணர்த்துகின்றன.

**துசேலர்.**—என்னையாவிது? இந்தங்கு சிறு கிராமமானும், ஒவ்வொரு குடிசையின் வாயில்தோறும் செல்வரும் விரும்பக்கூடிய பல விலையர்க்கு முத்துக்கள் குப்பைகளோடு குஷிக்கப்பட்டிருக்கின்றனவே.

**சுவேதன்.**—இது, கண்ணைக் காணவிரும்பி வருவாருக்குச் செல்வத்தில் பற்றிருக்கக் கூடாது என்றதுமது கொள்கையை வெளிப்படுத்துகின்றன. எதுவும் மிகுநியாவிருந்தால் அலங்கியக்கூன் தோன்றும்.

**துசேலர்.**—இருங்கள், இருங்கள் இதென்ன சப்தம்? பேரெவளியாவிருக்கிறதே.

**சுதேவன்.**—இது கடலோலிதான். காற்றுக்கால மாதங்கள், பெரிய பெரிய அழிகள் கரையில் வந்து மேற்றுகின்றன.

துசேலர்.—ஆனால், கடல் கிட்டவிட்டதோ?

சுவேதன்.—ஆமாம். அதோ பாருங்கள் எதிர்ப்புற மாக.

துசேலர்.—(பார்த்து, சற்று சிதாளித்தல்) ஆ! ஆ!! என்னசிலம்! என்னபெறுமா! ஏன்சுகரம்பீர்யம்? சௌவன்.—ஆமாம். இவர்குதான் இதனைக் கண்ண அத்து ஆப்புக் காண்டிகின்றார்கள் பெரியவர்.

துசேலர்.—அதிலென்ன சக்கேகம்? சிறந்த சங்கத்தைப் பெற்று நுவல்யத்தை யுண்டாக்கி, ஆகை மீன் முசுகிய உருவங்காக் கொண்டு விரிகளைப் பல வகையாறாக காத்து அழுகிய பவளச் செவ்வாய் இயைச்சு, பொன்னாக் கொண்டு கரிய நிறமுங் காட்டி நிற்றலால். இதனைக் கண்ணாரோ அதன்கு உவமையாகச் சொல்லுவது பெருமையே.

கதேவன்.—ஒன்றும்கீரான்ஸிகள் மனததிலுற்ற வற்றை மற்றவற்றிலும் பொறுத்திச் சொல்லுதல் பலிதாது இயற்றாக தாங்கள் தங்கள்து மனத தில் கண்காரிரான்டிய நிலைத்திருத்தலால், கட அம் கண்ணானுமிற்று.

துசேலர்.—சுவேதா! அது மாத்திரமல்ல பெரியேச் சும் உறுபுவத்தை மற்றவற்றுக்குஞ் சொல்லி, அவச் சொல்லி திருத்துங் ருணமுங் தோன்றுகிறது பார்.

துசேஸர்.—ஆமாம், கடலீக் கண்டாய்விட்டது. இதைக் கடக்கவூரா கண்ணாலோக் காணவேண்டும். இதனைக் கடக்கவேண்டுமே தோணிக்காரனுக்கு அதேனும் கொடுத்தல்லவா போகவேண்டும்.


கதேவன்.—பெரியவரே! இங்கே இருக்கப்பட்டவர்களது எண்ணாங் கண்ணபிரான் அநூளாஸ் நல்ல கெறியில் செல்லக்கூடியனவாரி ருக்கும். தம்மைப் போன்றவரை நன்றாய் உபசரித்து வழியனுப்புவார்கள். தடையில்லை இது விஷயத்தில் தாங்கள் ஆலோசிக்கவேண்டாம்

துசேலர்.—நல்ல சிகிச்சைதர்களைப் பெற்றுவர் எங்கே பேரனுனும் அந்தகேயர்களாலே நன்றாய் உபசரிக்கப்படுவார் என்பது உண்மையாதலால், தங்களை கட்டினராகக் கொண்ட எனக்குக் குறையில்லை. ஆனால், என் கைகிளில்லாதநாயகப் பற்றி வருக்கு கிடேன்.

கதேவன்.—பெரியவர்கள் மற்றவருக்குத் துண்பக் தரக்கூடாதென்று எண்ணிரி; சிறிய கெயலையும்பற்றி மயங்குவார்கள். ஆனாலும், அவர்களுடைய உள்ளக் கருத்தையறிந்த நல்லவர்கள் அப்பெரியவர்களை நன்றாய் உபசரித்துக் குளிர வைப்பார்கள்.

துசேலர்.—‘மிறை யுபசரித்தல்’ என்பதனை விரதமாகக் கொண்ட பெரியவர் எக்குலத்தும் மிறகு

திருப்பார்கள் அவருக்கு ஏற்றம் இழிவு, கல்ல  
வர், கெட்டவர் என்னும் வேறுபாடே தோற்  
ஞுது எல்லரையும் ஒருங்கே உபசரிப்பார்கள்.  
(இப்படிப் பேசிக்கொண்டே தோணிக்காரனுல்  
நன்றாய் உபசரிக்கப்பட்டு அக்கரை சேர்கின்றூர்கள்.)



## நான் நாம்களும் - முதல்காட்டி

—:o)(\_)(:—

காலம்—காலை; ஓடம்—நூறாரங்கிள் பெரியதெநு.

(தீசவர் முதலியாழவநார்.)

கதேவன்.—ஸ்வாமி! இந்தச் செழிப்பான பட்டணக் தான் அவாராகயென்பது. இந்தப் பெரிய தெருக்களையெல்லாம் கடந்தபொலூல், கார்வண் ணஞ்சும் கார்வண்டுக் காலாலா சும்.

துசேலர். ஒயா! இங்கே வர்க்கும் பெரியோர்கள்து தேஜஸ்தாலும், அவருக்கு ஒன்றும் குறையில்லை என்று தோன்றுகிறது. அப்படிக் குறையென்று மில்லாதிருப்பதற்குக் காரணம் இந்த கந்தின் செழுமையல்லவா?

கதேவன்.—ஸ்வாமி! ஒக்பாலக ருக்கும் மற்றுள்ள தேவ ருக்கும் காதலுள்ள கண்ணாமிரானி நுக்குமிடம் இது வரலும் இதன் செழுமைக்கும் விளைவுக்கும் குறை மிருக்குமோ?

துசேலர்.—அதெப்படிக் குறையுண்டாகும்? அவரைச் சேர்க்கவையும் அவற்றைடய கருவைக்கொண்டு விளங்குமென்றால். அவர் தாமரக இஷ்டப்பட்டு வந்து ரோந்த இங்கெர் அவற்றுநவமாகவே விளங்கு வதற்கு தடையென்ன? அவரது ஸாருப்யத்தை

யடைந்த ஒன்றினுக்குக் குறையென்பது எங்கி  
ருந்து வரும்?

34, தருமக் தண்ணாங் தங்கிப் பொலிவுறத்  
தெருமங் தண்ணா பாவஞ் சிதைதா  
வருமக் தண்ணவங் வைவி ஞாநுங்க்  
கருமக் தண்ணாழு யின்றிக் கடிகர்.

சவேதன்.—இந்த ககரைக் கண்டாலும் அவரைக் கண்  
தாகும் போலிருக்கிறதே!

சதேவன்—இருந்தாலும், அவரைக் கண்டதாலுண்  
டாகும் பயன் இந்த ககரைக் கண்டதாலுண்டா  
குமா?

துசேல்.—அந்து எப்படியுண்டாகும்? அவர் இங்கி  
ருந்து விளக்குவதற்கால் இந்த ககர் அவருடைய  
மிரதிசிம்பமாகத் தோன்றினாலும் தோன்றலாமே  
யல்லாமல், அந்தப் பகவான்து எண்ணற்கருமை  
யாகும் குணங்களும் செயல்களும் இந்த அசேநன்  
மான ககரினுக்குண்டாகுமோ? நித்யர்களாகிய  
ஜீவரும் அவரைப் பலவிதத்தால் ஒத்திருந்தும்  
அவரதுசாமான்யத்தையடையமுடியாதவர்களை  
விருக்கிறார்களே. உலகில் யரவருக்கும் போதிக்  
கும் வேதமே அவருடைய அரிய செயல்களை  
அறிந்துசொல்லவும் முடியாமல் தனது முடியா  
மையைத் தன் வாய்க்காண்டிம் முறையிட்டுவிட-  
தே.

கதேவன்.—இதனுலோயே, இவரை ‘இத்தராம் மிக்காரும் இலையாய் மாப்பயன்’ என்று பெற்றோரும் ஒதியிருக்கின்றார்கள்.

குசேலர்.—(அசமியைக் கண்டு) இதேதன்ன! இதுவும் ஒரு கடலோ? அங்கேதான் ஒரு கடலிக் கண்டோமே, அங்கீயும் தான்றி வந்தோமே. இதையும் கடக்கு போகவேண்டுமா என்ன?

கவேதன்.—ஸ்வாமி! இது தான் அகழியேன்று சொல்லப்படுவது. அதனை அரசர்கள் தமதுகாட்டைக் காப்பதற்கு ஓர் அரணை அமைத்துக் கிரான்வது வழக்கம்.

குசேலர்.—இதனைப் பார்த்ததும், உத்தமக் கனிகளின் அழகும் நெலியும் ஆயுக்க போருளுமுடைய செய்யுட்கள் பிளைவுக்கு வருகின்றன.

கதேவன்.—ஸ்வாமி! சற்று தீராணித்து வாருங்கள். அங்கே பாருங்கள், ஒரு அரசன் கண்ணமிராஜைத் தரிசித்துவரும் கோலத்தை. அந்தப் பெரிய கூட்டம் கெருங்கிட்டால் நமக்குப் போக வழி மிராது.

குசேலர்.—(கைகுவிந்து) கண்ணலைக் கண்டாராத் கண்டாறும் தொலையாப் பெரும் பாவங்களும் தொலையுமல்லவா?

கவேதன்.—(தனக்குள்) இவருடையபக்திதான் என்ன? ராமபக்தியிற் சிறந்தவர்களான அஞ்சலைச் சிறு வறும் அரும்புக்குப் பரதஹம் இவருடைய பக்திக்கு ஒப்பரகயரட்டர்கள்போல் இருக்கிறதே. (வெளியில்) ஸ்வரமி! கை கோத்துக்கொள்ளுங்கள். இல்லியரலும், கூட்டத்தில் தவறிவிடவிர்கள்.

குசேலர்.—ஆமரம். ஓண்மைதான்.

(கை கோத்துக்கொள்கிறார்)

கதேவன்.—பெரியவரோ! இரோ பாருங்கள் வணக்கப் பெண்கள் விளையாடுக் கொண்டிருப்பதை. இவர்கள் தம்மாராக்குப் பொங்கட்டிகளை அடிப்பாக வும், பொற்பாத்தி த்தைச் சமையற் பாத்திரமாகவும், அந்தப் பாத்தி த்தில் பண்ணீரைப்பெய்து அத்தை உலை நிரகவும், அந்த நீரான் கல்லமுத்துக்களைக் கோட்டி அவற்றை அரிசிமாகவும், அடிப்பில் ஏராதனங்களைக் கோட்டி அவற்றை நெறுப்பாகவும், பவளங்கொடுக்களை விரகர்கவும் கொண்டிருக்கிறார்கள்.

குசேலர்.—இந்தார் தொவழியை எம்போலியர் கடங்கு போகவும் கூடாது போலிருக்கிறதே.

வேதன்.—அந்த விளக்கு ஆசையுள்ளவருக் கல்லவோ? ஆசையும் வெறுப்பும் அற்ற உங்களுக்கு இல்லை அயற்றில் கவலையென்ன?

குசேலர்.—(கையமர்த்தி) இதன்ன பெரியசத்தம்? (சற்றுக் கவனிக்கிறோர்.) அடுத்த தெரு பிராமணர்கள் வசிக்குமிடபோ? வேதகோஷம் மிகுதியா யிருக்கிறதோ.

சுவேதன்.—ஆமாம், இத்தக் கேஸ்புரத்தைத் தாண்டி உள்ளே நுழைக்கால் வேதியர் வாழும் வீதிக்குப் பேசகலாம்.

குசேலர்.—(பிராமணத் தெருவுக்கு வந்ததும்) நல்லது நல்லது; நகரத்தில் இருக்கும் பிராமணர்கள் ஆசாரங்களில் ஆலைகளிலிருப்பார்கள் என்று கேள்விப் பட்டி-ருக்கிட்டோன். ஏ. டி. ஏ. பி. எஃப். ஃ என்கைய யல்லவென்று இப்போது ஸாமியமாய்ச் சொல்லு வேன். இங்கே காணப்படும் வேதியர் கி யுவர்கள் பட்டாடையும் முஞ்சிகாலும் மான்தோலுமே தமக்கு ஆடையாகவும் ஆபாலாமாசகவும் கொண்டிருப்பதே மேற்குறித்ததற்குச் சாக்ஷியாக கிழ்கும். அவர்களது யாக்கு எவ்வளவு ஸ்பஷ்டமாக வேத மந்திரங்களை உசரிக்கின்றன பாருங்கள்.

சுதேவன்.—நல்ல சுபாவழுடையர் எங்கே சென்றாலும் அவரது கண்களுக்கு நல்ல நடத்தைகளேதாம் தோன்றும்.

குசேலர்.—அப்படி.யல்ல. இலங்கையில் பிராமணர்கள் வேதத்திலும் யாகத்திலும் நிருத்தமுள்ளவராக

விருந்தாலும் ஆசாரங்களில் குறைந்திருக்கின்றார்கள்' என்று வான்மிகிப்பகவான் சொல்லியுடைத் தோර. இது போல்கூடியது, படிப்பட்டு கூடத்தையும், இந்தியப்பிலே கஷ்டத்தையுமையை வேண்டும் மனவரி ஆசாரம்தான் ஆதாரத்து தரும். முறை வணங்கிப்பான் இதுநாற்காலம் சுகரல்லவா?

**கவேந்தன்**.—ஆயாம் காரணமிராஜது வாஸத்தையுடையதாகவும், அவனால் காங்கபதற்கு வரும் தங்களைப் பேசுவதே காங்கநான்டைய ஏரவினால் நல்ல படிக்காதுவைத்தாகவும் இதுத்தலை இங்கிருப்பவர்களுக்கும் கொட்ட ஆழங்கம் ஏங்கிருந்து வரும்?

**குசேலன்**.—அது பாத்ரமிருந்து ஒன்று ஆழுக்கமானது அவர்களது ஆழம் பிரியப்பட முனர்ந்துவதற்கல்லமல் உயர்த்தும் செய்யுமால்வார?

**கதேவன்**.—அது விதிக்கு வந்தமின் ஸ்வாமி! இந்த விதியே பாதுவிந்தெழும். இத்தெருந்தான் நமது அழுவுள்ளென்றாலும் காயாம்பது வண்ணனது அரங்கமீண்டைய ஆட்டுவிடுவனது.

**குசேலன்**.—வரவுதற்காமே. இதுவே பாமபதமுமாகும், (இது விட்டின் தெருக்காவிலே எழுதப் பட்டிருக்கும் சித்திரம்களைப் பார்க்கிறோர்.) இயர! இங்கே எழுதப்பட்டிருக்கும் சித்திரம்கள் எனக்குக் கண்ணமிரானைக் காட்டுகின்றனவே அதேன்?

சுவேந்.—இந்தர் சித்திரங்களைல்லாம் அந்தப் பெரு  
ான, து திருவிழையாடல்களை குறிப்பதற்கு  
என்றே எழுதப்பட்டிருண்டு. கன்றுய்ப் பழகிய  
சித்திரக்கார ஏல் எழுதப்பட்டவைகள்.

குசேலர்.—சிதேவி கர்களே! சிறப்புகடைய இந்த ககர்  
வளத்தைப் பார்த்தவுடனே, பலகாவதவழிகள்  
நடக்க இனப்பும் பறந்தது. படியும் போய்  
ஒழிந்தது, நானில் ஒலிமும் ஊறுகின்றது.

சுதேவன்.—ஸ்வாமி! நுழைத்திலே கண்ணுமிருப்பவர்க்கு  
அது முடிந்தவுடன், நாம் பட்டவருத்தங்கள்  
எல்லாம் தோன் புவன்தீர்; வயாவும் வ்ருத்தமும்  
மழுமிசைக் கருங்கூரலையுக் கண்ட வான் தாய்க்கு  
ஒழிந்து விடிவைதான் ஸ்லீவரர்! இந்து அவரவர்  
மனத்துறிந்த ஆராச்சயைக் காரி விடு, நா.

குசேலர்.—சிதேவி! சிறப்புகடையே! போற்றல்  
கொண்டவர்களும் அரினாரிலைமும் போலும் காரி  
யும் முடியாது. எனக்கு உங்கள் ஸ்லீவரில்லா  
மலி நக்தால், இந்தப் பேறு கிடைத்திரதென்று  
உறுதியரம்ச் சொல்லுவேன். முதலும் உங்களை  
ஆசரியராகக் கொள்வதற்கும் உடம்படிக்கிறேன்.

(கை சிறப்புக்குரு)

சுவேதன்.—(தானுங் கைகூப்பி) ஸ்வாமி! இதென்ன  
உங்களைப் பாவத்துக்குள்ளாக்குகிறீர்கள்? நான்  
கள் துங்கள்து சித்யர்களாகவிருக்கும்போது, இப்

படிக்குத் தரங்கள் சொன்னால் எங்களுக்கு 'இழிவைத் தராதோ?' (ஏவேதனைப் பார்த்து) கண்பா! இவர் கண்ணன் பக்தியிற் பித்துக்கொண்டவர். உள்ளே புதுந்து ஏநிசுங்களைக் காணும் பேரதெல்லாம் கம்மை வணக்குவார்போல் இருக்கிறது. ஆதலால் கமக்குப் பரவம் வந்து சேராதிருப்பதற்காக நாமே இவரை விட்டு விலகுதல் கல்லது. கமது ஸல்லாபத்தோடு இவரைக் கோவி அக்குருச் சமீபமாகவும் கொண்டிவங்க்கு விட்டோம். இனிமேல் இவர் எளிதாகப் போவர்.

கவுதன்.—ஆமாம். அதுவே சூழ்ச்சி. யாதொரு வேலையுமில்லாமல் அரண்மனைக்குன் போதலுங்கூடாது. விலகிப்போவதே கலமாகும். குசேலரைப் பார்த்து மாதவரே! காங்கள் பிராமண வீதியில் குடியிருப்பவர்கள். உங்களை இந்த அரண்யமைன வரமில்லை கொண்டிவங்க்கு விட்வதற்காகவேதான் இதுவரையில் வந்தோம். இதுதான் அரண்மனை வரப்பில். உள்ளே நுழைந்தால் கம் பெருமானைக் காணலாரும். உங்களுக்குத் தவரூமல் காட்சி தந்த ருள்வார். உள்ளன்மிலாதவர் குபேரனுகவிருந்தாலும் தரிசனம் கொடுக்கமாட்டார்.

குசேல்.—(மஹத்துச் சொல்லழுத்தாமல்) கல்லது. அப்படியே செய்யும்கள். தய்களுக்கு கான் தந்த வருத்தங்களுக்கு என்னை மன்னிக்கவேண்

மீ. உலகத்தில் ஒருவரை வருத்தித்தான் மற் றெருவர் சுகப்படவேண்டியிருக்கிறது.

குவெதன்.—வேலூ யில்லாதவர் அரண்மீனாக்குள்ளே போவதுகூடாது. போன்ற சட்டத்துக்கு விரோதமாதலஸ், தண்டி க்கப்படுவாகன். கூடியிருந்து இதுவரையில் நாங்கள் அடைந்துவந்த கல்லை ஸபத்தை யிருக்க கேரளந்தே என்று வருந்து கிடேம்.

குசேலர்.—குணவான்களே! கிருபையிருக்கவேண்டும்.

“ஒருநாட்பழகியும் பெரியோர் கேண்மை, யிருநிலம் யினக்க வேர்வீழ்க்கும்மே” என்னும் பெரியவர் வாய்மொழிகளுக்கு நீங்கள் கல்லு உதாரணமானீர்கள். ‘பேயோடு பழஞ்சும்னும் பிரிவு அரிது’ என்று உலகத்தார் சொல்வர். கல்லதாயைப் போன்றவர்களோடு குவிரக குலவியான் பிரிவதற்கு வருக்கும்போன்று.

குவெதன்.—‘துன்னிக் கலந்தாரக் கைவிடுதல் விலங்கிற்கும் அசிது’ என்பது மெய்ம்மொழி; அதனை நன்றாய் அறிந்திருந்தும் மனிதராகிய காங்களும் கற்பக விருக்குத்தைப் போன்ற தங்களை விட்டிப் பிரியும்படியான சமயமாயிற்று இது.

குசேலர்.—பன்னிப் பேசுவதிற் பயவில்லை. இனிமேல் எதிர்ப்பட்ட இடங்களிலாவது கிணகத்தைக் காண்பித்தலே தருமா.

சுதேவன்.—ஸ்வாமி! என்றும் அருள் மாருமல் சங்க  
னிடத்தில் பிசியமிருக்கவேண்டும். போய் வருகி  
ஞேம்.

குசேல்.—அப்படியே போய்வரவேண்டும்.

(அவர்கள் செல்கிறார்கள்.)

(அவர்கள் கண்மறைவாய்ப் போன்றுடன் தமக்குள்)

இவர்களுடைய கட்புத்தான் இருந்தபடியென்ன!  
என்னேடுபேசினவையெல்லாம் பொருளாழமுடை  
யனவாயிருக்தனவே யல்லாமல், வெறுஞ் சொற்க  
ளாகவிருக்க வில்லை. நல்ல ஒழுக்கமுடையவர்கள்.  
அட்டா! பெறுங் கூட்டம் வருகிறதே, எப்படி  
உள்ளே போவேன்? ஆனால் வருங்கூட்டம் ஒரு  
அரசனது கூட்டம்போலிருக்கிறது. அவர்களில்  
நானும் ஒருவருக உள்ளே போவதே நல்லது.  
(என்று அக்கூட்டத்தோடு போய்க் கண்ணனது  
கோவிலின் உட்புறவாயிலுக்குச் சமீபத்தில் வந்து  
சேர்க்கார்.) இந்த இடத்தைக் கடந்து போகப்  
பட்டவர் ஒருவரையும் காணுமே. இங்கே  
யாரும் போகக் கூடாதுபோலிருக்கிறது. அதோ!  
இரண்டு காவலர்கள் விற்கிறார்கள். என்னவிடுவார்  
களோ? விடமாட்டார்கள் போலிருக்கிறது. அதோ  
சிலரை உள்ளேவிடுகிறார்களே. ஆமாம். அவர்கள்  
நல்ல வஸ்திரங்களும் உயர்ந்த ஆபரணங்களும்

அணிக்கிருக்கிறார்கள். அரசர்கள் பேர்மீறுக்கிறது. அவர்களை விடச்சொல்லிக் கண்ணன்றுத்தரவும் ஆகியிருக்கலாம். கக்தலை ஏதித்துவக்கிருக்கும் என்னை உன்னே விடுவது அஸாத்யக்தான். ஆனால், அவர்கள் முகத்தின் தேழுவைப் பார்த்தால் நல்லவர் போலத் தோன்றுகிறது. எனது எண்ணத்தைச் சொல்லிக் கேட்டால் அவசியம் விடுவார்கள் போலும் இருக்கிறது. போய்க்கேட்கட்டுமா? மனம் கலங்குகிறதே. எல்லாவற்றுக்கும், கண்ணன் இருக்கிறார். போய்க் கேட்கிறேன்.

(மனத்துணிச்சு அருகே போகிறார்.)



## ஈன்காமங்கம்—இரண்டாங்காட்டி.

—:(o)(—)(o)—

காலம்—மாலை; இடம்—கோயிலின் வாயில்.

(குசெலரும் துவாரபாலகரும்.)

குசெலர்.—கண்ணாலுக்கு அடியவரே! எல்ல வினையைச் செய்திருத்தலால் பாவக் தொலைத்த மாதவரும், செய்ய முங்கமலத்தோலும், மற்றைத் தேவரும் கண்ணற்கரிய புகழ்பெற்றவாரனீர்கள். உங்களைக் கானுக்தோறும் கண்ணனைக் கண்டதுபோலச் சுக்தொஷங் கொண்டேன். ஏனெனின், ஸ்ரீயப் பதியரன நாராயணனை நித்திய சேவை செய்யப் பாக்கியம் பெற்றவராதலால்.

ஞாந்திலன்.—ஓய்! சீர் ஆருங்கானும்? சும்மா படித்தி நியே. ஆசார வாசல்லே ஒம்ம அனுக்கு வேட டியை கட்டிக்கினு சும்மா அவக்கிறீம்.

குசெலர்.—செல்வரே! எவியேன் பிராமணர் குலத்து உதித்தேன்.

ஞாந்முகன்.—அடி! இதேது; இவரேயிங்கவிட்டுடோயே! ஏசமான் கண்டா நலிக்கல்லவரும். போய்யா அங்கு! இங்கனே பிச்சை போடுமாட்டார்.

குசெலர்.—அப்பா! நான் இங்கைக்கு வரவில்லை; கடல் வன்னையைக்கரண்வந்தேன்.

துந்திலன்.—இயா! பாப்பாரச்சாமி! இங்கனே பாரங்க ஆராச்சி இப்படி வேட்டியோடே இருக்கிறார் களான்று. அல்லாது, உள்ளே தான் போருவுள்ள அப்படிப்போது ஆம் ராகாக்க அல்ல போற்று.

துந்திலன்.—அப்படியல்ல. கள்ளான் யானாரும் நண்ணாற் கேளியான். இப்படி யா நாரும் அநூர் ரெய்ய வெள்ளே இப்புழுவினில் உங்கள்ளாரவரேன்பர். ஆதலால் அவர்கள் காலை மனங்கொண்டவர் அவரைக்கன்றி மனங்கொண்டவரீயானர்.

துந்திலன்.—ஏடு! எவ்வளவு! போன்று கம்மாப் பேரவியர், சும்மா பனக்கபபட்ட மாதி! என நென்னமோ சொல்லு. இங்கிருந்து நொலிச்ச எங்களுக்குத் தய்யாடம் வைக்கவா?

துந்திலன்.—அப்பா! நீ சொல்லும் மாதி எம்பிரன் கண்ணான் எனக்குரிய பழங்குழம் உள்ளவர். காங்க விருவரும் திறுப்பரச்சில கடிப் படித்திருக்கிறோம்.

துந்திலன்—இய! பெரியவுகாரமிழுங்க ஒரு புரோசன மும் கெடைக்காத விசயத்துக்கு இப்படிப்பொல் யுஞ் சொல்லவாமா? வாண்டாம். காங்கன் உள்ளத அனுப்பமாட்டோம். போங்க.

துந்திலன்.—இய! அப்படிச் சொல்லப்படாது. இந்தப் பயணிப் பெறுவதற்காகப் படக்கூடாத கஷ்டங்

கணியெல்லாம் பட்டு வந்து சேர்ந்திருக்கிறேன். கீங்கன் இப்படிச் சொல்லி என்னை விலக்கினால் ஏன் உய்ய ஏழியத்துப் போவேன். உங்களுக்குத் தேவேஷம் வந்துசேரும்.

**தூங்கும்.**—**சுரிதான் போய்யா!** பேரக்கூடாதுன்னு காலிக் காட்டுதீம். தேசமாம் பாஜமாம்; கோசும் பாவழும் எங்களை என்னபண்ணும்? எங்க வாய்மையை நான்கு சேம்கவும்.

**தேவேஷம்.**—**(தனக்குன்)** இ வன் நான்கமகையத்தான் சொல்லுகின்றன. இவன் வேலை தக்கவையை யுன்னே கிடைவதுதானே. வெளிமில், கரவல்லோ! என்னைத் தண்ணக்கிடம் சேர்ப்பிந்தால் அவர் உய்களைப் பெறுவதுப் படித்துவரேயன்றிக் கோதித்துக் கொள்ளுமாட்டார். பிராமணாடுகிய என வார்த்தையை யுன்கமயைன்று எண்ணிரி எனமீது தயவு செய்யுங்கள்.

**நாந்திலன்.**—**சாமி!** எசமான் பேட்டுக்குப் போறவங்க சாசாவா இருக்கோனும். அல்லாட்டித் தக்க பெரிய மஹானா பெருக்களா இருக்கோனும். அப்படிமில்லாதவகளே கிடக்கொல்லி யெங்க ஞக்கு உத்தரவில்லை.

**துர்முகன்.**—**ஆட எந்தசாமி!** கல்ல பளபளான்னு நகை யும் மறுக்க தணிடும் போட்டிடு வரவுவே

பெரிய பெரிய ராசாக்க, அவுகமின்னூழம்பின்னு  
நூம் கத்தியும் கெட்டுமாவாராக. ஏசமான்பேட்டி  
கெட்க்கல்லேறு காந்தாக்கிட்டிறுக்காக. இவரு  
ஏசமானைப் பாக்க, ஞுமாம் உங்க விட்டுத்தனு  
மாம். வேட்டியைப் பாகு. பறிநூலிரம் மாடப்பு  
மாடச்சுக் கட்டி-கிட்டா, நூம் வேங்க்கு வச்சாப்புலே  
எல்லாக் தெரியுது. கடம்புலே நாம்பு எண்ணைப்  
பாக்கலாம்போல் இருக்கு. இவரு அரண்மனைக்  
சூல்வே பேரக, ஞுமாம்.

துந்திலன்—சாமி! இங்கே பேராவுக இப்படி வரமாட்டாக. அவுகளுக்கு தேராங்குநிறையும் ஆஜினயும்  
ஆனும் வேறொம். கைவிலே கடகழும் காதிலே  
குண்டலழும் வேராலே மோறியும் மாருலே  
ஆரழும் பட்டுப்பட்டாச் சிலையும்வேறொம். அவுக  
கடங்கு வரமாட்டாக. வாகனத்துலே வருவாக.  
இங்கிட்டும் அங்கிட்டும் கையைக் கூப்பிக்கிட்டு  
ஆஞ்சுங்க வருவாக. அப்படி வாரா நாங்க மரியாறி  
யோட வணங்க ஸின்று வளிவிடுவோம். அப்படி  
யல்லாட்டு பொட. வியபுடு-ச்சுத்தான் தன்னுவோம்.  
நீங்க பாப்பாரச்சாமியாச் சே எண் ஞுத்தான் பாக  
கநம். நாங்க என்னசேவேரம் சாமி! ஏங்களுக்கு  
உத்தரவு அப்படி. இல்லாட்டி. என்ன எங்க  
வரும்படியே நீங்க ஏதாகி றும் வாங்கிக்கிடற்களா?  
அதில்லே. விளின்று உத்தரவானுச் சரிதான்.

துகேலர்.—நீ சொல்வது சரிதான். இதுவரையிலும் அப்படித்தான். இனிமேலும் அப்படி.யே நடக்க வேண்டும். ஆனால் என்ஜிடன் நட்புச்கொண்ட வராதலால் அப்படியுங்களோக் கோபிக்கமாட்டர்.

தன்முகன்.—சாமி! பொய் சொல்லாதிங்க. ஒங்களையும் ஏசமானையும்பார்த்தால் மண்ணுங்கட்டிக்கும் மலைக் கும் உன்ன வித்தியாசமில்லையா? தெரிந்தும் நீய்க இப்படி வரக்கூடாது. சேசம் சேசம் எந்திரிகளே? ஒங்க எடத்துலே கேம் கிச்சயமானு இதுவரைக் கும் ஒரு ஒலிச்சுருளானு அனுப்பியிருக்கானார்.

துந்திலன்.—சாமி! ஒருவேள ஒங்ககூடப் படிச்சிருக்கலாம். ஆனாலும் பணக்காரருக்குப் பணக்காரர் கேசந்தான் எப்பவும் கெளக்கும். ஏனோ யுங்க சிகேகம் கெளக்காது. கல்லாப்படிச்சிருந்தாலும் பணம் இல்லாப்போனால் ரசா சபைக்கு ஒத்துவாது. ஒண்ணும் படிப்பு இல்லாதபோனானும் பணமிருந்தாப் பேரியவுங்கதானோ.

துகேலர்.—அப்பனே! இல்லை, இல்லை. அப்படிக் கண்ணாற்று, மறநியிருக்கமாட்டாது. நாங்கள் படித்துக் கோண்டியுட்த காலத்திலே அக்கண்ணன் எனக்குத் தனமலிப்பதாகவும் இந்தநாளில் வரும் படியாகவும் கட்டளையிட்டிருந்தார். அதனால் இப்போது நன் வந்தேன்.

துந்திலன்.—ராமி பெரியவுகளே! நீங்க என்னுத்துக்கு பொய் சொல்லப் போறீங்க? அப்படிச் சொல்ல மாட்டாங்க. ஆனால் பணக்காரங்களுக்கு இந்த கெனவு இருக்காது சரமி. அதிலேயும் இவக ராசா காரியமே எப்பவும் சரியாயிருக்குமே.

துண்முநன்.—ஏன்? கம்ப எச்மான் இதைப் பாப்பராச் சாமியோடெ படிக்கிறபோது, அந்தகாள்பளக்கத் துக்காக அப்படிச் சொல்லிகிறுப்பரா. இந்த காள் பணக்காரிஸ்வாதபோக ஒன்றும் கெனைச்சீருக்கமாட்டாக ஒல்லார்டு அவுக்களுக்கு கெனவு இருக்கிச்சன்று கூடுதல் மீயாவ நு ஆவாவது அனுப்பின்களா கம்ப சாமிக்கு. இல்லே பாரு.

துசேஸ்.—அப்பர்! கண்ணன் அப்படி கினைக்கமாட்டா ரென்றெண்ணித்தான் இவ்வளவுதாம் கடங்கு வக்தேன். என்னுடைய ஆசை இப்படி யலையச் சொல்லியது.

துந்திலன்.—ஆமாம். அவுக்களுக்கு கெனவிருக்தா அப் படி, ஒங்களே சும்மாப் போகச் சொல்லமாட்டாக. கெனவிருக்கோன்றுமே.

துசேஸ்.—அதற்காகத்தான். என்னை உள்ளே விட்டு விட்டாரானால் கான் அவரை கேளில் தரிசித்தபோது அல்லாம் பழகின்று போலாய்விடும். கொஞ்சம் தயவு செய்யுங்கள்.

துந்திலன்.—சாமி இதோ பாருங்க, எத்தினி ராசா  
மாருங்க பத்திபத்தியா ஏசமாங்களப்பாக்கக் குஞ்  
திக்திக்கிட்டும் நின்னுக்கிட்டும் அலந்திகிட்டும்  
இந்தப்படி கல்ல பணக்காரங்களெல்லாம் போறத்  
துக்கே கூடாதபொதுநிங்க பேரகழுதியுமா ஒன்  
கக கந்தத்துணியோடே? நாங்க எப்படி உங்க  
கிடறது. நாங்க விடமாட்டோம்.

துந்முகன்.—சாமி' ஆன ஆரு காரியம் பண்ணுங்க  
எங்காலும் போயிக் கல்லதுணி கட்டிகிட்டு வரங்க.  
ஏங்க விட்டுடனாலும். அப்பறம் ஒங்க சாமர்த்  
தியம்.

துசேலர்.—அப்பா! ஏன் நல்ல துணி க்கு ஏங்கே  
போவேன்? எனக்கு இங்கேயார் இருக்கிறார்கள்?  
என் நீர் வெது தூரத்திலிருக்கிறதோ நீங்கள்  
சௌல்வது என்னுல் எப்படி முடியும்?

துந்முகன்.—ஏன் சாமி! நிங்கத்தான் பரப்பாரச்சாமி  
யாச்சே. அந்தோ இருக்காங்களே ராசாக்க, அவு  
களைக்கெட்டா குபிப்பாக. கேளுங்களே.

துசேலர்.—(ஒன்றுக்கேர்ன்றுமல் சிரமிந்துத் தமக்குள்)

35. மின்புசங்க மதாளி யாங்முக் தாராமாம் விளங்கு பட்டாம்  
பொன்னிசங்க ஜூர்வி யாமிப் போற்றியாம் பெறுவ தெங்கே,  
நாங்கய எம்மு த வோ நாளி; ஜுப் கோட்ட தின்று (தீட்ட  
வெங்கங்கும்வா பியங்கு ரூபாக்கறையியற்றுத் த வெங்கு

நாழிகையாக அப்பெரியவரோடு வாதிக்கிறார்கள். அது மாத்திரமன்றி முதலில் அவரை வாய்க்கு வந்தபடி யெல்லாம் நாயிற்கு என்னழுங் செய்து விட்டார்கள். நான் அதுபூதல் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

ஐயன் — அட்டா! கேடுத்துவிட்டாயே காரியத்தை. முன்னமே தெரிக்கிறுக்கால் என்னிடம் சொல்லி மிருகக்கூடாதா? பெரியவர்களை ஒருவர்தூஷிக்க நாம பரச்சதிருப்பதும் கேட்டிருப்பதும் தோல் மாகுமே. ஓய்யோ! பாவம்!! அவர் என்ன நினைத் திருப்பார் மனத்தில்.

விஜயன்.— என்ன நினைத்திருப்பார்? அவர்கள் சொன்ன சொல்லினால் விட்டிக்குத் திரும்புவதே கலமென்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.

ஐயன்.— ஆறால் விரைக்குப்போவோம் வா. பெரியவர்கள் மது கண்ணசிரானைக் காணவந்து அது முடியால் மனம் மறுகிப்போனால், அது கண்ண அங்கு இழிவானபெயரையல்வாதரும்? அதிலும் இவர் மகா உத்தமரென்று முகத்தோற்றத்தால் தெரிகிறது. தோலும் நமக்கு ஸம்பளிக்கும். (என்று விரைக்குப்போய் வீர்த்திக்குப் போகும் என்னத்தோடு நிரும்பின பெரியவரையழைத்து, எதிரிர்சென்று தண்டனிட்டு) ஸ்வாமி! தாம்யார்? எங்கு வந்தீர்கள்? ஏன் திரும்பிவிட்டார்கள்?

**குசேல்.**—அப்பா! அவந்தி நேசத்தைச் சேர்ந்த ஒரு மிராமனன். கண்ணாலோக் காணவேண்டுமென்று வந்தேன். வாசிலீக் கடந்து போகமுடியாததால், பல காவதங்கட்டப்பால் உள்ள என் ஊறுக்குத் திரும்புகிறேன். கண்ண என் ய விழுப்பை கமக்கு இருக்கிறக்குமானால் இந்தங்காலிலேயும் கடக்க ரம். நான் செய்திருந்த பானங்கள் இன்னும் கழிய வில்லையாகவால் என்பேசில், அவர்க்குத் திருப்பை தோன்றவில்லை. அதனால் இதும்புகிறேன்.

**ஐயன்.**—ஸ்வாமி! இந்த மாத்தியான பேசியோர்கட்டு எங்கண்ணால்ரான் சங்கவிதிலில் யாதோறு தடை யும் கிடையாது. அந்தக்காவலர்க்கை ஆற்றிலிகள். தம்மையுணரது ஏதேனும் பேசியிருப்பார்கள். அவற்றைச் சிறியோர் செய்த சிகியரயெண்ண வேண்டும். தாம் பேசக்க கடந்து.

**விஜயன்.**—ஸ்வாமி! இந்த வாசிலீக் கடந்து வாங்கள் அதோ ஆஜனாமிதுக்கிறது விழ்நிறுங்கள். நாங்கள் கண்ணாலிடம் தெரிவித்துத் தாழு பெற்றுக்கொண்டு வருகிறோம்.

**குசேல்.**—அப்பா! கந்தையுடன் கூடிய ஏன் கீர்த்தனே விடுவதால் உங்கள் வேலைக்கு ஏதாக்குறும் கெடுதி சேராமல் இருக்கவேண்டுமே.

**ஐயன்.**—உங்கள்வேலைக்கு எப்போதும் கெடுதிசேராது நாங்கள் கண்ணமிரான்று உள்ளக்கருத்தை கண்

ரூப் அறிக்சவர்கள். பெரியோர்களை ஆதரிக்க வேண்டும் என்களைக் கண்ணமிரான் சியமித்தனார். ஆதாரல், அங்கிழபத்தில் தேவரீருக்கு ஸ்தே ஹம் வேண்டாம். (அன்று சொல்லிக்காவலர்களைப் பார்த்து ஏ! அற்பர்களே! எங்வளவுதான் கிரில் ஷாரிக் கிடந்தாலும் சரம்பெறுக் கருங்கல்போல, சக்கண்ணமிராவிடம் இங்வளவு கான் பழுக்கும் வாதுக்கள் இன்னுரைன்று அறிந்துகொள்ளத் தெரியாதிருக்கிறீர்கள். உலகத்தில் உயர்ந்த முசிதப்பிரேக்கியில் சிறந்தகுலம் பிராமணகுலமே. அவர்கள் தங்கள் தபோ மகிழ்ச்சியால் கான்முக அலும் செய்யற்கப்பட விஷயங்களை காடி கண்கு செய்வார்கள். அவர்களை ஏந்தவிதத்திலும் கூம் கொட்டாது படித்துவேண்டும். இதுவே கங்கண்ண வாறு திரும்பாத்தத்துத்து. அவர்களிலும் இம் மாண்பு (மாண்பு) கல்ல தத்துவத்தில் (மெய்ஞ்சுராணி) கோயில்பொட்டிக்கொண்டிருக்கின்ற மேய்ஞ்சுராணி காந்தான்பு அவர்கள் தங்கள் நலைமயிரைப் போக்கிக்கொண்டு பாரி ஜூல் வற்றிரம தரிந்துக் கொண்டு பல கற்றவர்ப்போன்ற பிரஸ்கம் செய்து உண்ணம் ஆரம்பிக்கான்போலும் பேசி, கல்ல காலங்கு செய்யவர்களைக் கண்டு, இக்கருமயக்கள் எதிர்க்கி விட்டிருக்கி அங்பர்கள். பொன் முதலிய பேர்களிடத்து ஆகாசயற்றவர்ப்போலும் பேசிக் கூட்டிலில் அவர்கள் விரும்பிக்கொடிக்க வரவிடச்

சுகிப்பர். பக்குமூமடக்கவர்போல் பலபேர்க்கு உபதேசங்கெய்து தரம் அந்தவறி கில்லீர்கள். வண்ணில். தமங்கு அ வரியமயமில்லை யென்பார்கள். ரூப்பாடு அதை குஸங்களால் அவர்களது வேஷத்தை யாறிக் கொள்ள வரம். ஆனால் மெய்ஞ்சாளிகளோ நாளமேகழுதிர்ந்து மலைகள் கொறுங்கிக் காரத்தாறும். ஏழுகடலும் சிலை பெயர்க்காறும் கோட்டையனும் மனங்கலங்காது, வல்லாம் ஈசன் செயலையிருப்பார்கள். பலபட அவரைப் புகழ்ச்சு பேசினாலும் அல்லது இழுந்த வகைப் போல மிகவும் இகழ்ச்சு பேசினாலும் விழுப்பு, வெறுப்பு என்பது ஒன்றும் இல்லாதிருப்பார்கள். எது கூடத்தாறும் அதனை அகிகியபோடு அன்றைக்கே சொல்வதித்துள்ளிவார்கள். நாளைக்கு வேண்டிமொது பேர்நித்துவத்துவக்கமாட்டார்கள். பொய்வு, நூல் கிடைப்போல்,

36. விண்ணியல் மீய ருதா ரீப் பாதவத்திற் புகஞ்மீட்டுப் புகியின் மேவல்

அண்ணியப்பாராயர் பாவெரஞ்சிசயதாறுபு  
மவயி தந்த

மெண்ணியவை லாம்வர செப் திடங்முகற்செய் சித்தி  
யெங்கும் மேண்டார் [களை

புண்ணியார் சகால்வர் பெருமமயிலர் சித்தமயிலார்  
மூர்மீமப் யில்லார்.

யக்கி பரவசத்தால் ஆடிவார்கள். உண்மத்தெங்கள் போலத் திரிவார்கள். சிலிப்பார்கள் காரணமின்றி. கைகொட்டிப் பாடிவார்கள். தூரிடத்திற்குக்க மனம் பற்றுச்கள். கற்றிக் கடியிடப்பவரிடத் திற் கூடமாட்டார்கள். கங்கையல்லாமல் வேறு உடை உடுத்துக்கொள்ள மனங்கொள்ளமாட்டார்கள். அவர்களுடைய புகழையெடுத்துச் சொல் வல் சேடனுக்கும் அரிது. பகுத்தறிவில்லாமல் இருந்து சாதுக்களை வாய்க்கொண்ட மட்டும் இழித் துப்பேசி அவர்கள் சாபத்துக்கு ஆளாவது அன்றியில் கமது கண்ணபிரான்து கண்ணியத்தையும் கெடுத்துவிடுகிற்கன். இவர் கலை ஓராணி. சற்கருமத்தினின்றும் வழுவாதவர். கண்ணாணிடம் கணத்தஅன்புகொண்டவர். ஒன்றை காடியவரைக் காணவங்தவரல்லர். கண்ணை எப்படியாவது தரிசித்துப்போகவேண்டுமென்பதே இவர்துணிபு. இவரை நீங்கள் இகழ்ந்து பேசுவிட்டுர்கள். அந்தத்தோழும் நீங்க எது செய்தாலும் இயலாது. இவரை வணங்கி இவரது ஆடிர்வாதத்தைப் பெறுதலில்லாமல் வேறு வழிசில்லை. இவரை வணங்குங்கள். இதற்குமுன் இருந்த பாவழும் இழியும்.

(அவர்கள் அப்படியே வணங்கினார்கள். குசேலரும் அவர்களையாசிர்வநிக்க, ஜயவிஜயர் பெரியவரை யழூத்துக் கொண்டுபோய், ஒராண்ட்தில் டட-

கார வைத்துவிட்டுத் தாங்கள் கண்ணனிடம் செல் வதாக உத்தேசித்திருந்ததால், அவரது நாம தேயர் தெரிந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுத் தெரிந்துகொண்டு, அவரைவண்ணக் கூத்தாவு பெற்றுக்கொண்டு, வெகு விரைவாகப் பலவர்யில் கண்ணயுங்கடந்து கண்ணபிரரைச் சபையில்தேடிக் காணுமல், அந்தப்புரத்தில் இருப்பதாகத்தெரிந்து அங்குச் சென்று தமதுவாலை அங்குள்ள பெண் காவலர்களுக்குத் தெரிவித்தனர்.)



நான்காம் ம்— ரன் பூஸ்டாட்சி.

---

காலம்—மார்ச் 17ம்—துரை எழவர் அதிதப்பாண்.

( சங்க நூற்று முனியிய நாடு )

குக்மினி.— ரன்? நாதர்! படித்துக் கொள்ளுகிறது தானே. எழுதுக்குறப்பானோம்?

கண்ணன்.— வெந்த நாழிலகாய்விட்டதே படித்துக் கொண்டு; மங்கள் இருஷர்தீகாடகளுக்கும் வசி யுண்டாகுபோன் யுதான் வியக்கொள்ளுகிறேன்.

குக்மினி.— கனமும்ப் சொன்னார்கள்' இதுவரை முதல் தரமே காங்கர் என்மதிமிறு தலைவர்த்துப் படித்தாலும் இந்தை காளகளிலும் சேரவுண்டாக காமல் ஒன்று மன்றாக கியாயம் என்னவோ? அன்றியும் காமினிகட்டியும் தம்கணவர் செயல் ஜவ்வோன். யும் இனபத்துதயல்லவோ என்டும்? ஒருகரன் நியாயத்துகளை பராத்தால் பரவையின் தோட்டகள் சோந்துவாய்வா என்னவோ?

பானம்.— ஆயாம், ரங்கினி! குறப்பேச விழயமில்லாமல் பேரஞ்சுல் பாயா மன்னா வைத்தான் உருட்டுவது வழக்கம். எனது ஏஞ்சா! இப்படி எப்பேற்றும் என்னைக் காங்கரத்தொண்டிட இருக்கிறதும்? நீ பெரியவனா விருக்கிறுயென்றும், என்ன நான்

வணங்கவேண்டுமென்றும் நாதன் எனக்குச் சொன்ன சொல்லை வேதமாகக் கொண்டு நடந்து வருகிறேன். உலகத்தில் ஒருவரிடத்தில் இன்னே ருவர் வணங்கியிருக்கக்கூடாது. அப்படி அனங்கினால், வணங்கினவரை வணங்கப்படுபவர் இழி வாகச் சொல்லுவார்கள். இத்து என்னிடத்தும் நேர்ந்தது.

ருக்மிணி.—அடி, அம்மா' பிடித் துக்கொண்டிவிடாதே! நான் விளையாட்டுக்குச் சொன்னேனேயொழிய வேறில்லை.

பாமை.—நான் உன்னைப் பிடித்துக் கொள்வதற்குப் பேயா? கன்றுயாச் சொல்கிறோய் ஓவ்வொரு சொல் அம் ஆணித்தாமா?

கண்ணன்.—சகிகாள்! என்ன இப்படி வாதிகிறீர்கள்? விழோதரிகளாக இருந்து வாழுங்கள் என்று முன்னமே சொல்லியிருக்கிறேனே?

பாமை.—நீங்கள்தாம் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்களே. நாதா! யார்மேல் குற்றம் இப்போது?

கண்ணன்.—இப்போது ருக்மிணி மேல்தான் குற்றம். ஆனால் அதனையவள் விளையாட்டாகச் சொன்ன அளையன்றி வேறில்லை. ஆதலால் இது குற்றமுடாக்காது.

பாமை.—ஆமாம், பிரடு! உங்களுக்கு அவரிடத்தில் பயம்போலீ நுக்கி ஏது. ஆதாலும்தான் உண்வை சொல்லாமல் இரண்டின் கெட்டதாய்ச் சொல்லுகிறீர்கள்.

குக்மினி.—இல்லையாம்மா! நன் சொன்னது பிழை தான்மன்னித்துக்கொள்.

பாமை.—நீ விளையாட்டு ந்து தோல்விருக்கலாம், அக்கா! என்றாலும் என் நேங்கம் வரச்சத்தையைப் போறுக்காது என்னக்கூடுதல். அன்றியும் நீயே இப்போது, காமிலிகார்த்துக் கணவர் செய்யும் ஒவ்வொன்றும் இன்பமாகந்தான் இதுக்குமென்று சொல்லினா. அந்தப் பாட்டையே பார். உன்னு கொட்டக்கு வரி புண்டாகாமல் எனக்கு வருத்த முண்டாகுமென்று நிசரான்னதால், கண்ணனிடத்தில் அங்கு உணக்குத்தானென்றும் எனக்கு நிலையைப் பூம் எப்படிக்கூதல்லவா? அப்படி யேண்ணித்தான் எனக்குக் கோபம் வந்தது. இந்த எண்ணம் தொன்றுவிடில் இச்சொல் விளையாட்டாகத்தான் என்னப்பாட்டிருக்கும்.

குக்மினி.—அடியாம்மா! இப்பேத்து சொற்சோர்வுகளையும் குற்றமாகக் கொள்ளுகிறோம். இல்லியுன்னிடம் விளையாட்டாகவும் பேரக்கூடாது போலிருக்கிறதே.

\*  
கண்ணன்.—சமி! இவ்வாச்சத்தையை இம்மட்டேடே, விழுத்துங்கள்.

பாமை.—ஒரு நிதி போம். உங்கட்டு ஏதாவது அவசரகாரியர்கள் என்ன? இங்கு நிலைகீர்கள் வும் கவுரிக்கவும் மாட்டேன்கூறுதே உங்கள் மனம். என்ன காரணம்?

கண்ணன்.—ஆமாம். ஆப்பு எனக்கே தோன்றவில்லை. மனம் அலைச்சு கொண்டுதானிருக்கிறது.

ருக்மிணி.—யாரே ஒம் பக்தர்கள் வாரிலில் காத்துக் கொண்டிருப்பார்கள். அதனால்தான் இந்த மனக்கலக்கம்.

கண்ணன்.—ருக்மிணி சொன்னது ரமீஶன் இல்லா விடில் நிதிகாரணமாக மனம் கலந்துமுறை அதி ஒம் கல்ல பக்தராகவிழுக் கடைவண்டிம். என்மனம் அவ்வளவு ஆடிக்கொட்டுத்து.

பாமை.—இவையெல்லாம் வீணான்ஸங்கள். எவ்வேர ஒருத்தியை மனத்தில் கீட்டின்றுக் கொண்டிருக்கிறீர்கள். அச்சியுக்கி வங்கள் மனத்தில் இருக்கு கொண்டு குடைகிறார்கள். அதை மறைத்து இப்படிச் சொல்லுகிறீர்கள்.

கண்ணன்—பாமா! உனக்குமாத்திரம் ஆலோசனை தணியாகவே தோன்றுகிறது ருக்மிணி அப்படி என்னினுள்ளது? பார்த்தையா!

பேமை.—ஆமாம். நான் மனத்திலிருப்பதைக் கொட்டி விடுகிறேன். இவள் அப்படியில்லாமல் மனத்து

லேயே வைத்துக்கொண்டு ஏதாகிலும் உங்களுக்கு இனிக்கச் சொல்லுகிறோன்.

கண்ணன்.—இதுதரண் உத்தமப்பெண்களின் இயற்கை. கணவன் மனத்தை எப்போதும் எவ்விடத்தும் எக்காரியத்திலும் அச்சொல்லி ஒரும் களிக்கச் சேய்ய வேண்டுமேயல்லாது களிக்கப்பேசலாமோ? இன ஒரும் சிறிது நாழிகையிற்பார், யார் சொன்னது உண்மையாகிறதென்று. உத்தமப்பெண்களுக்குத்தான் கணவர்களின் அபிப்பிராயம் சொல்லாமலே விளங்கும். நான் சொல்லுவதிற் கோபம் கொள்ளாதே. நீயும் அப்படிப் பழக வேண்டும்.

ப்ரமை.—நீங்கள் என்னசொன்னாலும் எனக்குக்கோபம் உண்டாகாது நாதா! மற்றொருத்தி சொன்னால் தான் என்னையியாமல் வந்துவிடுகிறது. அது இன்னும் இனி வரவொட்டாமல் தடித்துவிடவேண்டு வதுதான்.

கண்ணன்.—அப்போது நீ புத்திசாலிவிதான். உத்தமியுங்தான்.

வகூலை.—அஃதென்ன ப்ரடி! நீங்கள் அடிக்கப்போன விடத்துங்கட உங்களது எதிரிகள் உங்களது முகத்தைக் கண்டு யுடன் உங்களை வாழ்த்துகிறோன்! உங்களிடம் என்னவே காயமிருக்கிறது!

ருக்மிணி.—இதுதான் நம்மண்ணலுக்கு மற்றவரினும் பெருமையை யுண்பிபண்டுகிறது.

பாலை.—கொதித்த நெஞ்சுடைய எனக்கும் இவரில் ஸதவீனாயில் உண்டாகும் கோபங்கவெல்லாம். இவர் முகத்தைக் கண்டவுடன் பறந்தோடுகின்ற னவே. மற்றவர்களுக்கு எப்படியிராது? புரு ஷரும் பார்த்து ஆசைகொள்ளும் மேனியல்லவா இது!

லக்ஷ்மீன்.—காதா! எதிரே சிலைக்கண்ணுடியில் தோன் றும் உருவங்களில் ஏந்த உருவத்தில் உங்களுக்கு ஆசை யிருதி, சொல்லுங்கள்.

கண்ணன்.—ஏன் அப்படிக் கேட்கிறோய்?

லக்ஷ்மீன்.—இல்லை. இதற்குப் பதில் சொல்லுங்களேன். பிறகு நான் காரணம் சொல்கிறேன்.

கண்ணன்.—அது கூடாது, காரணத்தைச் சொன்னால் தான்.

லக்ஷ்மீன்.—என்னபிரபு' சொல்லுங்கள் என்றால் வாதா கீழீர்களே!! சொல்லமாட்டார்களா! ஏன்கண்ணு? சொல்லமாட்டார்களா!! (முத்தயிடுகிறான்.)

கண்ணன்.—உங் காரணத்தை நான் தெளித்துகொண் டேன்.

லக்ஷ்மீன்.—அதென்ன?

கண்ணன்.—என்னவர்? என் அழகை என்னையே பார்க்கச் சொல்லுகிறோம்.

லக்ஷ்மீன்.—அதன் அபிப்பிராயமென்ன?

கண்ணன்.—என்னவர்? சேஸ்ஸட்டியா?

லக்ஷ்மீன்.—சேஸ்ஸுங்கன் பார்ப்போம்!

கண்ணன்.—அதுவர்? இருக்கட்டிம் (பாமாவைக் கேட்போம்) பாமா! நீ சொல். இதன்காரணம் என்ன வரக இருக்கும்?

பாமை.—இதிலென்னகாரணமிருக்கிறது? யாருங்கண்டு மயங்கும் உங்கள் தில்ய வடினில் நிங்களே மயங்கு கிழிர்களா இல்லியா என்று அறிவுறுதான்.

கண்ணன்.—பேஷ். ஏன் லக்ஷ்மீ! சரிதானே?

லக்ஷ்மீன்.—உண்மையாய் கான் அதற்குத்தான் பார்க்கச் சொன்னேன். வங்கிதம் இவனுக்குத் தெரிக்குதலா?

பாமை.—இதேதாடி! சமயமறிக்குடி அபிப்பிராயத்தைச் சோல்லமுடியாதா?

லக்ஷ்மீன்.—என்னவோ ஆம்மா! கான் இவ்வளவுக்கும் மாக அறியமாட்டேன்.

கண்ணன்.—பத்திரா! கையில் என்னவைத்துக்கொண்டிருக்கிறோம்?

பத்திரை.—நாதா! ஒரு நாழிகையாக வெள்ளி லைய கைவத் தங்கொண்டு கிங்குகொண்டு ஏஞ்சலேனே. நீங்கள் கவுரிந்தீர்களா? என்றுவிடத்தில் உங்க கருக்குங்கான பிரியர்த்தின் அளவு இவ்வளவு தான்.

கண்ணன்.—நான் இங்கே பேச்சுப் பாரக்கில் இருந்து விட்டேன். கோவிந்துக் கொள்ளாதே; சமீபத் தில்லா. அத்மைக்காது.

(வாங்கி வாயிலிட்டுக்கொன்கிறோர்.)

பத்திரை.—நாதா! இப்பெதங்ன! ஒரு வெற்றிலை பேரட்டுக்கொன்வதற்குஞ் உதடி இப்படிக் கொஞ்சுவிடு கிறதே.

வகூதீன்.—அடி பத்திரா! சற்றுமுன் உன்னிடத்தில் கண்ணனுக்குப் பிரியமில்லையென்று குறைபட்டாயே? உன்னிடத்தில் தனக்குள்ள பிரோகைய நன்றாய்க் காண்மித்திருக்கிறோர். உதடி சிவந்தால் உள்ளவிரியம் வெளியாகுமாமே?

பாமை.—ஆமாம். அதில் சேர்க்கிறுக்கும் வஸ்துக்கள் அளவோடிருந்தால் தானுகர் சிவப்புகிறம் தோன்றுதா?

பத்திரை.—இருக்கட்டும், அம்மா! எங்களிடத்துக் கண்ணனுக்குப் பிரோகை கிடையாது, உன்னிடத்திலேயே முழுப்பிரியமும்.

கண்ணன்.—பத்திரா! கேபங்கெள்ளாதே. அவள் தான் எடுத்துப்போசுவள் என்று உங்களுக்கெல் லாம் தெரியுமே. எனக்கு எல்லாரிடத்திலும் பிரியம்தான். ஒருவராவது எனக்குத் தள்ளுபடி கிடையாது. கிட்டவர! (என்று அணைத்து முத்தம் கொடுத்தார்.) காளிக்கி! விசிறினாது போதும் கிருத்திவிட்டுக் கிட்ட உட்கார்.

[ஐங்பவதி விரைந்து வகுக்கிறார்கள்.]

கண்ணன்.—கண்ணே, ஐங்பவதி! என்ன அவசரம்?

ஐங்பவதி.—ஓன்றுயில்லை. அறையில் உட்கார்க்கு உங்கள் உருவத்தை ஏழுதிக்கொண்டே இருக்கேன். அந்த உருவத்தை முடித்து விட்டுக் கண்ணுக்குக் கருவிழியைவத்தேன். அப்பேதன்ன காதா! அப்படி கள் உருவத்துக்குக் கண் திறந்த முதல், உங்கள் முகத்தில் உண்மையாய்த் தோன்றும்புள்ள முறைல் அவ்வுருவத்தில் தோன்றுகிறது? பாருங்கள். (என்று உருவப்படத்தைக் காண்பித்தான்) பார்த்தீர்களா! இந்தப் புன்சிரிப்புத் தோன்றின வடன் எனக்கு மனத்தில் ஆசை மேலிட ஒடிவங்களே. எங்கே ஒருமுத்தங் கொடுக்கள்.

(முத்தங்கொள்கிறார்கள்)

ரூக்மிணி:—எங்கேடி! இங்கே கெண்டுவர சித்திரத் தைப் பார்ப்போம். (வாங்குகிறார்)

வாங்கினை:—எனக்கேயெக்கா! எனும் பார்க்கிறேன். (வாங்கிப் பார்த்து விட்டு) கண்ணும் இருக்கிறது.

ஐாம்பவி:—ருக்மிணியைப் பார்த்து, என் அக்கா! உங்க சூரி என்ன தோன்றுகிறது? அழகாக சம்மதிருக்கிறதோ?

ருக்மிணி:—அடி என் கண்ணே' கண்ணும் எழுதியிருக்கிறும். இது மனத்திலுள்ள ஆர்வத்தை நன்றாக தெளிவிக்கிறது பார! அவரையே கண்ணும் மனத்தில் உருப்படுத்திக் கொண்டிருக்தால்ஸாமல், கண்ணும் எழுதத்தெளிக்கிறுந்தாலும், முறுவல் தோன்றும்படி எழுதமுடியாது.

யத்திலூர.—புன்சிசிப்பு மாத்திரம் தான் தோன்றுகிற தேர சித்திரத்தில்? கண்ணும்ப் பரநுங்கள். அக்கா! நமது காதனிடத்தில் தோன்றும் மயக்கிற பார் வையும் அதிலிருக்கிறது பரநுங்கள்' எழுதினது அருமைதான். எழுதுவதும் அதிசயக்கான்.

காளிந்தி.—போதும். சித்திரத்தைக் கொண்டு வாருங்கள். சமமா பார்த்துக் கொண்டே இருக்தால் எழுதினவளுக்கும் உருவத்துக்கும் திருஷ்டி விழும்.

(உருப்படத்தைப் பறித்துக்கொண்டுபோய்விடுகிறோன்.)

ாயை.—ஆமாம்! மஹாபடம்! அதிசயச் சித்திரம்! இதைவிட மேலாக எழுதலாம் என்னவோ அல்ல

கப் பெருமைப் பழித்துகிறீர்களே அன்ன. இந்த  
எழுத்து எழுதக் கூடாதா என்ன?

பத்திரை.—உனக்குத்தான் எல்லாரிடத்திலும் பொரு  
மை யுண்டே, அதை மிப்போது காண்பித்து  
விட்டாய். எழுதத் தெரியாதவற்குத் தான்  
வரய் அதிகம்.

கண்ணன்.—பத்திரை அவன் சுபரவம், தெரிக்கிறுக்குதும்  
ஏன் இப்படிப் பேசுகிறோய். ஜாம்பவதியைப்பார  
. தா என்ன ஜாம்பவதி! அவன் சொன்னதில்  
வருத்தமோ?

ஜாம்பவதி காதா! என்னையார் என்ன சொன்னாலும்  
உனக்கு மனம் கலங்காது என்ன வேண்டி முன்ன  
ரூபு சொல்லட்டும்

(இரண்டு மூன்று காவல் பெண்கள் ஓடிவக்கு  
வணங்குகிறார்கள்.)

கண்ணன்.—என்ன விஷயம்? ஏன் அவசரம்?

காவல் பேண்கள்.—வாரிலில் ஜயகிழையர் வகுக்கிறுக்கிறார்  
கள். ஏதோ அவசர காரியம் போகிறுக்கிறது,  
சமயந்தாலும் என்று கேட்டார்கள்

கண்ணன்.—சமயந்தான். சிகிரம் வரச்சொன்னாய்கள்.  
(ஒரு பிள்ளையும் சுந்திய பரகமயும் தவிர மற்றவர்  
கள் கண்ணாலும்குப் பின்புறத்தில் சிக்குகிறார்கள்  
டர்கள். கண்ணார் எழுதுட்டோர்க்கு விராம  
டர்)

ஜூயிலியர்கள்.—'ஆடிவந்து வணக்கி)

37. மாமகறத் தலைவா போற்றி மகிக்தல விளக்கே போற்றி காமரிங் திரன்முச் ரேஸ்டர் காஸ்பிசன் கரியாய் போற்றி நால்கரக் கண்ணு கீர்த்தி திரிபல ரேஸ் போற்றி தோமஸ் செல்வம் வாப்க்க நவாரகைக் கிளைவா போற்றி.

சுவாஸி! ஒருதிகள் தமிழை அரிய கலைகள் படித் தவராம். நுழக்கு மிகக் கட்பாஜரார். கக்கத நான் உடித்துக் கொண்டிருக்கிறோர். மஹாயார் குலத்துகித்தவர். உத்தம குணமுன்னவர் வற்றி எனும்பு எழுஷ்ட தேகழுகடையவர். குசேலரேஸ் பெயருகடோர் அவருக்குத் தங்கள் மீதுள்ள பக்கியை எங்களால் அளவிட்டுச் சோல்ல முடியாது தங்களைக் காணவேண்டுமென்றுவாறிலில் வெசுஞ்சாழிக்கயாகக் கரத்துக் கொண்டிருக்கிறோர்.

கண்ண ஏ.—(சரேரலைன்று கீழே குசேலர்! ஏன் இவ்வளவு தாமதம்? எங்கிருக்கிறார்? அவருக்கு எங்கும் தலைகூடாதே. சிக்கிரம் காருங்கள். நானே போய் அழைத்து வருகிறேன். ஜூயிலியர்கள்.—சுவாஸி! சுற்றுப் போறுங்கள். கங்கள் அழைத்து விகாவில் வருகிறோம்.

கண்ண ஏ:—ஆனால் சிக்கிரம் அழைத்து வருங்கள். அழைத்து வாருங்கள். அழைத்து வாருங்கள் சிக்கிரம். (செல்லுகிறார்கள்.)



## ஐந்தாம் முதற்காட்டி.

---

காலக்—மூவு; கூடம்—அந்தப்புரம்.

(கண்ணலும் குசீஸலரும்.)

(அவூரபாலக்ஞோடு வந்த துசேலரைக் கண்ணார்டு கண்ணன் அணியைய் யுடைத்துக்கொண்டு எழுதின்ற ஆறு போலத் தமது ஆஸங்கம் விட்டுச் சரேலெனச் சென்று எதிர் கோண்டடைத்துவந்து ஒராஸங்த்திருத்தி முகமண்விசாரிக்கத் தோடங்கினார்.)

கண்ணன்.—மாதவத்தீர்! உமது கல்வரவால் இந்தச் சிறு சூடில் பரக்கியமடைக்கது. ஏன் இதுவரை யும் செய்துவந்த சர்மங்களும் பலன்டைந்தன. இந்தக்காலமும் கல்லகிறப்பையடைந்தது.

துசேலர்.—கண்ணன் தம்மை எதிர்கொண்டதூத்து வந்து மிகுந்த உபசாரங்களைச் செய்துகொண்டு ஆஸாத்துட்காரவைத்து கல்வரவு கூறி முகமண்விசாரித்த பேரத்தினத்தால் ஆன்றுக்கேள்ளுத் தரகப் பதிலுறைக்காது இருக்கனர்.)

கண்ணன்.—(தம.ந.பத்தினிகயப்பார்த்து) ருக்மிணியான், பெரியவர்க்குத் செய்யவேண்டிய உபசாரங்களுக்குக்கூட எனது கட்டளை வேண்டுமோ? அவரவர்க்கு இந்தப்பட்டபடி உபசாரங்களைச் செய்யலாம். இவரையன்றித் தெய்வம் கேறின்கீ,

தமிம் வேறில்கீ. சாது வேறூருவரில்லை. இந்த நானே நன்னாரும். இதுவே நல்வேளையாகும். அவரவர் தமது தமது அபிஷ்டங்களைக் கோங்க கொண்டு இப்பெரியவரைப் பணிக்காலும் உப சரித்தாலும் அவ்வங்கிப்பிரயம் தக்கபடி முடியும். தடைப்படாது. இது சிச்சயம்.

ருக்மிணி.—நாதா! எங்களுக்கெல்லாம் இப்பெரிய வரை யுபசரிப்பதில் ஆசை மிகுநிதான். இது வரைத்தமது ஆணையை எதிர்பார்த்திருக்கொம் இனிமேல் எங்களுக்கு மிகுநியாகச் சொல்லவேண் வேதில்கீ. (என்று சொல்லி, மற்றைப் பென் மணிக்கீப்பர்த்து) பாமா' நீதான் ஸ்வாமிக்குக் கலாகு கொடுத்து அழைத்துப் போகவேண்டும். ஸ்வாமி' நீ இம்மஹாதுக்குத் தைலக்காப்பு இட வேண்டும். காளிக்கி! நீதான் இவர்க்குச் சிகைக் காய் தேய்த்துக் கோதாற்றவேண்டும்.

பத்திரை.—அன், ருக்மிணி அக்கா' கான் வெகு விரைவில் கல்லனவரகிய பண்டங்க்கீரா சுமாத்துவங்களமே?

ருக்மிணி.—தக்கவேலிதான். மித்ர விக்கையையும் ஜம்பவதியையும் கடலைத்துக்கொண்டு அறு கலைப்பதார்த்தங்களோடு அடிசிலையும் அமைக்க வேண்டும். செல்லுங்கள். (செல்லின்றனர்.)

கண்ணன்.—ருக்மிணி! ருக்மிணி! நான் மிகுதியாக இருக்கிறேன். இதைக் கைங்கியத்தில் எனக்குக் கொஞ்சமாவது சம்பந்தம் இல்லாமற் போன்ற நான் உய்வதற்கு மார்க்கம் கிடையாமற்போகும். ஆதலால் எனக்கேதேதும் கட்டளைவிடு.

ருக்மிணி.—மிரடு! தாம் இங்கு இருந்துகொண்டு நான் கன் செய்வதற்குன் யாதோரு ஓராற்றும் மிருக்கா வண்ணம் பார்த்துக்கொண்டிருங்கள்.

கண்ணன்.—வேண்டாம்; அது கைங்கரியமாகாது. நான் அவருடைய பாதலை வசெய்துகொண்டிருப்பேன். இத்தான் எனக்கு விருப்பம்.

ருக்மிணி.—சரி. தங்களது அடிப்பிராயப்படியே,

சித்திரலைகை.—அம்மா! வேந்திர் ஆயந்தமாகிவிட்டதே.

ருக்மிணி.—உகாதனை! என் இனதும் தைலம் கொண்ட வில்லை? (இதற்குள் லக்ஷ்மீனாயும் பரிமளதைத் தடுன் வக்கு சேர்க்கனான்.) பாமா! ஏன்தாழதம்? ஸ்வாமிக்குக் கைவாரு கொந்த்து அழைத்துச் செல்வாய் மஞ்சனவறாக்கு.

பாமா.—ஆஹா. இதோ சென்கிறேன். ஸ்வாமி! கிருபை செய்யவேண்டும்.

குகேல்—(இன்றுக்கூட நான்கு நாட்டுகளையும் மற்று முன்ன பெண்ணாகிகளையும் பார்த்து விழிக்கிறோர்.)

கண்ணன் :— பெருந்தவத்தீர்! ஏழூகள் விதுப்பத்தைப் பூர்த்தி பண்ணவேண்டுமென்பது பெறியோர்க்குப் பெறுகமயான கொள்கையையாகும். ஆகையால் தாமதிக்காரமல் எழுந்திருக்கன். (என்றுத் தமது இதுகரங்களாலும் பெரியவரது கைகளைப் பிடித் துக்கிழிறுக்கி அக்கைகளைப் பாயாவினிடம் ஒப்பு வித்துவிட்டு, குசேலர் கொண்டுவகுதிருந்த கர்க்கைத்துணிகள் மெதுவாகக் கழற்றிக்கொண்டார். அப்போது அதற்கு ஏதோ முடிக்கிருந்த கையும் தெரிக்குகொண்டார்.)

பாமா...—ஸ்வரம்! இப்படி வருங்கள். பார்த்து வரவேண்டும்.

கண்ணன்.—குசேலரே! ஏழூ காலும் எனது இம் மனைவிகளும் ஏதாக்கலும் குற்றம் செய்திருந்தாலும் மன்னித்து எங்களையனுக்கிருக்கவேண்டும்.

குசேலர்.—(தமக்குள்) என்ன விக்கைத்திடு! முற்றத் துந்த முனிவர்களாலும் தரிசிக்கக்கூட்டாத இம் முழுமதல்வன் கமக்கு இவ்வண்ணம் காட்கி கோடுத்தருளியதுமன்ற உட்கொல்வாத கரியத்தையும் செய்கின்றார். அவர் செய்யும் கரியங்கட்டுக் கோடும் சொல்லக்கூடுமோ? அதுவும் கூடாதே. வேண்டாம் என்று மறுப்போமென்றால் காவெழுமாட்டேனன்கிறது. பயமாகிறுக்கிறது. மனைவிகளை எவ்விதமாகப் பயக்கிவைத்

திருக்கிழுர். என்ன சொல்ல துணிட்டது என்மனம்! இப்பேண்டெய்வங்கட்டு இவை இயற்கைக்குணக்கள்லவோ? இந்தப் பெருங்காரியங்கள் பழக்கத்திற்கு மாத்திரம் இப்படிப் பண்பாகத் தோன்று. இவை இவர்கட்டு இயற்கைக்குணங்களையாகும். சாம் என்ன நினைத்துவக்கிறோம். இங்கு கடப்பவை என்ன! என்ன ஆச்சியிடு!! கண்ணு! இதுவும் ஆது வீலையா உபங்கு? இந்த உபசாரங்களை ஏற்கும் சான்ஸ்லவோ தோழக்கள் தஞ்சிறென். ஆம், என்னசெய்யலாம்? மறுக்க முடியாதிற்கு, காராயணன்பேரில் பாரத்தைப் பேரட்டுவட்டுப் பேறுத்துக்கொண்டிருக்கின்றன அதுதான்.

(மன்றத்தை செல்கின்றனர்.)

நாமா.—என்வரம்! இதோ இவ்வாய்க்குறில் விர்த்திருங்கள் வகைத்து! என்ன? உன் கருவியம் ஆகஸ்டேம்.

ஈடுணை.—இதோ! எல்லாம் ஆயத்தந்தான். (ஈதல் மிடிக்கிறன்) இப்படிக் கண்ணான் தாழுங்கூட இருந்து அவர்க்குத் தைக்காப்பு இடுவித்து அனுஷ்டானத்தின்பேர் போஜனமும் செய்வித்து, முன்போல் சுத்தியாகம் உகலாகு கொடுக்க, அந்தப்புரத்துக்கழைத்துவந்து ஆஸாத்திருத்தி, நிறுவடி ஓவை செய்துகொண்டிருக்கிறார். அப் போது மற்றுள்ள ஸ்திரீகள் ஆலவட்டம் பரிமாற

ஏத் விதம் விசுவம், குங்கினியும் பாமாதேவியும் அதை கீழ்க்கண்ட முத்துக்கொடுக்கி ரூப்கள். துசேலர் தாம் பேரவை செய்யவத்தை அற்புத்த நிறுமேனியை விவைத்தான் தமிக்குத்துத் தமிக்குத்துத் தேவும் பாஜம் செய்யும்கண்ணாலும் முத்து மோத்துக்கண்ணாலும் துத் துத்துக்கலக்கச்செய்து உலகவாழ்க்கையை மறந்து தமிமையும் மறந்திருக்காது.

**கண்ணன்.—**(அ வர் மேம்மாந்திரம்பதை மறிக்கு திறிதுபோக்கமல்லவா? இத்து அவர்க்கு உலகவாலை கையத் திறும்பயும் விளையுத்துக்கொண்டிருக்கிற பேரில் ரூப்து பாக்கசைவ பொறுத்தை விடுத்து, எது கூட ஸமாஸகத்தில் உட்கூர்த்து) எவரால், துசேலர்! கடந்துவக்கத்திலேயும் பிரதிவேஷவநுகேள்ளுத்தோ? ரூபங்கூட வினா மாற இருக்கின்றேன். என்னெப் பேரல் அறிவிலையாற்றில்லை மன்றத்தைவிட்டு.

**துசேலர்.—**மிருபு' தமா மாந்தை மறிமாதார்த்துத் தர்ன் இவ்வளவு உபசாரம் இல்லை. அதுவே விடத்தில் இந்துஸ்ரீ பொறுத்துக்கொள்ள வேண்டாமே. இப்பெறும் அபசாரத்தைத் தாங்க வகையுள்ளால்லேன்.

**கண்ணன்.—**வெவ்வாரி' இதென்ன இப்பெறுத்தைக்கொள்கிறீர்கள்? காம்கள் அங்குடன் செய்து உபசாரம் செய்துக்கொள்ளவிடுன் தமங்குத் தேசாஜம் உண்டு.

டூரகுமேயன்றி, அதனையங்கிக்கின்றதுக் கோவிடால் சூற்றும் கிழமைது. இதில் கவலை வேண்டாம்.

குகெலர்.—தோழராவதென்ன? என்மனத்தில் தோன்றும் பயங்கரன். தோழர் வேற்றுக்காலம் அவற்றை கீழ்க்கும் சுக்கிர இவ்விடத்தில் முருங்கையில் குத்தும்போது, அது இன்கு வந்தபின்னும் கீழ்க்கும்போது பயங்கரம் அப்படியே ஆனால் எனக்கு குண்டனை பயவேற்காமெட்டத்தில் யான் வைத்திருக்கும் பக்கியால் தோன்றுவது.

கண்ணான்.—பெற்றீ! கட்டினப்பட்டத்துத் தோன்றும் உபசாரம் ஏஞ்சும் அபசாரம் ஏஞ்சும் முறையை கடபடுவேன்றும் தோழரிமென்றும் வர்த்தகங்கள் கிழுக்காட்டாது. வெள்ளில், முருங்கியால் அங்கு கட்டினார் தாலை மாங்கிருது. அவற்றைச் செய்வார், ஏ, மாதவே! இன்று நம்து தந்தைத்தால் அணுக்கந்த போது தொழுங்கும் அபசாரம் ஏஞ்சும் யார்களுக்கு முக்கியத்துவம்? தானு பால்யாசத்தை இன்றும் மறந்தின். தோன்னும்பொது கட்டுப்பக்காட்டியும் கிழுக்கந்தது வெட்டுவதும் கேட்கின்றேன்று நான் அணிய வில்லை. வேதம் முறையில் படித்து அதன்படிட்டதற்குவரையான்றும் ‘அத்தமாகாத்தம் விவேசனம்’ அப்பாவது படித்தறிய இல்லாத்திருப்பதேல் அவர்களைத்தான் போதயார் என்று உலகஞ்சோல்லும்.

குசேலர்.—இயும், கட்டினிற் சிறக்குளதென்றில்லை.

அத்தட்டும் பெரியாரிடத்திற்க சிறக்கும், என்னைப் போறுவிஞரிடத்து அவர்களுடையது.

கண்ணன்.—பெரியார் என்ற வீரனாக ஏனோத்தாறும் உருவத்தாலும் அழுகாறும் செலுத்தாறும் எது வந்தன்று. குணத்தாலேய மணம்பெறவே. இந்தக்குணமில்லாதார் ஸன்யாஸியானாலும் வேஷதாகினேயாவர். பண்ணுடையசரேவீனும் பின்னைப் போன்றவேயாவர். உருவிருந்தும் மறுவுன்ன வரே. அழுகிருந்தும் இல்லாதவரே.

குசேலர்.—தம் சொல்லதற்கும் உற்றுக் கீழ்மதமானதே,

கண்ணன்.—பெரியாரிடத்து கட்டுக்கொண்டால்.

38. செபங்காரி வீதிக்குறைப்பாக நக்கலூடு விடுவதென்பதை  
கிளையாக்க முலைத்துப் பிழைக்காக பணக்காரன்  
யையாய்வுறி அத்துவாட காத்தாறும் கந்தானாக்க  
கணாடுகையார் கட்டுப்பால் நடி கால்கிளைக்கு மற்றிட,  
நுவாயி ! தேவரிச்சு தேவியச் சல்ல சீர்க்கையுடைய  
பாமிற்கே; குபிம்ப காலகேஷபாங்கன் சீவார கட்டு  
தேறி வறுகின்றதன்வேறு? புதிர்க்காறும் செனக்  
கீழாக்கான. ஒருவர்க்கு சல்ல மரீனாவி அரம்க்கு  
விடின் வறுகமெய்க்கப்பட இருந்தும் தோன்றுது.  
அம்மங்கையார்க்கார்சியார் கணவர் பேர்ப்படி கட்டு  
பார். என்ன மிடுவானிலும் எழித்துக்கொயார். கிறி  
நும் காயகன்மீதுபழியுரக்கார், இதனுலக்கே,

39. இல்லதீ வைக்லாண் மாண்பானு ஒள்ளதெ  
வைக்லாண் மாண்பானு என்றால்கூட...

40. தேவோ தொழுதும் கொழுத் தேழுதேழுவான்  
பேர்க்கூனப் பெய்யுமாது.

என்ற பழகொழுதீகள் பெரியார் வாரில் கிளையு  
கிள்ளார். அதேதேகூறுகளும், பகவத்யானமும்,  
பெரியார்ச்செலையும், உலகீர் வெறுப்பின்னம  
ஏதும். உற்புர் பேர்க்கூன்கூமயும் கீழ்க்கொண்ட  
கீடும், அதைகார் சூதாரில்து கடக்கின்றன  
என்றா? பல்பெருஞ்சார் நன்கீர்க் கூழவிருந்தா  
ரும் கூமியிருங்குதலேய சேரக்கில்லிருக்கும்  
கொந்துபிழூப்பெருவனக்கு இவ்வளவு பேர்க்க  
கள் கொட்டக்கீழ்ப்பிற்கும் கீழ்வயிறில் உண்டால  
உடமினும் தமது நினைவை எனக்கு எப்போதும்,  
உம்மை அந்தால் மாக்கன்றால் தாத்துக்கு  
கொண்டுடை இருப்பேன். அந்தக்கிண் பேர்க்கூ  
மயும், அதனால் காம் அப்போது அதுபவித்து  
இனப்பக்காநும், பிரிந்த மீன்ஜார்த் காம் கற்றித்  
கிருந்த புத்திமதிப்பார். கான் கடக்குவத்துறுப்  
உண்டால் பேர்க்கூமயும், அதனால் தம்முமக் கண  
மேற்றும் மறந்தாத தன்மையும். அதனால் எனக்கு  
ஞக் கோண்டும் தமது உறுவிவீத் கோற்றமும்  
இன்று சேரில் கண்டதுபெருவை இருந்தன.  
வைக்லா! ஓருக்கால் காம் காக்கில்லியாருடைய இல்  
விர்காக விரகொட்டத்துவரச் சென்றிருக்கோமே,

கிளைசிதூக்கிறதா? என்ன அல்லவ் அடைக்கோம்! அம்மறையிலும் ரூபிரிலும் கர்ந்திலும் அக்கட்டில் கிந்தகங்கம் இடமில்லாமல் அங்கிரவெல்லாம் வருக்கிறோமே! கிளைவில் இருக்கிறதோ?

**துசூல்.** — ஜிலா! அது மறக்குமா? மறுசான் காலையில் தமிழ் ஆசிரியருக் கோட்டுவது விட்டதே. அவரைப்போல் மிரைகையும் கட்டும் பெருக்கிய ஆசிரியர் உண்டோ? அடடா! கம்கை வீட்டுக் கழுத்துச் சென்று செய்த உபசாரங்கள் சொல்லில் அடங்குவனவர்! எழுதித்தான் முடிவனவர்! என்னபோன்று! பெருங்கருணை! அன்னவரை கிளைக்கும்போதெல்லாம் என்னை மாணுக்கனுக்கவே இன்றும் உரைக்கிறேன்.

**கண்ணன்.** — அப்பெரியவருக்குத்தான் இலையேயில்லை யென்று உலகத்தார் சொல்வதே. ஆனால், கான் அவர்க்கு மேலாகத்தான் தம்கைச் சொல்லிக் கொண்டிருப்பேன் எப்போதும்.

**குசேலர்.** — அப்படிச் சொல்லாருமோ? அது அவரை கிந்தித்ததாகவன்றே முடியும்?

**கண்ணன்.** — ஸ்வாமி! அப்பேதன் அப்படிச் சொல்கிறீர்கள்? அது கிந்தையாகாது. சிறியதீபத்திலிருக்கு தான்பெரிய நீவர்த்திகள் விரக்கின்றன. அதனால் தீபத்துக்கு இழீங்கத்தெய்யம் வர்க்கு. சிறக்க

பெயரே தோன்றும். தம்மைப்போல மறணவர் தமக்குக் கூடந்திருக்கதைப்பற்றிப் பலமுறை அம்முலிவரே தமதுமனக்களிப்பை வெளியிட்ட துண்டன்றே?

[என்று இப்படிப் பலபடம் பேசுகிறான்டு வேறு காழிக்கொள்ளதால் அப்பெரியவரைச் சயலிக்கச் செய்து மீன் இவர்க்கவறும் போறுன்றுக்குருக் கேள்றனர். குரோஸ்ரும் இந்திரபைகமாக மூன் நிலை ஆயக்குறுத்துவதற்கு கானகாம காளின் காலை யில் கண்ணன்றிம் விடுபெற்றுக்கொண்டு ரிரி வாற்றுமல் பிரிச்சு வாநுக்குத் திரும்பினர். கண் ணனே வந்தவரைப் பலபட ஏபசரித்தாகேயன்றி அவர் வேண்டுவக்த விஷயத்தைப்பற்றித் தாழும் கேட்கரமல் அவன்றும் கொல்லும்படி. இடம் கொட்டாமல் முன்னுங்களும் உபசரித்தே விட்டுக்கு அனுப்பின்டனர். குரோஸ் இப்பெறுஞ் ஸம்பா மத்தால் தயது கந்தைகளையும் மறக்குவிட்டு உடத் திருக்க கல்லுக்கடலோடு திரும்பினர்.]



## வித்தாமல்லம்—விடங்காங்காட்சி

---

காலம்—மலை; இடம்—ஏதுமிருந்தாலும் அந்தப்பும்.

(பெண்கள் தன் ஊன் வடிக்கைச் சொல்லி  
ஏதேனும் கூக்கிறார்கள்.)

கிழவேணி.—ஏனது? சிற்கி வேலை! நான் கண்ண  
கிரான் செய்த பேறு மோசந்தாந் யாற்காயா?

தித்திலேநாக.—என்ன அந்த அடிக்கை மோசந்தாந்  
செய்துவிட்டார்? கங்கணன் யானாயும் எவ்  
விஷயத்திலும் மோசந்தாந் செய்யவேண்டிட்டார்.  
வரல்ல வகுபடுமெல்லாம் ஆற்மாஸ் பேசி  
விடாதே.

கிழவேணி.—மோசம் செய்யவா் மாட்டார்க்கிருய்?  
மோசமும் கபட்டழும் அவர்க்கும் தானே தோன்  
மிள. அவர்க்கு கபட்டாடுக்குத்தாநி’ என்று  
அழைக்கிறார்களே உக்கத்தார். அதனுல்லை  
யவரும் இயற்கை வளிப்படவில்லையா?

தித்திலேநாக.—ஏது நில! சிற்கிறம் எழுகத்தெடுக்  
தால் மீம்பத்துக்குக் குறைஷ் தொன்றுமல் எழுது.  
தோல்லத்தெரிக்கால் அத்தம் தெரிக்கு சொல்லு.  
வீலை வரம்மதங்கொண்டு வகையேற்றுக்கொள்  
வாதே. கபட்டாடுக் குத்திருதான் என்றால் கப  
டும் என்கிற மாண்யயை இவ்வுமரக்கிய சுப்பாகில்

ஆடச் செய்கிறோர் என்று பொறுள் அவ்வாட்ட  
டத்தைப் பார்க்கிறார் உலகினர் அவர் பேரவை  
லேயே அவர் செய்வதெல்லாம் கடாக வெளியீடிய  
உண்கமயல்லவன்று காஞ்சம் கிளங்குகிறதே,  
ஏதோ சில காரணத்தால் விடுக்கு மாறுக அவர்  
செய்வரானாலும் அதுழுதில்லை அது காரணமின்  
போதுட்டெனவேதான்றும். அவர் யாதுக்கும்,  
அவறுள்ளும் பெரும்பாலாகத் தமிழ்மக்களினுருக்கு  
உதவியையே செய்வார். அப்படி உதவி செய்வதே  
ஹம்மிரண்டு விதமுண்டு. ஒன்று, மூத்தியை வெ  
ளிப்படையரகச்செய்தல், மற்றொன்று, அபகராம்  
செய்வதுபோல் உபகராத்தைச்செய்தல் அவர்களு  
இந்த கல்லை இயற்கையை, அவற்றைய கல்யாண  
குணங்களை கண்ணுய் அனுபவித்தவர்கள் தம்  
அறவரசர்கள்.

கில்லவெணி.—அப்பேதன்னவை அம்பர! சேற்று வந்த  
பிராமணர், சிரிக்கச் சிரிக்கப் பேரிய இவர் சிங்  
காரப் பேச்சிடும். கவிக்கக் காக்கக் செய்த  
கபடச் செய்கூவிலும் மயங்கி, வந்தகாரியின்ன  
தென்றூடச் சொல்லுமிலை போக்கிட்டுப்போ  
இப்படிப் பேர்கவித்தது இவர் பெறுகைக்கு  
அழகர்குமோ?

தித்திரவைக.—இவ்வபைத்தியமே! இதுக்காகவர இப்  
படி. அயனாத்திட்டிலோ? வந்தவர் குடிசைகள்வை?

செய்தவேல்லாம் வேஷ்டதான் அம்மா. தீ என்ன வேண்டுமென்றாலுந் சொல்லிக்கொள்.

**உத்தரமுகி.**—ஆமாம். அதிலென்ன பிழையிருக்கிறது? அன்று அரசர் எல்லாரும் காத்திருக்கச் செய் தேவும் அவர்களைப் பொறுள் செய்யவூம் அந்தப் பிராமணர்க்குச் செய்த உபசாரத்தால் நாமே மயங்கிலோமே.

41. தன்றிய வணபிற் கட்டியளைக்கார் தொழுதிட்டார் போன்றிட்ட் பள்ளி மதவர் என்கார் புகுஞ்சிட்டார் சென்று மலீநிட்டி டாரங்குறயச் சுன் தூர்க்குக் குச் சுருக்கி மென்றார் என்றது வண்டே சிற்றிடையே.

கீலவேண்டும்.—ஆய்வாடி விவேக பதைம்! அத்த மாதவர் வசிப்பது ஏவக்கியாம். அவக்கியெங்கே துவா ராக்யெங்கே? இத்தனை மாதங்களும் தமதுமனத் தின்முறை மிகுந்த ஆசையால் கடந்துவந்தவர்களுக்கு விவேகாதான் சீவாந்தாதவர்தான் ஆம் வந்த விவேகாதான் சீவாந்தாதவர்தான் வேண்டும். எனின்கூத்து தான் வேண்டும்? எனின்கூத்து தான் வேண்டும்?

கல்கனமிட திரில் சென்  
திருக்கந்து வாழ கணவர்; வரும்போது தருக்க  
செல்வதாகடன் வாழவர் என்று மனமிழும், உள்ள

பரிசுகள் காணப்பெறுவோம் என்று மைச்தரும் மழுத்திவிலையை எதிர்பார்த்திருக்கும் சாதகப் பறவைபோலிருக்க, ஏழூமிராமனன் வெறுங் கையோடுதாழுதித்த கந்தையையும் மறக்குபோய் என்ன பதில் உரைப்பாரோ! அவர் மனைவியும் குழந்தைகளும் கிழுஷ்ணனை என்ன வகை காலு வார்களோ?

சிந்திரலேகை.—குவதனு! வக்தவர் ஏழூதானென்று அவர் முகத்தாலும் உடுக்கையாலும் அறிக் தோமே நாமே; நமது பிரான் அதிக்கிருக்கமாட்டாரா? கன்றும் அறிக்கிருப்பார். ஆனால் வக்தவர் என்ன என்னத்துடன்வக்தாரா, அனுப்பினவர் என்ன என்னி அனுப்பிற்கிரோ? உண்மை கன்றும் தெரியாத காம் வாயில் வக்தவற்றைப் பேசுவது உதிதமாகாது. பாமாதேவி வக்தவுடன் ஸக்தேஷம் தனிர்த்துக் கொள்ளலாம்; சற்றுப் பொறுங்கள்.

லீடுவணி.—தேவிவக்தவுடன்கேட்கத்தான்போகிறேன். எனக்கென்னவோ அம்மா ஆக்த வெதியரை அப்படி அனுப்பியது ஆற்றுமையாக்கத்தான் இருக்கிறது.

குந்தரமுகி.—என்ன ஸக்தேஷம் இதில் இருக்கிறது?

42. எஞ்சினோர் செல்வமிகுத்திருந்தால் மீதுவத்து விவர்பா லில்லை

மேச்தைய மொழிகளங் மயக்கியென்றுக் கோராம்  
விரைக்கபோன்று

ஏது சூல மறைப்பைகு மிகுமிகிழுங் தாறலுப்பிப்  
பெர்ந்து வந்தார்

ஏதையைக் கட்டினுடென் ஸீராதொழில்தா வென்  
குரும் தெரு. (வென்று

நினைவு—அந்தப் பிராமணர் ஒரு பேர்குஞ்ச்  
வீட்டுக்களில்லியென்பது கமக்கு கண்ணுயிந்த தெரியும்.  
ஏன் அனுபவத்தால் கண்ணமிரான் தீரைக்குக்  
ஏதுமாலும் கரன் அணிக்கிறுக்கிறேன். ஆனால்  
இந்த மரங்களில்லவரம்மா! அம்மாயையையறிக்கு  
ஏதாலும் ஓய்விக்குக்கும் இயலாது; காம் சொல்  
அதன் சரந்தியமாக்குமா?

(பொமாடேவி வந்தல், பாலும் எழுங்கு வணங்கத் தனது  
ஆஸந்த்தில் உட்காங்கு இவர்கள் தீரிப்பறிந்துவிடுவது.)

நான்—கிகான்! சித்திரலேகா!! என்ன, அநான்  
நூதாகயோட்டிருக்கின்றீர்கள்? “இங்கே நடந்த  
நட்பாதினா என்றா? கரன் அறியவாதுமோ?

நான்—அம்மானி! நமக்கு அறிவிக்காத செய்  
தியும் எங்களிடந்திலுண்டோ? கடந்த ஸம்பா  
நான்கு கூடிரு தங்கட்டுக்குத் தெரிவித்தேதான் எமது  
நான்தாலங்களை விவரத்தில் பண்ணிக் கொள்ளப்  
போக்குவரும்.

சுவதனை.—தாயே! எல்லாம் சமகு கண்ணபிரனைப் பற்றியதுதான்.

சத்தியபானம்.—அஃதென்ன? அவரைப்பற்றி நீங்கள் இப்போது பேசிக்கொண்டிருக்க என்ன ப்ரமேயம் வந்தது?

லெவேணி.—கேற்று இரவு வரையிலும் இருந்துவிட்டு இன்று கரிமில் ஊருக்குப் பயணப் பட்டாரே, அந்த வேதியஸப் பற்றித்தான் கடஞ்சது.

கந்தாழுகி.—தாயே! அந்த ஏழைப் பிராமணர் எத் தனியே கிளைந்துவந்தும் ஒன்றும் கேளாத வராகச் சென்றனரே; அக்குறிப்பிலிரு நமது மஹாராஜரும் ஒன்றும் உதவவில்லையே யென்று தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

பாமாதேவி.—சிவரயங்கதான். பார்ப்பவர்க்குக் கண்ணன் பிராமணர்க்கு ஒன்றும் உதவவில்லையே யென்று தான் தோற்றும். ஆனால், கண்ணபிரன் இயற்கை அதுவன்று. எச்செய்கினியும் பிறரியா எண்ணம் கடத்தி முடிப்பதில் வல்லமையுடையவர் அக்குறிப்பு அவரிடம் கண்ணுக்கப் பழகினவர்க்குத் தெரியும்.

லெவேணி.—என்னம்மா! வந்தவரதுகுறிப்பறிக்குதான் ஒன்றும் கொடுக்கவில்லையே; அவர் வழிப்பகிள்ளு என்று வைத்திருக்க அவ்விஷயங்கடவர,

43. பக்தனை யகன்ற மேலோப் பற்பல ஞட்குப்பின்பு  
வக்தனை அயனாக்கென் கொண்டு வந்தனை யதனையின்னே  
தந்தனை யாகி என்ற தருசுவைப் பக்கணத்தென்  
சிந்தனை ஏன்றது.—

என்று சொல்லி வஹுவிற் கேட்டு வாங்கித் தரமுண்  
ஷ்டவேண்டுமே?

பாலம.—(புன்னகையுடன்) அதில் தான் ஒரு மறைச்  
செய்தி கடக்கிருக்கிறது. அந்தக் குறிப்பை கீங்  
கள் அறிக்கீர்களோ? அக்குறிப்பறியாத நீங்கள்  
அவரைக் குறிப்பறியாதவரைன்று குறை கூறி  
வீர்களே. இஃது அடாது.

சுவதனை.—அது பிழைதான். அந்த விப்பிரரிடத்தில்  
எங்களுக்கு இருக்கும் பக்தி யால் ஏதேனும்  
உள்ளிருக்கக் கூடும். அவற்றைப் பொறுக்க  
வேண்டும்.

பாலம.—அதைப்பற்றி எனக்கொரு கேபமாவது  
மனஸ்தரபமாவது இல்லை. இச்செய்தி எம்பிரா  
அக்குத் தெரியினும் புன்னகை கொள்வாரோ  
யன்றி வேற்றில்லை.

தித்திரவேகை.—ஆகின், அந்த அவல் எற்றுக்கொண்ட  
பேரது தோன்றிய மறைச் செய்தி என்ன அம்மா?  
எங்கள் நியலாகுமோ.

கிலவேணி.—ஈரம் அதனையறியாவிடின் கமது ஈக்கே  
நூம் ஒழிவது எப்படி?

கந்தரமுகி.—கம்தேவி மக்குத் தெரிவிக்காத விஷயங்களும் உண்டா? பதருதீர்கள். எல்லாம் வெள்ளனவிளக்கும்.

பாமை.—சித்திரலேகா! அஞ்சு கண்ணன் அவல் உட்கொண்டபோது ருக்மிணியைச் செய்ததென்ன? நீங்கவனித்தீர்களோ?

சித்திரலேக.—அஷ்மீயுட்கொன்ஸ் வேண்டாமென்று தடித்தரச்கள்!

பாமை.—அப்படித் தடித்ததன் காரணம் என்ன? சீசௌ. சுந்திரமுகி!

கந்தரமுகி.—அது ஒரு பகுதனமா? இதனைச் சாப்பிட வேண்டாமென்பதுதான்.

பாமை.—சரியில்லை. நீலவேணி! அதன் கருத்து உனக்குத் தெரியுமா?

நீலவேணி.—சுந்தரமுகியையிட நான்புத்திசாலிகியல்ல; ஆனாலும் எனது அபிப்பிராயத்தையும் தெரிவிக்கிறேன். அவர் வழிப்பக்கு வைத்திருக்ததைக் குறைக்கவேண்டாமென்பதாகவிருக்கும்.

பாமை.—இதுவும் சரியன்று; சுவதனு! உனக்குத் தெரியுமோ?

சுவதனை.—தாயே! அப்பண்டம் தேஹத்துக்கு ஒத்துக்கொள்ளதென்று தடித்திருக்கலாம்.

பாலம்.—இதனும் அல்ல, சித்திரலேகா! உன் ஆடிப் பிராயமென்ன?

சித்திரலேகா.—எனக்கு நூன்றுக் கோண்டிவில்லை. ஆயின், இதுவரை மூலங்கள் சேர்விவக்குமாக யேற்றும் சர்வான் ஆபிப்பிராயம் அல்ல என்று மாற்றிய சொல்லேனா. ஏனேனில். குறிப்பாக மாத ஆபிப்பிராயமானா? அவனிடுவது மனத்திற்கும் கோண்டுக் கூடியதுவான் அவன். ஆலூல்.—

பாலம்.—ஆறுபுள்ளங்கள்?

சித்திரராம—உம்மண்ணாபிரான். இந்த அபிப்பாராயக்கார்த்தியாக ஏற்றுக் கொண்டாடுவார்களும், இதனைக் கொண்டு வர நக்கவர்க்கு என்றுமில்லைத் தேவூம்பொருநும் உயிர்பொருநும் அனிக்கத்தாங் என்பது என் அணீவு; ஆயினும், அதனாலிலரும் ஒன்றும் விளங்கவில்லை.'

—எய்.—சுகிரா? அதனைச் சொல்கிறேன் கேளுங்கள்.

(யாவரும் கவனமாகவிடுகிறார்கள்.) மமது பிரான்து கேள்கூக, மூறுவர்க்கு ஒன்று உதவ இஷ்டமிருப்பினோ, அவசிடத்திற்கிறுக்கு ஏதேனும் அற்பத்தைக்கிறமிப்பதாரும். அதோ அனுமதியாக அல்ல மூலங்களில் உயர்தாயத்தையிழும் சிருமுக்காயானால் தேவர்கள்பத்தியும், மும்புதையானால் அழியாப்பத்தியும் கிடைக்கும்.

**சித்திரலேக.**—அந்தன, குரோஸ் கற்பதவிலையாக மக்களுடைய என்பது குமிஞ்சியம்மாளின் அரிசிய தாயா?

பாஸே.—அதுவன்று அவனுக்கட்டா அபிப்பிராயம் என்பதனிக்கு ஸ்தாமர் (தூசேலர்) என்று வர்த்தப்படுகிற சூலும் இது உமயமில்லையென ஏற்றுக்கொள்ள முடியும். நோடு கிழுத்தினிடும்படி, புகழிண்ணி, க

நீலவேங்கி.—இதனுல் எனக்கு ஒன்றும் இல்லை என்று தின்மீண்டுத் தேவெட்டாட்ட மீடாவுக்கு படிமொ?

பாட்டோ.— மங்கு ரம்பவல்வன் ஸமர்த்த அபிவிளக் 11. அப்  
படியுக்நான ரெய்வான சங்கயங்களை கீழ்க்  
மந்திரமும் உண்டோ? இவர் தாம தூஷா கீழ்  
யெல்லாம் செய்து கரட்ட அமலவர் கூறும்.  
செய்வதும் என்றும் அழியாது போன்றிருத் தீ  
இதைச் சில காலில் கண்ணும் அமைக்கலா

கவத்தின்—காங்கள் தலைவருக்கு கொண்டு— அபிப்பிராயம்  
கட்டாகக் கோவியாமல் எம்மீது க. சௌ ஆட்டை  
கேவன்டிம் காங்களைப் பதித்தும் வாய்க் கால்பாத்திரம்  
நல்ல அபிப்பிராயமாகவே சொல்லப்பெற்றுக் கிம்.

(Geometria)



இந்தாமக்கம்—ஏன் ரங்காட்சி.

காலம்—மாலை; இடம்—துசேலர் மனை.

(பத்மவதி, சுரீ, குசேல, குணசிலன் முதல் : இது.)

துசேலர்.—குழந்தாய், பத்மா! தமயன் குணசிலனை ஶிங்கே அழைத்துவர வீல விழயங்கள் பேச வேண்டுமென்றால் தத்துவம்.

சுரீ.—அவன் எதாவது காரியமாக இருக்கிறோம் என என்ன என்ன? அவறுக்கு இப்போது சிரமம் அடிகம்.

பத்மவதி.—என அப்பா! இவ்விஷயம் இப்போது பேச வேண்டுமென்றால் அவசியம் தானே? அல்லது சின்னர் ஆகலாபோ?

துசேலர்.—அவர்களே அழைக்கச் சொல்லுகிறேன் எந்தக் காரியத்தை எப்போது கிடைக்கிறாரா. அதை அப்போதே கடத்திவிடுவது தான் அழகு.

பத்மவதி.—இதா! ஒன்றெண் முதலரனவருடைய குணங்கள் இப்போது எவ்வளவு பெருமையாகவும் புகழும் கலும் பிரகாசிக்கின்றன பாறாங்கள் ஆற்றுவதைய செய்தியும் குணத்துறை காளைவேண்டுமானால் வேண்டியவற்றைக் குறைவறாக கொடுத்த பிறகு தான் பார்க்கவேண்டும்.

சீலை.—வன்! குணசிலன் குணகரன் பிரதாபன் சுமதி இவர்கள் எப்போதுமே கல்ல குழாமடையவிர்கள் தாம். குபோஜனன் முதலானவர்கள் குணங்கள் மாறி இவ்விதம் கல்ல வழிக்கு வந்தது மாத்திரம் ஆச்சரியப்படத் தக்கதுதான்.

குசேலர்.—ஒன்றும் இல்லாதவதைக்குப் பணத்தைக் கொடித்த கண்ணன் மூக்தருக்குக் குணத்தையும் கொடிக்கத்தானே வேண்டும்.

பத்மவடி.—ஏன் அப்பா! முன் காங்கள் கள்ளன்றிடத் திர்குப் போய்வாறும்படி வேண்டிக் கொங்ட பேரது வர்மதமில்லாது பல ஸ்ரூதாங்களைச் சொன்னீர்களே. இப்போது தாம் அடைந்திருக்கும் பெறுகை யரால் அளக்கு சொல்லப்படுமா? சின்னைகட்டுத் தக்க இடங்களில் விவரமா? அவர்கள் புத்திமான்களாகத் தங்கள் தங்களுக்கு ஒப்பித்திருக்கும் வேலைகளைத் தலைப்பொறுப்பாக வர்மஸ்த்தியமாகவும் கஷ்டமில்லாமலும் பர்த்துக்கொண்டு வருகிறார்கள். நின்கநாம் இந்தக் குடும்பக் கவுலையை யாதுமில்லாமல் ஈடு பகவத் த்யாபாராகிக் கர்த்தங்களையராய்ந்து கொண்டிருக்கலாம். தாயாரும் இறங்கரபும் கஷ்டப் பட்டதுபொறில்லாமல், வகுஷமிக்யப்பேசல் தமது மறுமகளிர் வணக்கத்தோடு வழியஞ் செய்து கொண்டுவா ஸ்கத்தேஷாடிருக்கலாம். அப்பா!

இருக்கியம் பருவங்கள். எம் ஏழைகள்களிலிருந்து  
போது இந்தத் தெருவாரும் வூராரும் இங்கு  
ஏடுமாவது பர்த்தார்களா? இப்போதே,  
அம்மாஞ்சக்குழய்வு இல்லாமல் வருவார்க்கும் போ  
கார்க்கும் தக்கவைதானம் சொல்லிக்கொண்டி  
நுப்பதே காரியமாகவிருக்கிறது. பெண்களாலைய  
ஏட்களும் பேழுத்திருக்குத் தல்யாணம் கடந்தபின்  
புக்கங்கம் போன்ற யாதொரு ஏணங்கும் இல்லாமல்  
வாழ்வோர். இதனால்தான் கண்ணப்பிரவேணப் பேசி  
யோர் தீஷ்டாம்யார்த்தநாயகன் என்று சொல்  
கிறீர்கள்.

குடைவர். — குழந்தை! நீ மிகவும் புத்தனைவிலி. சமயம்  
பார்த்து அவற்றுச் சொல்லுகிறீர்.

குடைவர். — புன் சிகிப்புச் செய்கிறீர்.)

குடைவர். — ஏன்பொ! கான்சொன்னதில் ஒன்றும் குற்ற  
நிலையே.

குடைவர். — குற்றமென்ன இருக்கிறது? நீ கண்ணப்பிர  
நாய்கை அதுங் பெற்றுக்கு எதுதான் கிட்ட  
ஏதாகும்?

குடைவர். — அப்படி எல்லாருக்கும் கண்ணன் அநூன்  
ஏதாக்கிடைக்குமா? அப்படித்தான் கிடைத்  
நிலைம் இப்போத ஏதும் அடைக்கிறுக்கும் இவ்வாறு  
பெருமை ஒருங்கும் கிடைக்காது.

கச்சில.—ஆமாம் அப்படிக் கிடைக்குமென்று யார் சொல்கிறார்கள்? ‘கண்ணலுக்குப்ரேமை இவரிடத் தில் யிருக்கியாக உண்டு’ என்று உலகத்தார் சொல்லிக் கொன்றதால்தானே காம் வற்புறுத்தினேம்.

துகேலர்.—கீங்கள் சொல்வதெல்லாம் சுரிதான். என்றாலும், எனக்கு முன்னிருந்ததுபோல் சுகம் இப்போது இல்லை. ஏனெனில், மனம் இப்போது மிகக்கவலைக்கு ஆப்பட்டிருக்கிறது. சிங்கடையில் செல்லவில்லை. இன்றுத் தில்காலம் இப்படிச்சிருக்கால் தெய்வமேழுச்சீயென்று சொல்வேன்போது யிருக்கிறது. செல்வத்துக்கு அவ்வளவு ஸரமாத்தியழுஷ்டு.

44. ஒனியிற் தெய்வ சிரத்தையுட் கழிக்கே சிற்க மதவழிய அனியிற் சிறங்க எல்லறமு மகன்றே கீற்கு மலிங்கல் (யும் ஒனியிற் ரிடங்கிருஷ்ணக்தாங் சூடற்றும்பாவும் வக்கடை வினியிற் சொடிய விரைவுகளைம் புகுஞ்சிக்கும்ஜேல் (மிகும்.

ஆதலால் அதினின்றும் கான்தப்பிக்கவேண்டிவது அவசியமாகும். சிறிது காலம் நழிக்கதவேண்டியில் கிங்கடையில் உட்காருவோமென்றுல்வாரர், யானும் என்னிடத்து விரும்பாதவராயிலும், என் சேம் பெறுத்தாக வேண்டி அடிக்கடி வக்கு வின் பேச்சுக்கண்ப் பேசிவிட்டுப் போகிறார்கள்.

தீ. ஒன்றம் பெது வில்லைவினும்  
உற்ற பெருஞ்செல் எதினர்பாற்  
சென்ற கொஞ்சட் புடையிரைந்  
கூத்யஞ்சோலற்கே செல்துழுவர்  
மன்ற வென்று யிழுமோர்பயன்  
ஏழாக வரு மென்மூடல்  
துங்க வருகெங்க் குடக்கிடதும்பு  
புத்து போலுஞ் செல்குஞ்வா.

இப்படி என்மனம் கவலையகடக்குதுரைண்டு தபிக  
கிறது. அதனால் இப்பெருஞ்செல்வபாராந்தைக  
குண்டில்லைத்தில் உப்பித்துவிட்டு இருக்கலா  
மென்று எண்ணியே குண்டில்லை அழைக்கிறேன்.

கச்சீல.—உங்களுக்கடய அனுஷ்டானத்துங்கு என்ன  
தடை? குழுக்கை குண்ணியேன் தக்கவன்தான்.  
புத்திசாலி. அவனிடம் உப்பித்துவிட்டு கிங்கன்  
கிள்கடயதுஷ்டானங்களைக் காலக்கவருது செய்ய  
லாம். வருவார் போவார் அவனைக் கண்கிகொள்க  
ஞர்கள். இதற்காகத் தாங்கள் விட்டைவிட்டுச்  
செல்வேண்டுமென்பது இல்லையே.

பத்மவதி.—ஏன் பிதா! நிங்களோ உறுதியான கவரக  
கியழுகடயவர்கள்; உங்களுக்கு இச்செல்வம்  
என்ன கேட்டைச் செய்யும்? மந்திர பஸுமன்  
உரைப் பரம்பின்வாய்விடும் என்னதான் செய்யும்?  
குரியினை இருந் சுதாக்கும் செய்கிறதா? பாருக்

கள். அன்றித் தங்களுக்கு இந்தச் செல்வதுதால் கேட்டீர்குமானால் முா கண்ணபிரான் இச்செல் வத்தைக் கொடுத்ததுள்ளவரா? ஜனகர் அரசாண்டு தானேயிருந்தார். அவரை யவ்வாசச் செல்வம் என்னசெய்தது? அவர் குதுவாகிய ஸதானந்தர் ஜனகமகாராஜனது மனக்காவலித் தமது மற்ற மாணுக்கர்க்கும் வெளிப்படுத்திக் காண்பித்தார் என்று நிங்களே எனக்குச் சொல்லியிருக்கிறீர்களே. இப்படிச் செல்வத்தின் தன்மையையும் அதனையடைந்தார் மனவுதுறியோடு கேட்டுடைய திருத்தலையும் உண்டும் தெரிக்க தாங்கள். இச் செல்வத்தைக்கண்டீர்ப்பயமாகவிருக்கிறதேன்று சோல்வது, எங்க போஜாக்கிரதையாகவிருக்கும்படிக் கற்றிப்பதற்கேயன்றி வேற்றில்லையென்று என்று கிடேன். பணக்குவைவில் படித்திருக்கச் சொன்னதும், பலபெண்களினிடை சிறுத்தினுலும், பலதேசத்துக் காராகத் தங்களை மிருத்தினுலும், தங்கள்மனம் ஆற்றில் கிடைத் தல்லாதுமேயன்றி பாச் கோள்ளாது என்று கான் தோமாகச் சொல்வேன். சிற்காம பக்தியடையார் எவ்விடத்திருக்காதும் உத்தமர்கள்தாம்.

**துசேல்.**—என் கண்மனியே! சீ இச்சிறுவயதில் இவ்வளவு விஷயங்களை நினைவில்லைவத்திருக்கும்து ஸமயம் வக்தபோது எடுத்துச் சொல்லும்திறம் மிகவும் வியப்பாகவிருக்கிறது. எனக்குப் பிறக்கிறுக்கும்

ஏவ்வாறும் பெண்களாகப் பிறக்கிறார்கள் நீ ஒருச்சி மாத்திரம் ஆணைக்கப் பிறக்கிறார்கள் எனக்கு மிக வும் எங்கே ராஜ்மாகவிருக்கும். அவ்வளவுக்குச் சுகவரை வங்கல்லபம் எனக்கு உண்டாகவில்லை.

கச்சில்.—ஏன், பெண்ணைகளிருந்தால்தான்னன? கார்க் கியும் மைத்திரேயியும் எல்ல புகழைப் பெற வில்லையோ? ஆனால் தக்கவரன் அகப்படவேண் டேமே, அஃது ஒன்றுதான் விசாரம். அந்தப் பொறுப்பும் ஈசுவரனது. மெக்குக் கஷ்டமில்லை. வரங்களும் மேலாடிக் கொண்டிருக்கின்றன.

துசேலர்.—மனத்துக்குப் பின்னோகன் மேலாடிவருவது உண்மைதான்; தக்கவரன் வேண்டாமோ?

கச்சில்.—தக்கவரன் இல்லாமலென்ன? கரவாறூனர் குமரர் பத்மாபத்ரர் என்ன? வயறில்லாவது அழுகிலாவது பழப்பிலாவது குணத்திலாவது கடத்தையிலாவது குறையுண்டோ? கண்ணும்செய்துவிடலாம்.

துசேலர்.—அந்த வானுக்கு நீ சேவகியாடி ஒன்றும் குறைவில்லைதான் கரவாறூனரும் மிகவும் கல்வெர். எனினும் குதானும் குருமில்லை குணாசாலி. அவர் பற்றினி வாக்கிள்கெட்டவளாவிற்கிறோ என்று ஆலோசிக்கிறேன்.

கச்லீ.—அவன் எப்படி விருத்தாலென்ன? அப்படித் தான் தாறுமாருகப் பேசுவளென்றாலும் கீங்கள் குமாரத்தியைத் தன் குமாரனுக்குக் கணியாணம் பண்ணும்படியான விஷயம் கேள்கத்தானால் பெட்டிப்பாம்புபோல அடங்கிவிருப்பன். எனத்து இன் நெருவரிடம் தனேஷும் தோன்றுவே தோன்றுது.

துசேல்.—எல்லாம் இருக்க அவளால் உணக்கு என்ன வருத்தமுண்டு? குழந்தைக்கு அல்லவரா கந்தம்?

கச்லீ.—ஆமாம், அதற்கு ஆலோசிக்க வேண்டியது தான்.

பத்மவதி.—ஆலோசனை என்ன கேண்டும்? ஏதும் வந்தைய வாக்கும் கையும் நன்மூழ் நன்மையும் விருத்தால்; இருக்தவன் அடங்கித்தாரிருப்பது மரமியார் கல்வாயாக இருக்க வேண்டுமென்று முழு மூடாக்கும் குருகிக்கும் பெங்களை விடுவதும் செய்து கொடுக்கக் கூடாது பெற்றிருக்கன். ஆனால் எல்லாவற்றிற்கும் காலை அங்கங்களும் கர்மபரிபாகமுமல்லவோ குறுக்கிட்டிர் கொஞ்சமுறுக்கின்றன. இவற்றைக்கடைப்பிடித்துத் தட்டு முயலவேண்டும்.

துசேல்.—எண்ணே! உன்குணத்துக்கும் வார்த்தைப்பிற்கும் உலகமேபணி தலையகட்டும் எங்கு மணஞ்செய்து கொடுத்தாலும், அது

குணம் குலம் பணம் பயன் இவற்றிற்கு ஆகரமாகி விளக்குதும் என்பதே ஸங்கேதமுமில்லை. உனக்காகவே என்று குடிம்ப சூவராக்கியழுமொழித்து போய்த்தால்லவா. பர.

சக்ஷீ.—சமி. அவனுக்கு அந்த வாலில் எம்மதக்தா அ. அவர்களும் ரகடயாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.

குசேலர்.—கல்லது அப்படியே நடத்திவிடவோம். குண சிலனது ஸம்மதத்தை விசாரிக்கவேண்டாமா?

சக்ஷீ.—அவன் ஸம்மதத்திற்கு என்ன? பிழுரவாக குக்கு எதிர்வாக்கு அவனிடத்தில் இல்லை.

பத்மவதி.—ஏன் அப்பா! அவர்களினுவரும் நல்ல சிரே கிதர்களாயிற்றோ, ஸம்மதத்தில் ரூபாறவென்ன இருக்கப்போகிறது?

குசேலர்.—தூயுக்தாய்! போய்த்தமயீனவின்குவாச்செய். (பத்மவதி ராம்பிறுஞ்; குணசிலன் எந்து நமஸ்கர்த்துகிற்கிறஞ்.) அப்பா' தூயுக்தாய் உட்கார.

குணசிலன்.—(வணக்கத்தோடு உட்காருகிறஞ்.)

குசேலர்.—தூயுக்தாய்! கமது டில் வகைகளை கண்ணுக்கொண்டிருவாயென்று என்றுகிறேன். கமது குறைஷ்ரத்திக்கென்று விடபட்டிருக்க ராக்நிமினி என்றும் கிளத்தை வெரு வயன்துடன் உழுது

பயிரிடச்செய்துக் கண்டுமுதலை நோயே அவர்கள் ஆச்சரமத்துக்கு அனுப்பிவிடு. ஆராதன்த்துக் கும் அதிதிகஞ்சகும் என்றுவிடப்பட்டிருந்த நிலங்களையும் அப்படியே கவனித்து அவற்றினின்றும் ஒரு புல்கூட கமது குடிம்பத்துக்குப் பிரயோஜன மாகாரவண்ணம் பத்திரம் பண்ணவேண்டும். பெண்கள் ஒவ்வொருத்தி பேர்யரதும் விடப்பட்டிருக்கிற நிலங்களையும் அப்படியே கவனித்து, அவற்றின் பல்களைப் பொன்னுக்கிச் சேர்த்து கைத் திருந்து, அவர்கள் விவராறந்திற்குப் பின்னர் புக்கக்கற்றுக்குப் போகும்பொது ஸ்திரீதனப் போருள்களுடன் அங்கிலங்களை அவருக்கே சேர்தப் படுத்திவிடவேண்டும். இவற்றைத்தான் கான் உணக்குச் சொல்ல வேண்டுமென்றிருக்கேதன். நீங்கள், உடன் பிறக்கவர்கள், மிகவும் அங்கோங்ய மாகவிருக்கவேண்டியது. அவர்களுக்குப் புத்தி கற்றிப்பதோ எல்லாம் உண்டு பாடுதான். கன் இங்கு இருந்தாலும் இவற்றைக் கவனிக்கும்படி வைத்துவிடாதே. ஏகவேளை போறுங்கிறதோடு சிற்கடமிலிருப்பதுதான் என்று தேர்க்க அபிப்பிராயம்.

**கட்கீல்.—**அவற்றுக்கு ஒன்றும் சொல்லவேண்டுமென்றால் கமது குழங்கைகளையிதுவரையில் குணப்படுத்திக்

கேள்விவர்த்தனை அவன்தானே. இன்னும் அப் படியை கட்டுவான். அவர்களும் இவரிடத்தில் நிறுத்தபக்கி யாறி கட்டுக்கிறார்கள். இல்லை. கம்து கும்பம் பெருமாயிலும் அம்பத்தி லும் ஏனைத்து அம விருத்தியாகவேயென்றானபதில் கரு வில்லை. சீங்கள் அதை விசரத்தை கிட்டிவிடிக்கார்.

துடோர் — சான் கவுன்ஸை ஆழித்துவிட்டேன் என் பகுதச் சொல்வதற்கேன்வுதான் ஜூழ்க்கைத்தயை விக்கே.—

கீட்டீஸ் — சரி, ஒழுக்காத நூய் அலைப்பலமல்லவா? காழிக்கயரவிற்று; யாராகோ காத்திருக்கிறார்கள்.

துடோர் — சரி, போய்வா அப்பட!

(ஆணையின் வணக்கிச் செல்கிறான்.)

கீட்டீஸ் — ஸ்டீ கண்ணாட்டிரன் அதூன் இருப்பார்க்க, என் விதத்தி லும் குமாரவுண்டாகாது எனபதற்கு கம்து சரித்திருமே உடுத்துக்கூடியதாக குமா எனப்பதை நடை விட்டு. கம்க்கு கட்டுர் விழுயம் பூச்சியாக்கான. சீவு விழுயங்களுக்கு முன் மிகுந்த காந்தியைத் தடை கூடி விருந்து கம்க்கு அந்தகட்டுவர்யூம் பொறுமிப் பூர்க்காந்தான்தையை மாடிக்கொண்டிருக்கிறேன். காந்துத் தலைகளை யும் விடுகளையும் மூடிகள்ளும் வறுவில் கோடுத்துப் போன இத்தனை அரசர்களில் எவ்வளவாவது

நிங்கள் ஒரு முறையாவது போய்ப் பார்த்தது வண்டா? எல்லாம் முர்கண்ணபிரானது கட்டளை யாலேயே கட்டதேறின். அவரைப் பார்க்க நிங்கள் போன்போது இங்குவையில் பக்குவமரன் பண்ணியாரங்கள் செய்துகொண்டு யோகவும் கம் யாலே இயலாமற் போய்கிட்டது. ஏன் காதா! நிங்கள் கொண்டுபோன அந்த அவ்விட எம்பிரா அுக்குக் கொடுத்தீர்களோ?

(இதனைக் கேட்டுக்கொண்டே பத்மவதி ஏழுசிறுள்.)

துசேலி.—இப்போது தன் எனக்கு சினைவு வருகிறது. அந்தப் பிரபு செய்த ராஜோபக்ஸரத்தினுல் அதனைக்கொடுக்க காணினேன். அவரும் வாய் திறக்குகேட்டார். என் பதில் சொல்லவேயில்லை; அங்கு ஆன்றுக்கான தோன்றவேயில்லையே. அவர் செய்தபசாரங்களுக்கு ஸ்தோத்ரம் செய்தேனே அதுவும் இல்லையே; உஸ்தூ, பிரதிகார உயரார மாவுது செய்தேன் அதுவும் இல்லை. என் வாவோ என்னான்த்தில் இதுத்தாக்குவை எதித்திலுக் காண்பிக்க முடியவில்லை.

பத்மவதி.—கண்ணபிரா அுக்கு ஒன்றும் எடுத்துக் காண்பிக்கவும் வேண்டாம்; எடுத்துச் சொல்ல வும் வேண்டாம். இய்கிதத்தினுல் அறிக்குதொன் எக்குடியவரஸ்ரா அவர்!

சீலை.— ஏன் எதா! ஆனால், அந்த அவல் முடிக்க கங்கையை என்ன செய்திருக்கள்?

துக்கோல்.— அதுவா!— ஒஹோஓஹா!! தெலக் தேயத் துக்கோள்ள எழுந்தபோது அவர்தாம் அந்தத் துணியை எடுத்துக் கொண்டார்.

பத்மவதி.— அவர் எடுத்துக் கொண்டால்லவா? அவர் அதை ருசி பார்த்திருப்பார். இல்லாவிடில் கமகுச் சம்பத்து விளக்கிறாது. ஏன் மிதா! கீங்கள் தான் கொல்லிசிறுக்கிறீர்களே, ‘பகவன் பக்த ஸ்தத்தில் ஏதாக்கும் கிரஹத்துக் கொண்டிரான் பக்தாறு இடிடகாம்யங்களைப் பூர்த்தி செய்வார்’ என்று. அவ்விதன் மறந்துவிடுகிறீர்கள்.

துக்கோல்.— கவலைதான் அம்மா,

சீலை.— ஏன்? சாழிக்கயாவிற்கே! நின்டாபங்கம் வேண்டாமே.

துக்கோல்.— சரி, குழந்தைய்! போவேமா? அட்டா ஒன்று மறந்துவிட்டேனே.

சீலை.— என்ன அது?


பத்மவதி.— என்னப்பா மறந்துவிட்டார்கள்?

துக்கோல்.— குழந்தை ருண்ணிலனிடத்தில் பத்மவதி யின் விவாத விஷயத்தைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேன்.

சுச்கில் — கன்ஸ விசாரயிது பிறகு சொல்லிக் கொன்று கிறது தானே.

துகேலர் — சரி, அப்படியே செய்வோம்.

(பிறகு அப்படியே பத்மவதிக்கு உத்தேசித்த இடத் தில் கல்யாணம் செய்துகொடுத்து மற்றப் பெண் கட்டும் தக்கவயதில் தக்க தக்க இடங்களில் விவரகம் செய்துகொடுத்து யாவதும் அவரவர் கிருஹங்களில் ஸௌக்யமாக வாழகிறார்கள்.)



## பின்னுரை.

(குச்சிரதாரரும் விதுஷக்கும் பிழவேவிச்சிருங்கள்.)

விதுஷக்கன்.—வாருங்கள் என்பரே! தாங்கள் ஆரம் பித்து நடத்திய இந்த ஏடகத்தால் ஜனங்கள் மிகவும் களிப்பதைக்கிடிருக்கிறார்கள் என்று என்றுகிறேன்.

குத்திரதார்—ஆம் கதாமையே, திரசாந்தரான ஸாதா மா, ஆகையால் கல்லமன்றமுடையார்க்கு அவரது குழுதிசயங்களைக்கேட்கவும், அது கடிக்கப்படப்பார்க்கவும் சிரியங்தானே. அதனால் களிப்புண்டா எது ஆச்சரியமாகாது.

விதுஷக்கன்.—ஆமாம். இச்சரிதந்துள் அமைக்குகிடக்கும் கீதிகளேவை?

குத்திரதார்.—“செல்வமென்பது சிக்கையின் கிறுவே” என்பதும், “கடவுளை கம்பினுர் கைவிடப்படார்” என்பதும், “வாழ்க்கைத்துணையாகிய மனைவி மாண்புக்கையாகில் எப்போதும் பெறலாகும்” என்பதும், “யார்க்கும் அறிவு இயற்கையில் போகுத்தியுள்ளது அது செயற்கையால் பண்படுத்தப்படின் எப்போதும் கல்ல பயணியே விளைக்கும்” என்பதும், “கல்ல மனமுடையார்

விரும்பின பெருங்களை அவர்களுக்கு ஈசுவரன், மீர்மான்கள் அரசர்கள் இவர்கள் தமைக்கொண்டு அனித்தருள்வன்” என்பதும், “செல்வக்குவையில் இருப்பினும் கல்லவர் மனம் தசமரையினைச் சேல்ல இருக்கும்” என்பதும், “முன்னே கலங்காமல் துன்பம் அனுபவித்தவர், பின்னே விலங்காமல் வீறுபெறுவர்” என்பதும் யளங்கு கின்றனவல் எவர்? இன்னவாய் நிதிகளைக் கற்பிக்கும் சரிதன் களைக் கேட்பதினும் டிக்கப் பார்ப்பதே உள்ளத்தைத்திருத்துவதில் உறுதி பெறும்.

இதூட்டகன்.—ஆமாம். இத்தச் சரிதத்தில் கனகம் என்னும் பெண்ணென்றத்தியும், துன்முகன் தாக்கிலின் என்னும் இரண்டிகாவலரும் தோன்றிக் கதாயாகரையும் கதாநாயகியையும் இகழ்க்குதலாயாதினர்களே, அவை வேண்டிவனதாயோ?

தத்திரதார்.—ஆம். அவைகள் இழிப்புச் சுவையையும் காகச் சுவையையும் உணர்த்துகின்றன. இவை ஒரு டெட்கத்தை உயர்த்துகின்றனவன்றே?

இதூட்டகன்.—கதாயாகரான ஸ்தமாக்குக்’குசேலர் என்னும் பேயர் வரக்காரன்மென்ன?

தத்திரதார்.—அன்னார் குற்சிதமான சேலையை அதாவது கிழிக்கு அழகு குறைக்க ஆடையை உடைய

ஏக இருந்தமையால், அப்பெயர் அவருக்குக் கொண்டு பெயராயிற்று.

வினாக்கர்.—அவருக்கேற்பக் கதாராயகியாகிய சுசிலை மும் மனமெரத்த மரணபுடைப் பெண்டிராகி இருந்தமையானங்களே, கல்லவரும் அல்லவரும் மதிக்குமிக் கல்வரம் வு பெற்றனர்?

தூத்திரார்.—ஆம்; அதிர்ச்சக்தேகம் என்ன? கதா ராயகியாகிய சுசிலை மிக்கப் போறுமையும் கற்பும் வர்யக்கிருந்தமையினுலேயே, தீரசாக்தரான கதா ராயகர்க்குச் சர்க்கையான கதாராயகியாகப் போறுக்கினன். அவன் வறுமையின் கிமித்தம் பசி போறுத்தது உண்மையால் கூடாத்தூமா என்றும் கொண்டு பெயரும் உடையான்.

வினாக்கல்.—இக்கதாயினைக் கண்டு கவித்துள்ளவர் கனாகிய இருபாலராம், கமது ஸாதமர் சுசிலை ஜபார் போல இல்லறத்தைச் செவ்வினை கடாத்தி வேடுற்றுப் புத்திரப்பேறும் செல்வழும் பெற்று மகிழ்வர் என்று என்றுக்கிறேன்.

தூத்திரார்.—தநாஸ்து, சென் அருள்புரிக. இப்படிக் குழிம்பம் உங்க குலம் உயரும். குலழூயாக் கோதூயாறு. கோதூயர்க் கோதூயரும். குட கன் ஏற்றாரமின் கோதூம் கோற்றானுவார், அங்கனும் எங்கோதூயுமே,

அங்கில மன்னரை மைந்தாஞ் ஜார்ஜஸ்-ம்,  
வெங் கோறுடைய விரவளர்ச் செற்று;  
போங் கோதஞ்சூழ் புவியைப் புரக்கு,  
தங்குடைக் கிழே தரணி-யேர் வாழ்,  
சங்கொடு சக்கராஞ் செங்கையிற் கொண்ட,  
செங்கண் மாலெனச் சிறக்கவெத் திசையுமே.

ஸ்தோத்ரம்.

குடம்புரை செருத்தற் கேவு மக்தணருங்  
குறைவறு சுபம்பெற வென்று  
மிடங்கொள் பல்லுகு மிஞ்சக முறுக  
வென்று மாவியரு மேனியருக்  
திடம்பட வேண்ணு மெண்புரக் திடீக  
திறைக்கடல் கழியமத் தெறிக்கு  
மடய்படு மாவணர்ச் சவட்டியொன் ஏழுதம்  
வாளவர்க் கட்டிய முதலே.

மன்று மாமறை வாழி கறையவர்  
உன்று மான்முகில் வாழிடற் பார்த்திவர்  
மின்று கிதியும் வாழி மிகுலை  
மென்று மிக்கதை மின்றமிழ் வாழியே.

(மறைக்கிள்கள்.)

முற் யம்.

பிழைத்துத்தம்.

---

பக்கங்கள்.	வரிகள்.	பிழைகள்.	திருத்தங்கள்.
1. 5. 7. 71.	7. 21. 4. 8. “	சுலைய!	சுலை! சுத!
4. 5. 19. 23. 25. 107. 119. 162. 165 (7. 23.) 169. 175.	22. 13. 9. 24. 10. 22. 18 (7. 23.) 6. 12.		
74. 89. } 132.	5. 5. 10.	} கணக்குன்	தமக்குன்
66.	14.	ஏன்பது	யென்புதாப்
2. 7. 21. 46. 64. 77. 93. 115. 123 161.	2. 14. 11. 16. 9. 6. 7. 21. 2. 23.		
2. 94. 168	22. 4. 25.	அல்வா?	அல்லா?
8.	13.	நின்றாட்டு	புஜூட்டு
13.	14.	ஏறுத்தப்படுவது	ஏறுத்தப்படுவதில்
18. 20 } 22. 24. }	1. 1. } 1. 1. }	காட்சி	முன்றுங்
19. 21. 25.	1. 1. 1.	இரண்டாங் அங்குங்	காட்சி காட்சி

29.	{ 8.	}	புன்துழாய் கண்ணி	புன்துழாய்க் கண்ணி
30.			வினாக்கிளின்றன	விளங்குகிளின்றன
33.	12.		சொல்லைஞ்	சொல்லைஞ்
36.	7.		வாறையாம்	வாற்றையும்
44.	26.		நன்று	நன்கு
63.	3.		யாவருக்கும்	யாருக்கும்
71.	24.		மாபெஞ்	மாப்பெஞ்
73.	7.		என்னமோ	என்னவோ
77.	{ 5.	}	மற்றவர்களைப் பற்றி	மற்றவர்களை
93.			பொழுதின்கிருந்த செய்வர்	பொழுதித்திருந்த செய்வார்,
"	19.		கிருத்துயதாக	கிருத்துவதற்கா
94.	{ 2.	}	கீல்	கீல்
96.			மஹான்	மஹான்
88.	18.		ஸாலமாக	ஸாலபமாக
89.	5.		மாலை	பிற்பகல்
91.	3.		ஷ்டாத்தை	ஷ்டாங்களை
"	{ 10.	}	அடக்கமுடி	எழுதிமுடியாத
"			பாது	
103.	2.		கோக்கை	கேயற்கை
106.	4.		இத்தனைதுபாம்	இத்தனைத்துயாம்
113.	9.		தனக்கு	தமக்கு
114.	23.		இநுக்கிள்றது	இநுக்கிள்றன
116.	21.		உவேதா!	உதேவா
121.	10.		அதனை	இதனை
"	{ 13.	}	உத்தமக்கலி	உத்தமகலி
123.			வெள்ளிடுக்கு	வெள்ளிடுக்கிழர்.
	20.		கிருங்கள்	கள்

124.	22.	தெருக்கவரில்	தெருச்சவரில்
136.	4.	திங்கிக்கீட்டும்	நிங்கட்டும்
140.	18.	மேய்ஞ்ஞானி	போப்ஞஞானி
141.	4.	சியமமில்லை	சியமமில்லை
161.	10.	மெய்யறந்திருப் பநை	மெய்ம்மறந்திருப் பநை
162.	14.	நிறுத்தாக	நிறுத்தாக
"	16.	இன்று தயார்	இன்றுத்தயார்
163.	18.	நெதவியர்	நெதவியர்
171.	4.	ஏழைப்பிராமணி	ஏழைப்பிராமணி
175.	6.	ஒக்ல்	ஒக்ள்
"	11.	சாதிரமுகி	சாதிரமுகி

  
 DR. U.V. MAHAMAHOPADHYAYA  
 SWAMINATHA IYER LIBRARY

